


கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்



கவிக்கோ வெல்லவூர்க்கோடால்

கிழக்கிலங்கை வரலாற்று தீலக்கியங்கள்

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

மனுவேதா வெளியீடு - 07

நால் ஸ்பிரம்

| | |
|-------------------|--|
| நால்பயன் | : கலைக்கோ வெல்லவுர்க் கோபால் |
| வகை | - கலைக்கிளிம் |
| ஆசர்ய் | : வரலாற்று கலைக்கிளிம் |
| பதிப்பு | : கலைக்கோ வெல்லவுர்க் கோபால் (கலைபூஷணம் சி.கோபாலசுங்கம்) |
| பிரதகள் | : 1000 |
| கணன் எழுத்தமைப்பு | : கோபால் |
| அட்டை வாவுமைப்பு | : குறஞ்சாமுகன் வே.பிரபாஸ் |
| அச்சப் பதிபு | : ஆதவன் அச்சகம், மட்டக்களை |
| பக்கங்கள் | : 136 |
| விலை | : ரூபா - 300/- |

Manuvetha Publications
143/23, Boundary Road,
Batticaloa (Sri Lanka)
Phone: 065 2222993,
0718938367, 0750584427

e'mail: manuvetha@gmail.com
website: <http://vellavoorgopal.weebly.com/>
skype :gopal.manuvetha

முதல் மரியாதை....


அன்பின் உயிர்ப்பாகி அரவணைப்பில் தாயாகி என்றும் நிழல்ந்த எங்கள் குலவிளாக்கு



திருமதி யோகநாயகி மாணிக்கம் (ராஜேஸ்) அவர்களுக்கு.....

இந்நாலை வெளிக்கொணர பல்வேறு வழிகளிலும்
எனக்கு உதவிபுரிந்த எழுத்தாளர்கள்,
கல்விமான்கள், ஆர்வலர்கள் மற்றும் என்
அன்புக்குரிய வாசகர்கள் அனைவருக்கும் என்
இதயபூர்வமான நன்றி

கிழக்கிலங்கை
கி.பி 1800



உள்ளே.....

| | | |
|---|---|-----|
| நுழைவாயில் | - | 07 |
| 01.கிழுக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள் | - | 14 |
| 02.கல்வெட்டுப் பாடல்கள்,செப்பேடுகள் ஏனைய சாசனங்கள் | - | 17 |
| 03.மாண்மியங்கள்,சமய இலக்கியங்கள் | - | 38 |
| 04.மரபுவழி வழக்காறுகள்,சட்டங்கள் | - | 59 |
| 05.பிற்பட்ட காலத்தே வெளிவந்த நூல்கள், வெளிபீடுகள் பிற ஒவ்வொங்கள் | - | 66 |
| 06.கிழுக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள் ஒரு மீன்பார்வை | - | 130 |

நுழைவாயில்

1928ல் யாழ்ப்பாண வைபவ விமர்சனம் எனும் நூலை எழுதி வெளியிட்ட சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் உபோற்காதம் என்ற தனது முன்னுரையில் ஒரு கருத்தைக் கூறுவார்.

பண்டைநாள் வரலாற்றின் கண்ணுயன் சீக்கல்களை யெல்லாம் இந்நால் அறுத்துவிடும் எனக் கூற அமையாது.இது எது அறாய்ச்சி அறிஞர்களால் மேலும் அறாய்ப்பட வேண்டுவது தொன்று.எல் லாத் துறைகளிலும் முடிந்த முடிவை எடுத் தேர்துவதன்று, பலப்பல அருந்துறைகளில் புது அறாய்ச்சியின்மேல் ஆக்கத்தைக் கிளர்த்திவிடுவதே இந்நாலின் கருத்துவிமை அறிக்.

என்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமியவர்கள் கூறியிருக்கின்ற இக்கருத்துக்கள் ஆய்வுத் துறையைப் பொறுத்தவரை எவ்வளவுதாரம் மனம்கொள்ளத்தக்கது என்பதை முதலில் நாம் நெஞ்சீலிருத்த வேண்டும்.வரலாறு என எழ்மால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அல்லது எழுதப்படுகின்ற அனைத்தும் மீளாய்வுக்குட்பட்டுத்தப்படவேசெய்யும். நேற்றைய நீகழ்வுகள் மட்டுமே வரலாறுல். அது இன்றைய நீகழ்வீன் வரலாற்று இருப்பாவதைப்போன்று இன்றைய நீகழ்வுகளும் சேர்ந்துகொண்டு நாளைய நீகழ்வீன் வரலாற்று இருப்பாகவீடும். வரலாற்றில் மீண்டுமாக்கம் என்பது தவிர்க்கமுடியாததே.எனினும் அவை முன் சொன்னவாறு நேற்றைய நீகழ்வீன் இருப்பீலிருந்தே கிளைவிடவேண்டும். சொல்லப்போனால் இலங்கையீன் வரலாறு எவ்வாறு முழுமை நிலையை எட்டவில்லையோ அதே நிலைமைதான் கிழுக்கிலங்கையீன் வரலாற்றுக்குமுரியது.

வரலாறு நம் முன்னொரின் வாழ்க்கைக் குறிப்பு. அவர்கள் பெற்ற அறிவுக் கருவுலத்தையும் பட்டறிவினையும் நமக்கு அளிக்கின்ற பல்கலைக் கழகம். அரசர்களையும் போர்க்களங்களையும் மையமாக்ககாண்டு கால வரன்முறைகளின்மீல் கட்டப்படுவதே வரலாறு என்ற நேற்றைய கோட்பாடு இன்று இல்லை. மக்களை மையப்படுத்தி அவர்களது பழக்கவழக்கங்களையும் பண்பியல்பு களையும் பண்பாட்டுக் கூறுகளையும் அவற்றால் முதிர்ந்த நாகரீகங்களையும் அவை மனீத சமூகத்திற்கு பயன்படும் பாங்கினையும் பற்றிக் கூறுவதே இன்றைய கோட்பாடு. ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் இனம், மொழி, சாகி, சமய வேறுபாடு களுக்கிடையீல் ஒற்றுமையைக் காணுமாறு படைக்கப்படும் வரலாறே என்றென்றும் ஏற்றமுற நிலைத்து நிற்கும்.

கிழுக்கிலங்கையைப் பொறுத்தவரை இந்த மண்ணுக்கென்று புறம்பான சக்திகளினால் சேதமடையாத பண்பாட்டுச் சொந்தக் காரர்கள் இன்னும் இருக்கவேசெய்கின்றார்கள். அவர்களை முதலில் நாம் தொடர்ச்செல்லவேண்டியுள்ளது. மீத நீண்டகாலம் தொட்டு இன்றுவரை தொடர்ச்சீயாக வாழ்ந்துவரும் மரபுவழிப்பட்ட பண்பாட்டுக் கூறுகளை எந்தவீத சேதமுறைந்து வரலாற்றுப் பெருமையுடன் பாதுகாத்துவைத்திருப்பவர்கள் அவர்களே. அத்தோடு இந்தத் தீசையீல் இதுவரை நடந்துள்ள முயற்சிகளையும் மறு பரிசீலனை செய்யவேண்டிய கடப்பாடும் நமக்குரியதே. எனினும் அதற்காக இங்கே கடந்த கால வரலாற்றை புனிதம் மிக்கது எனக் கருதி அது கெட்டுப்போய்விடக் கூடாது எனும் எண்ணத்தில் அதனைக் கட்டிக் காப்பாற்றும் நோக்கம் எதுவும் நம்மிடம் இல்லை. ஆனாலும் அக்காலத்தை எதிர்காலத்தின் ஒரு கூறாகக் கருதி அதனைப் பரிசீலனை செய்யவேண்டிய கட்டாயக் கடப்பாடு இங்கே அவசியமாகின்றது. மேலும் இங்கே நிகழ்கால வரலாற்றை முதல்தர முக்கியத்துவம் மிக்கதாகவும் நாம் கருதவீல்லை. வரலாற்றுத் தொடர்ச்சியின் ஒரு பகுதியாக மட்டுமே அதனை நாம் அங்கீரித்து ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

கிழுக்கிலங்கையின் வரலாற்றில் அதனது ஆட்சீயத்திகாரம், நிருவாகச் செயல்பாடு என்பவற்றிற்கும் மேலாக அதன் சமூகக் கட்டமைப்பின் சிறப்பியல்புகளே தனித்துவம் மிக்கவையாக மேலோங்கியிருக்கின்றன என்பதனையாகும் மறுத்துரைக்கருமியாது.

தளம்பல் தன்மையற்றும் ஒரு நீண்டகால மரபுவழிப்பட்டதுமான சமூகத்தளமே இதன் தனித்தன்மையெனலாம். அத்தோடு இதன் சமூக வரலாற்றினை மையப்படுத்தியதாகவே ஆட்சீ அதிகாரங்களும் நிருவாகச் செயல்பாடுகளும் பண்பாட்டு அம்சங்கள் மற்றும் ஏனைய வழக்காறுகளும் நிலைகொள்வதை நாம் அவதானீக்கலாம்.

தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் எனும் மூலின மக்களதும் நீண்டகால பாரம்பரியத்திற்குரியதான இப்பிரதேசத்தின் சமூக வரலாற்றினை ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையில் சங்கிலித் தொடர்போன்ற ஒரு இறுக்கமான பின்னப்பினை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும். இச் சமூக வரலாற்றாய்வானது பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது அவசியமானதாகும்.

01. நிருகோணமலையும் அதன் வட பிரதேசமும்
02. வெருகல் வரையான நிருகோணமலைத் தென்பிரதேசம்
03. இன்றைய மட்டக்களப்பு அம்பாரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மட்டக்களப்புப் பிரதேசம்

நிருகோணமலையும் அதன் வட பிரதேசமும் சமூகவியல் கூறுகளில் வட இலங்கையின் (யாழ்ப்பாணம்) தாக்கத்தினையும் நிருகோணமலைத் தென் பிரதேசம் மட்டக்களப்பின் தாக்கத்தினையும் உள்வாங்கியிருப்பதனை சமூகவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்வர். மட்டக்களப்பு வரலாற்றில் இயக்கர், நாகர் ஆகிய இனக் குழுமங்களுடன் பண்டைய தமிழகச் சமூகங்களும் சிங்கர், வங்கர், கல்ங்கர் ஆகிய ஏனைய இனக் குழுமங்களும் அரேபியக் குலங்களும் பின்னாந்துகீட்ப்பதை ஆய்வுகளில் நம்மால் நிலை நிறுத்தமுடியும். தமிழர்களது வரலாற்றில் மாத்திரமன்றி நீண்டகால மரபுவழிப்பட்டு வாழ்ந்து வருகின்ற பண்டைய மட்டக்களப்புப் மாநிலமாக அடையாளப்படுத்தப்படுகின்ற மகியன்கணை, வீந்தனை, மொனறாகலை (முப்பனை), அம்பாரை, உக்கணை, பொத்துவில், மகாஜயா போன்ற பிரதேசங்கள் சார்ந்த சிங்கள மக்களது சமூக வரலாற்றிலும் இத்தன்மையை அவதானீக்குமுடியும். இங்குள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இப்பிரதேசத்தின் தமிழர் சமூகங்களையும் அவர்களையும் என்றுமே வரலாறு அன்னியப்படுத்தமுடியாது. இதுவிட காரணமாகவேதான் 1950 வரையான ஒரு நீண்ட காலத்தே மட்டக்களப்புச் சமூகத் தளம் எந்தவீத தளம்பல் தன்மையுமின்றி ஒன்றையான்று இறுக்கமாக்கி கைகோர்த்து நின்றமை வெளிப்படுகின்றது.

அரை நூற்றாண்டுக்கு முற்பட்டு மட்டக்களப்பீன் ஒரு பகுதியாகவிருந்த மன்னம் பிடிப் பிரதேசத்தினுடைய சமூகத்தளத்தில் கி.பி 140 வரை சோழ அரசின் தளபதியாகவிருந்து ஸின்னர் சோழரைப் போரில் வெற்றிகொண்ட வீஜயபாகுவால் அவனது தளபதியாக நீயமிக்கப்பட்டு - சிறப்பான ஆட்சிக்கு உறுதுணைப்பிரிந்தவனும் வீஜயபாகுவால் மாத்தளை தென் பிரதேசத்தின்(கம்பஹாசிய பற்று) அம்பனையில் சுமார் 110 ஏக்கர் நிலக்கொடை வழங்கிக் கொளவிக்கப்பட்டவனும் தமிழகத்தின் திருமக்கூடல் கல்வெட்டு சிறப்பிப்பவனுமான குலகுரியித் தறையன் எனும் குலகுரியனுடைய பரம்பரையினர் முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்கியமை வரலாற்றுப் பதிவாகவேயுள்ளது. இதில் குறிப்பிட்டத்தக்க சிறப்பம் சம்பாதனையில் அக்காலகட்டத்தே குலகுரியனுக்கு நிலக்கொடையாகக் கிடைத்த காணியில் குடியேறிய மன்னம் பிடிப் தமிழ் சமூகத்தினர் காலப்போக்கில் சிங்கள சமூகத்தினராக மாற்றமுற்று இன்று குலகுரிய வம்சய எனும் குலப்பெயரைக் கொண்டிருப்பதுவும் நமது ஆய்வின் வெளிப்பாடாக அமைவதே. 1400க்குப் பின்னர் மட்டக்களப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பொலுநறுவையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்ட சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றினையுடைய சோழர்காலத் தமிழ்க் கிராமங்களான மன்னன்பிடிப், தம்பன்கடலை, சமணன்பிடிப், முத்துக்கல், சொருவில், தீர்கோணமஞ்சு, கருப்பளை, கண்டாக்காடு, கல்லூர், பிள்ளையாரி போன்றவையும் இதே நகர்த்தலுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதை நம்மால் இன்று அவதானிக்கமுடியும்.

கி.பி 1400 வரை முக்குகர் வரலாறுகுறிப்பிறும் மட்டக்களப்புப் பிரதேசத் தமிழர்களாக விளங்கி அவர்களது வாழிடங்கள் வேறு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டிருள்ளனர் சிங்கள சமூகத்துடன் பிணைப்புற்று அதன்பின் தமிழ்பேசும் சிங்களராகி இன்று சிங்கள மக்களாலே அடையாளப்படுத்தப்படுகின்ற தமிழர்களின் தழும்புகளை கதிர்காமம், கட்டகாமம், முப்பனை (மொனறாகலை), அத்திமலை, தமணை, உகணை, மகாஜோ, புல்லுமலை போன்ற இடங்களில் இன்னும் அவதானிக்கமுடிகின்றது.

நமது மன்னோரின் வரலாறு மிக்க சுவர்ச்சியமானது. இப்பிரதேசத்தினுடைய வேரின் வீழுதுகளை ஏனைய பிரதேசங்களில் நாம் கண்டறிய முடிந்தவரை தங்கள் பங்களிப்பினை நல்கிக்கொண்டிருப்பதால் ஒரு அறிமுக நிலையிலாவது நம்மை நாம் நிலை நிறுத்திக்கொள்ள முடிகின்றது.

கிழக்கிலங்கை வரலாற்று தீலக்கியங்கன்

வேராகிவீட்ட வீழுதுகளின் வேர்களையும் நாம் கண்டறிய முற்படவேண்டும்.இதில் பயனுள்ள ஒரு சம்பவத்தினை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

100ல் சென்னை வேளச்சேரிப் பகுதியில் தொடர்மாடு விடுதியான்றில் நான் தங்கியிருந்தேன். அதனை ஓரிசாவைச் சேர்ந்த மோகன்சிங் முண்டா எனபவர் நடாத்திக்கொண்டிருந்தார். அவர் முண்டா இனத்தைச் சேர்ந்தவர். முண்டா இனம் பண்டைய கலிங்கத்தின் பழுமை மிக்க உயர்ந்த சமூகம் என அவரால் வீரிவாக அறிந்து கொள்ளமுடிந்ததும் இதனாலும்படையில் ஓரிசாவைன் ஏனைய ஆதிவாசிகள் தொடர்பில் எனது தேடல் இடம்பெற்றது. அங்குள்ள பதினைந்துவரையான கீராவீடு மொழிபேசிய பண்டைய உயர் சமூகத்தினரான ஆதிவாசிகளில் முண்டாவுடன் சம்பா, பாலி, பண்டாரி போன்ற சமூகத்தினர் இடம்பெற்றிருப்பது என்னைப் பிரமிக்க வைத்தது. பின்னர் இது ஒரு சமூக ஆய்வீனுக்கும் வித்தாக அமைந்தது. இதன்மூலம் மட்டக்களப்புப் பிரதேசத்தின் பல கீராமங்களில் நீண்டகால வழக்கிலிருந்து போடிப் பெயர்களில் முண்டாப் போடி, சம்பாப் போடி, பாலிப் போடி, பண்டாரிப் போடி போன்ற பெயர்கள் பண்டைய கலிங்க நாட்டுச் சமூகங்களின் பிணைப்பினை வலுப்படுத்துவதைக் காணமுடிந்தது. இதேபோன்ற தன்மையினை பண்டைத் தமிழகத்தோடும்(தமிழ் நாடு, கேரளம்) நம்மால் இணைத்துப்பார்க்க முடியும்.

தமிழ்பேசும் இனம் மிகுதியாக வாழுகின்ற வடக்கிழக்கில் கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை வரலாற்று ஆய்வானது ஒரு முழுமை நிலையை எட்ட நீண்டகாலம் தேவைப்படவே செய்யும். எனினும் வட இலங்கையின் (யாழ்ப்பானம்) வரலாற்று ஆய்வுகள் மிக வேகமாக முன்னோக்கிச் செல்வதை இன்று நம்மால் அவதானிக்கமுடிகின்றது. இதற்கான காரணம் அத்துறை சார்ந்த அப்பிரதேசக் கல்விமான்கள் உள்நாட்டிலும்சரி வெளி நாடுகளிலும்சரி மிகுந்த கரிசனையோடு அதில் ஈடுபாடு கொண்டுள்ளமையே. கிழக்கைப் பொறுத்தவரை அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களாக இன்றுவரை யாரையும் அடையாளப்படுத்தமுடியவில்லை.எனினும் ஆர்வம் மிக்க ஒரு சீலர் முடிந்தவரை தங்கள் பங்களிப்பினை நல்கிக்கொண்டிருப்பதால் ஒரு அறிமுக நிலையிலாவது நம்மை நாம் நிலை நிறுத்திக்கொள்ள முடிகின்றது.

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

2008க் கல்முனையில் நடைபெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழாவின் ஆய்வரங்கில் கிழக்கிலங்கையின் வரலாற்று இலக்கியம் எனும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து. அதன்பேராக உருக்கொண்ட கிழக்கிலங்கைக்கான தெளிவான வரலாறு ஒன்று எழுதப்படவேண்டுமென்ற மன உறுத்தலின் வெளிப்பாடே இந்துல். தகவல்களைச் சேகரிக்கத் தக்க ஆவணங்களை முதல்தடவையாக நாமின்கு பட்டியலிடுகின்றோம். அனைத்தும் நமது கைக்குக் கிடைத்துவிட்டதாக நாமிங்கு பலருமைப்படமுடியாதுனினும் துணிந்துகொண்டு இதில் காலுண்றும் வாய்ப்புக் கிட்டியிருப்பதாகவே நான் நம்புகின்றேன். இதனை நான்தான் பயன்படுத்தவேண்டும் எனும் அவசியம் இங்கு எழவில்லை. இப்புனிதமானதும் முக்கியத்துவம் மிக்கதுமான கைங்கரியத்தில் இம் மண்ணை நேசீக்கின்ற ஆர்வம் மிக்கவர்கள் அனைவருமே கைகோர்க்கவேண்டுமெனும் பேரவாவே என்னிடம் இப்போதும் மேலோங்கி நிற்கின்றது.

என்னைப் பொறுத்தவரை வரலாற்றுத் துறையில் நான் ஒரு துறைசார்ந்த கல்விமானோ அன்றேல் ஆய்வாளனோ அல்ல. அதனைத் தேடுக் கற்றுக்கொண்டிருக்கும் முதிர்ந்தை மாணவன் என வேண்டுமானால் கூறலாம். எனது பள்ளிக் காலம் முதல்கொண்டு கவிதைத் தலைக்குள் கட்டுண்டு கீடந்தவன். காலச் சூழல் இதற்குள் என்னை தாக்கிப்போட்டுவிட்டுள்ளதாகவே குருதவேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இலங்கையிலும் தமிழகம், கேரளம் (சேரம்) மற்றும் ஓரிசாவிலும் (கலிங்கம்) நான் மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பல்லனைத் தந்தேயுள்ளன. தமிழக வன்னியரும் எழுத்துவன்னியரும், மட்டக்களப்புவரலாறு ஒரு அறிமுகம், மலையாள நாடும் மட்டக்களப்பும் போன்ற நூல்கள் இவற்றின் வெளிப்பாடே. இதன் ஸிரதீபலிப்பால் மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் நூலுக்கு வடக்கு கிழக்கு மாகாண விருது கிடைத்தது. தொடர்ந்து மட்டக்களப்பு கலாசாரப் பேரவைசீறந்த ஆய்வாளனாகக் கருதி விருதுள்ளதுக் கொரவித்தது. 2010ல் ஆய்வு இலக்கியத்திற்கான கலாசூஷனம் விருதினையும் அதனோடு கிழக்கு மாகாண முதல்வர் விருதினையும் மண்முனை கலாசாரப் பேரவையின் ஆய்வுக்கான தேனகக் கலைச்சுடர் விருதினையும் பெற்றுமுந்தது. மேலும் உலகின் சிறந்த இணையத்தளமான வீக்கிப்பீடியா (wikipedia) இலங்கையின் தலைசிறந்த முதல்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

பத்து இலக்கிய கர்த்தாக்களில் ஒருவராக என்னை அடையாளப்படுத்தியுள்ளது. இவையெல்லாம் ஒரு உந்துலை எனக் கருதி மகிழ்ச்சி கொள்ளலாமே தவிர நமது பணியில் நாமின்னும் சிறப்பிடத்தை எட்டவீல்லை என்பதனை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். எதுவானாலும் நம்மால் முழுந்தவரை நாம் ஒன்றிணைந்து இதற்காக உழைக்கலே நமது தலையாய கடமையாகும். இந்த நம்பிக்கை வீணாகவீட்டால் மேலும் பரைய இடைவெளியை நாம் சந்திக்க நேரலாம். அதற்காக இப்பிரதேசத்தின் வரலாற்றுத் துறையின் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், கல்விமான்கள், மாணவர்கள் அனைவருடனும் கைகோர்க்கவே நான் ஆசைப்படுகின்றேன்.

நமது வரலாற்றுத் தேடல்களை இந்த நாட்டோடு மட்டும் மட்டுப்படுத்தமுடியாது. இந்தியா மற்றும் ஜரோப்பிய நாடுகளில் நமது வரலாற்றுத் தகவல்கள் தேங்கியேயுள்ளன. வெளிநாடுகளில் வாழும் நம்மன்னை ஆர்வலர்கள் இப்புனித கைங்கரியத்தில் தங்களது முழு ஒத்துழைப்பினையும் நல்கவேண்டும். கோவா (இந்தியா) ஆவணக் காப்பகம், பிரத்தானியாவின் வண்டன் ஆவணக் காப்பகம் மற்றும் அங்குள்ள ஸிரதான நூலகங்கள், போர்த்துக்கல்லின் வீஸ்பன் ஆவணக் காப்பகம் மற்றும் ஸிரதான நூலகங்கள், நெதர்லாந்தின் ஹெக்கிலுள்ள ஆவணக் காப்பகம் மற்றும் ஸிரதான நூலகங்களிலுள்ள கிழக்கிலங்கை பற்றிய வரலாற்றுத் தகவல்களை முழுமையாகச் சேகரித்து உதவ அவர்கள் முன்வரவேண்டும்.

இதுவரை நீண்ட நேரமாக நானுங்களைத் தரித்து வைத்தமைக்காக தயவுசெய்து மன்னியுங்கள். கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்களை உங்களுடன் சேர்ந்து சுவைக்க நானும் வருகின்றேன். நன்றி. வணக்கம்.

கலாபுஷ்ணம் எஸ்.கோபாலசிங்கம்
(கவிக்கோ வெல்லவூர்க் கோபால்)

43/23, எல்லை வீதி,
மட்டக்களப்பு, (இலங்கை)

தொலைபேசி: 0094 66 22229993, 0718938367, 0750584427

e-mail: manuvetha@gmail.com

website: <http://vellavoorgopal.weebly.com/>

கழக்கலங்கை வரலாற்று இலக்கியங்கள்

இலங்கையின் கிழக்குப் பீரதேசம் நீண்டு பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. தற்போது இது இன்றைய திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை ஆகிய மூன்று மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ளதாக அமையினும் சுமார் நூறு ஆண்டு காலத்தை மன்னோக்கியதான் இதன் வரலாற்றுத் தளம் மட்டக்களப்பை மையப்படுத்தி ஜவா வெல்லசைப் பகுதிகளை உள்ளடக்கியதாக மத்திய மலைப் பகுதிகளை நோக்கி வீரவுபட்டு வடக்கே தென்னன்மரவடி தொடக்கம் தெற்கே கட்டகாமம் (கதிர்காமம்) வரையும் பரந்து இலங்கையின் நிலப்பரப்பில் சுமார் கால்பங்கினைக் கொண்டதாகவும் விளங்கியது.

ஆங்கிலேய ஆட்சியில்மகாதேசாதிபதியாக (Governor General) பணியாற்றிய சேர் எட்டேவேட் வார்ண்ஸ் என்பவரால் 1837ன் நிறுவாக அறிக்கையில் வெளியிடப்பட்ட இலங்கையின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கைக்குப் பில் கிழக்கு மாகாணத்தே வாழ்ந்த மக்களில் தொண்ணாற்று நான்கு வீழுக்காட்டுனர் தமிழ் மொழி

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

பேசுபவர்களாகவும் ஜந்து வீழுக்காட்டுனர் சீங்கள் மொழி பேசுபவர்களாகவும் ஏனைய மொழிகளைப் பேசுகியோர் ஒரு வீழுக்காட்டுனராகவும் இருந்தனர். இதில் இனவாரியாக தமிழர்கள் அறுபத்தியாறு பங்கினராகவும் மூல்லீம்கள் இருபத்தியெட்டுப் பங்கினராகவும் சீங்களவர்கள் ஜந்து பங்கினராகவும் ஏனைய போர்த்துக்கீசர், ஓல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஒரு பங்கினராகவும் இருந்துள்ளனர். இந்து, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் சமரசத் தன்மையை இன்று கிழக்கிலங்கை கொண்டிருப்பதாக அமையினும் இதன் நீண்டகால வரலாற்றுத் தளம் இந்துப் பண்பாட்டுன் வேர்களாலேயே நிலைகொண்டிருந்தது. ஆரியச் சுவருகள் பதியாக மேற்கத்திய நாகரீகத்தை உள்வாங்காத பண்பாட்டு நிலைக்களமாகத் தீகழ்ந்த ழுமியாக இதனைச் சிறப்பித்துக் கூற முடியும்.

காலப் போக்கில் ஏற்பட்ட பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் பழநிலை வளர்ச்சியானது பெருமளவு வீரவுபட நேர்ந்தபோதும் இது நீண்டகாலமாக தனது கட்டுக்கோப்புக்குள் கட்டிக் காத்துவந்த சலுக சமய சமரசத் தன்மையை மேலும் மேலும் இறுக்கமாக்கவே செய்தது. இப்பிரதேசத் தமிழருடன் இரண்டிறக் கலந்து நிலைப்புகளாலில்லை மூல்லீம் மக்களும் அரேஸிய- தமிழ்ப் பண்பாட்டுன் அடுத்தளத்தின்பால் வளர்ந்தவர்களாகவேயுள்ளனர். நீண்டகாலமரபுவழிப்பட்ட பௌத்த சீங்களவர்களும் தமிழர்களுடன் வேறுபாடற்ற பண்பாட்டுப் பேணுகைக்குள் ளோயே ஒன்றாகப் பின்னைக்கப்பட்டிருந்தார்கள். இதன் காரணமாகவேதான் நாடு சுதந்திரம் அடையும் வரையான ஒரு நீண்டகாலத்தே கிழக்கிலங்கைச் சலுகங்களுக்கிடையே குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் இன், மதப் பூசல்கள் ஏற்பட்டமைக்கான சான்றுகள் எதுவும் இதுவரை பெறப்படவில்லை.

நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் கிறிஸ்தவக்கும் பலனாறு ஆண்டுகள் மற்பட்டதான் சீறப்பான வரலாற்றைக் கிழக்கிலங்கை கொண்டிருப்பது தெரிகின்றது. இதன் அடிப்படையில் நமது வரலாற்று இலக்கியங்களைத் தேழிப்பதிவாக்க வேண்டியது நமது பாரிய கடமையாகவேயுள்ளது.

ஆரம்ப நிலைப்பட்ட இத் தேடலானது முழுமையானது எனக் கருதமுடியாதுபோனாலும் அதனை நோக்கிய ஒரு சிறப்புப் பயணமாக இதனை நிச்சயப்படுத்தமுடியும். கிழக்கிலங்கையின் வரலாற்று இலக்கியங்களைப் பின்வரும் அடிப்படையில் பாகுபடுத்தலாம்.

01. கல்வெட்டுப் பாடல்கள்,செப்பேருகள், ஏனைய சாசனங்கள்
02. மரன்மியங்கள்,சமய இலக்கியங்கள்
03. மருவுறி வழக்கறுகள் ~ சட்டங்கள்
04. பிறப்பட்ட காலத்தே வெளிவந்த நால்கள், வெளியீடுகள்
05. பிற வரலாற்று ஆவணங்கள்

கல்வெட்டுப்பாடல்கள்,செப்பேருகள், ஏனைய சாசனங்கள்:

இன்று நமக்குக் கிடைக்கின்ற கல்வெட்டுப் பாடல்களில் அனேகமானவை கல்லீலோ செப்புப் பட்டயங்களிலோ செதுக்கப்பட்டவையல்ல. நமது முன்னொரால் வாய் மொழியாக வளர்ந்து பின்னர் ஓலைச் சுவடுகளில் எழுதப்பட்டு காலம் காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்தவையே அவை. மேலும் இதில் செப்பேருகளாகக் குறிக்கப்படுகின்ற தீருகோணமலை பெரியவழிமற்ப பத்தகீச் செப்பேரு காணாமல் போய்வீட்டதாகச் சொல்லப்படுவதோடு அதில் கோணைசர் ஆலயத்தின் நிருவாக மறைமைகளும் சலுக வழுமைகளும் உள்ளடங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

சீர்பாத குலத்துடன் தொடர்புபட்டதான வீரமுனைச் செப்பேரு, தீருகோணமலைச் செப்பேரு மற்றும் துறைநீலாவணைச் செப்பேரு போன்றவையும் சம்மாந்துறைச் செப்பேரும் நமது நேரடிப் பார்வைக்குக் கிடைக்காதுபோனாலும் அவற்றில் முன்னையதில் கண்டிமன்னனின் வீரமுனை நிலக்கொடைபற்றியும் சம்மாந்துறைச் செப்பேட்டும் பிராமணனுக்கு நிலக்கொடை அளித்துமைபற்றியும் தகவல்கள் பெறப்படுகின்றன. மேலும் அருள் செல்வநாயகம் எழுதி 1948ல் வெளிவந்த சீர்பாதகுல வரலாறு எனும் நூலில் செப்பேட்டுப் பாடல்கள் என சீர்பாதகுலத்தின் வரலாறு கூறும் பாடல்கள் பலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கிழக்கின் பல ஆலயங்களின் நடைமுறை தொடர்பாகவும் சலுக வழுக்காறுகள் தொடர்பாகவும் செப்புப் பட்டயங்கள் எழுதப்பட்டிருந்தமை பற்றிப்

கவிக்கோர் வெல்லவூர்க் கோபால்

பொதுவாகப் பேசப்பட்டாலும் அவை பற்றிய தளிவினை எட்டமுடியாதுள்ளமைக்கு இப்பிரதேசத்தில் இதுவரை அகழ்வாய்வுகளோ அன்றேல் கல்வெட்டாய்வுகளோ முறையாக மேற்கொள்ளாமையே முக்கிய காரணமாகின்றது. எனினும் ஸின் வருபனவற்றை நமக்குக் கிடைக்கின்ற கல்வெட்டு இலக்கியங்களாக முக்கியப்படுத்தமுடியும்.

கோணேசர் கல்வெட்டு
கந்தளாய்க் கல்வெட்டு
ஞக்சிவளிக் கல்வெட்டு
திரியாய்க் கல்வெட்டு
பழமோட்டைச் சாகனம்
பிரடரிக் கோட்டைச் சாகனம்
கங்குவேலிக் கல்வெட்டு
ஞள்கோட்டன் திருப்பணிக் கல்வெட்டு
தொழும்பர் கல்வெட்டு (திருக்கொணமலைப் பிரதேசம்)
பெரியவழுமைப் பத்ததிச் செப்பேடு (திருக்கொணமலை)
திருக்கோவில் கல்வெட்டுச் சாகனம்
புவனேசர் திருக்கோவில் கல்வெட்டு
பெரிய கல்வெட்டு
சீர்பாதர் கல்வெட்டு
மாகோன் கல்வெட்டு
பரவணிக் கல்வெட்டு
சாதிக் கல்வெட்டு
சாதித் தெய்வக் கல்வெட்டு
போஷ கல்வெட்டு
பங்கு கூறும் கல்வெட்டு
ஞவீருதுக்கல்வெட்டு
கும்பவரிசைக் கல்வெட்டு
ஆசாரிகள் கல்வெட்டு
சிறைக்குழகன் கல்வெட்டு (மட்டக்களப்புப் பிரதேசம்)
முக்குஉத்தார் சிறை வகுத்த கல்வெட்டு
பாலநகைக் கல்வெட்டு (பாணமை)
தாதன் கல்வெட்டு

என்பவையே அவை.

இதில் திருக்கொணமலையின் தொழும்பர் கல்வெட்டும் மட்டக்களப்பின் சிறைக்குழகன் கல்வெட்டும் ஒத்ததன்மை கொண்டவையாகும். கோணேசர் கல்வெட்டுப் பாடல்கள் தவிர்ந்த

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

ஏனையவை யாரால் எழுதப்பட்டவை என்பன குறித்துச் சரியாகக் கண்டறிய முடியவில்லை. கோணேசர் கல்வெட்டுப் பாடல்கள் ஞளக்கோட்டு மன்னனின் வேண்டுகோளின் பேரில் கவிராஜர் என்பவரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இக் ஞளக்கோட்டு மன்னன் எக்காலம் சார்ந்தவன் என்பது ஆய்வுக்குரியதாகும்.

கோணேசர் கல்வெட்டுப் பாடல்கள், கந்தளாய்க் கல்வெட்டு, ஞுச்சவளீக் கல்வெட்டு, தீரியாய்க் கல்வெட்டு, பிரடரிக் கோட்டைச் சாசனம், பழமோட்டைச் சாசனம் போன்றவை திருக்கொணமலையுடனும் திருக்கோணஸ்வரத்துடன் தொடர்புபட்டவை. பழமோட்டைச் சாசனம்^{கி.பி ॥ம்} நூற்றாண்டுக் குரியதாகும். இதன்மூலம் கந்தளாயின் சோழராட்சிக்காலப் பெயர் வீஜயராசசதுரவேத மங்கலம் எனவும் கந்தளாய் சீவன் ஆலயம் வீஜயராசநஸ்வரம் எனவும் அறியமுடிகின்றது. அத்தோடு கிழக்கிலங்கையில் ஞளக்கோட்டு மன்னனின் திருப்பணீகள், மக்கள் சேவை, நீதி நிருவாகம் என்பனகுறித்து அறிந்துகொள்ளவும் திருக்கொணமலைப் பிரதேசத்தில் அப்போதிருந்த சமக்கக் கட்டமைப்பு மற்றும் வாழ்விடங்கள் தொடர்பிலும் பல காத்திரமான தகவல்களைப் பெற நமக்குப் பெருமளவு உதவுகின்றன. மேலும் கங்குவேலி எனும் கரசையம்பதீக் கல்வெட்டுக் குறித்த தகவல்களும் பெறப்படுகின்றன. இது இங்குள்ள சீவாலயத்திற்கு ஞளக்கோட்டன் செய்த திருப்பணீகள் குறித்துக் கூறுவதாக அமையும். 178ல் திருக்கொணமலையில் கடமையாற்றிய ஆங்கில அதிகாரி ஜே.பி.வான்சன்டன் தனது நாட்குறிப்பில் இது பற்றி எழுதியிருப்பதாகவும் அறியவருகின்றது.

ஞளக்கோட்டன் திருப்பணீக் கல்வெட்டுப் பாடலான,

சீர்மேவு இலங்கைபதி வாழ்வதறு செல்வமும் சீவனேய மிகுசமயமும் செப்புதற் கரிதான மாணிக்க கங்கையும் சைக்கிமை கதிரமலையும் ஏர்பெறும் தென்கயிலை வாழ்கோணஸ்கம் மேன்மைதான்

தோன்றிலிங்கம்

வெற்றிபுனை மழுர சீத்திரசங் காரவேல் வெள்ளனநா வற்பதியதாம் பேர்பேறும் தென்திருக் கோயில்சீவாலயம் சீவழுசை தேவாரமும் செய்முறைக் களன்றென்றும் நீரேழி காலமும் தேசம் தளம்பாலமும்

கவிக்கோ வெல்லவுர்க் கேரபால்

ஏர்பெருகு பரித்திகுல ராசன் குளக்கோட்டன் எவ்வளவு முய்வதாக எழுகோபுரம் கோவில் தொழுவார் தீனம்தேட எங்கெங்கும்

மீயற்றினாலே

எனும் பாடல் மூலம் தீருகோணமலை தொடக்கம் மாணிக்க கங்கை வரையான அன்றைய கீழக்கிலங்கையீன் முதன்மைபெற்ற ஆலயங்களாய்த் தீகழ்ந்த தீருக்கோணேஸ்வரம், வெருகல், தான்தோன்றீச்சரம், கோவில் போரதீவு, தீருக்கோவில், கத்திர்காமம், கத்திரைமலை ஆகிய ஏழு ஆலயங்களுடன் அவனது பணிகள் தொடர்புட்டஞ்சாமை தெரிகின்றது.

ஆரம்பத்தில் கவிராஜரால் செப்பேட்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கோணேசர் கல்வெட்டு தொடர்பில் குளக்கோட்டன் எனும் மன்னால் கோணேசர் ஆலயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதான் அதன் காலம் குறித்து மிகுந்த அவதானத்துடன் கூடிய ஆய்வு அவசியமாகின்றது.

தீருந்து கலீபிறந்து ஜஞ்ஞாற் றெர்நுபத்துடன் இரண்டாண்டு சென்றபின்... எனும் குளக்கோட்டன் தீருப்பணி செய்த காலம் என்பது கி.மு 1500 ஜக்குறிப்பதாக அமையும். இதுகுறித்த ஆய்வுகளில் குளமும் கோட்டமும் கட்டிய மன்னர்கள் குளக்கோட்டன் எனப் பட்டனரெனவும் கோணேஸ்வரத்தை முதன் முதலில் நிர்மாணித்தவன் கி.மு 1500க்கு முற்பட்டவனான குளக்கோட்டன் எனும் சேரன் எனவும் சொல்லப்படுகின்றது. பிற்பட்ட காலத்தே கலிங்கமாகோன் ஆட்சிக் காலமான கி.பி 15ம் நூற்றாண்டில் அவனீன் உபமன்னாக குளக்கோட்டன் எனும் பெயரில் தீருகோணமலைப் பிரதேசத்தை ஆட்சிசெய்த மன்னன் மிகச் சீறந்த பணியாற்றியவனாக வரலாற்றில் கிளாகித்துப் பேசப்படுகின்றான். அதேபோல் மிகப் பிற்பட்ட காலமான கி.பி 1600 வாக்கில் வாழ்ந்தவனாகச் சொல்லப்படுகின்ற குளக்கோட்டு மகாராசா பற்றி பண்டிதர் சோ. இளமுருகனார் எழுதிய ஈழத்துச் சீதம்பர புராணம் குறிப்பிடுகின்றது.

யாழ்ப்பாணம் காரைநகரீல் எழுநிலைக் கோபுரத்துடன் கூடிய ஜயனார் கோயில் குளக்கோட்டு மகாராசாவினால் கட்டப்பட்ட

கீழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

தொகவும் காரைநகரீல் அவரின் அரண்மனை அமைந்திருந்த இடம் இராசாவீன் வளவு என இன்றும் அழைக்கப்பட்டதாகவும் கலீபிறந்து 4703ல் இவ்வாலயக் குடமுழுக்கு அம் மன்னால் நிறைவேற்றப்பட்டதாகவும் அது விரித்துக் கூறும். எனினும் இவற்றைவிடவும் அவைகூறும் தகவல்களை கவனத்தில்கொள்வதே இங்கு பொருத்தமானதாக அமையும். கோணேசர் கல்வெட்டுப் பாடல்கள் வெளிப்படுத்தும் தகவல்களீன் அடிப்படையில் அவை கி.பி 15ம் நூற்றாண்டுக்குரியதெனக் கொள்ளப் போதிய காரணங்கள் கென்படுவதைக்கவனத்தில்கொள்ளலேவண்டும். கோணேசர் கல்வெட்டுப் பாடல்கள் தொடர்பில் பலர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பண்டிதர் இ.வழுவேல் நீண்டகாலமாக இதுதொடர்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். வரலாற்றுப் பேராசிரியர் சீ.பத்மநாதன் கோணேசர் கல்வெட்டுப் பாடல்களை மிகத் துல்லியமாகத் தனது ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றார். இவ்வரிஞ்ஞர்களது கருத்துக்களில் சீல அம்சங்களையாவது மேலோட்டமாகப் பார்ப்பது இப்பாடல்களை வீளங்கிக்கொள்ளத் தனைப்பிரிவதாக அமையும்.

தீருகோணமலைப் பிரதேசத்தின் நான்கு குறுநிலுப் பிரிவுகளான தீருகோணமலை, கட்டுக்குளம் பற்று, தம்பலகாமம் பற்று, கொட்டியாரம் பற்று ஆகிய வன்னிமைப் பிரிவுகளீன் தலைமைத் துவக்தீருப்பு வெவ்வேறு வம்சங்களைச் சார்ந்த வன்னிபங்களீன் வீபரங்களை கோணேசர் கல்வெட்டுப் பாடல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. தீருகோணமலை வன்னிபங்கள் பூபாலக்கட்டு என்னுமிடத்திலுள்ள மாளிகையில் வாழ்ந்தீருந்த தமையை அது குறிப்பிடும். தனியுண்ணாப் பூபால வன்னிபங்கள் முப்பத்தியிருவர் தொடர்பில் அதன் வெளிப்பாடு அமையும். தொடக்க கால வன்னிபங்களான தீருகோணமலை வன்னிபம் மற்றும் கட்டுக்குளம் வன்னிபம் இரண்டையும் குளக்கோட்டனே நியமித்ததாக கல்வெட்டுப் பாடல் குறிப்பிடுவதோடு வன்னிபங்களீன் தோற்றும் என்பது கோணேசர் கோயில் பரிபாலனத்தின் அம்சமாகவே அமையும் என்பது கல்வெட்டின் கோட்பாடு எனலாம்.

வன்னிமையின் உற்பத்தி மற்றும் அசிகாரம் தொடர்பிலும் இப்பாடல்களீன் வெளிப்பாடு தெரிகின்றது. வன்னிமையின் தோற்றும், வன்னிபம் பேணவேண்டிய ஒழுக்களும், நீதி பரிபாலனத்

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

துறையில் வன்னிபத்திற்குரிய அதிகாரம், கோணைநாதர் கோயில் தொடர்பாக வன்னிபத்திற்குரிய கடமைகள் எனும் நான்கு வீடயங்கள் இப்பாடல்களில் மிக முக்கியத்துவம் பெற்றனவை. கோயில் கடமையாளர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் அவர்களிடையே ஏற்படுகின்ற பிணக்குகளைத் தீர்ப்பதையும் முக்கியமாகக் கொண்டே வன்னிபம் உருவாக்கப்பட்டதென்ற கருத்தும் இப்பாடல்களில் வெளிப்படவேசெய்கின்றது.

வன்னிபங்களின் நீதி பரிபாலனம் என்பது அக்கால கட்டத்தே மிக முக்கியப்படுத்தப்பட்டதாகவே கொள்ளப்பட்டிருக்கின்றது. தனிப்பட்ட கோபதாபங்களுக்கு இடமளியாத தன்மையில் மனு நீதியாக அது அமையவேண்டும். ஆசாரசீலராக, பிறன் மனை நூடாகவராக, மாற்றான் மனையாளைத் தாயாக மதிப்பவராக, ஸாய் பேசாதவராக, பழிவாங்கும் குணம் அற்றவராக, உண்மையை ஆராய்ந்தறிபவராக, எளியோரிடத்தீல் கருணைகொண்டவராக வன்னிபங்கள் கடமையாற்ற வேண்டுமென்பது கல்வெட்டுப் பாடல்களில் வலியுறுத்தப்பட்டவையாகும்.

கோணைசர் ஆலயத்தீல் நடனப் பெண் டிர் பணியாற்றிய தகவல்களையும் வரிப்பத்தர் எனும் ஸீவினர் தங்களது கோவில் கடமைகளுடன் நடனப் பெண் டிருக்கான பாடல்களைப் பாடு வாத்தீயக் கருவிகளை இசைப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தமையையும் இப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. வரிப்பத்தர் எனும் ஸீவினரை குளக்கோட்டனே காரைக் காலிலிருந்து கொண்டிருவந்தான் எனவும் இவர்களில் ஜந்து குடியினருக்கு பண்டாரத்தார் எனும் பட்டம் வழங்கப்பட்டிருந்த தெனவும் இவர்கள் கோவில் வீக்கிரகங்களின் பட்டாடை அலங்காரங்களை மாற்றவும் பூசைக்கு வேண்டிய மலர் மற்றும் இலைகளைக் கொய்துவரவும் விளக்கேற்றல், பாத்திரங்களை மினுக்குதல், எந்குற்றுதல், விறுக் சேகரித்தல், சந்தணம் அரைத்தல், சண்ணம் இழுத்தல், கொழுப்பற்றுதல் போன்ற கடமைகளை மேற்கொள்ளவும் இவர்கள் கடமைப்பட்டிருந்தனர் எனவும் இப்பாடல்களால் தெரியவருகின்றது.

மேலும், குளக்கோட்டனால் அல்லைக்குளம், வெண்டிரசன்குளம், கந்தளாய்க்குளம் என்பவை கட்டப்பட்டதாகவும் அதன் மூலம் 2700 அவணம் (சுமார் 5400 ஏக்கர்) எந்வினைக்குத்தக்க நிலத்தீல்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

பாசனம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்காக மருங்கூர், காரைக்கால், திருநெல்வேலி, மதுநை போன்ற தமிழ் நாட்டின் சில பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் கட்டுக்குளம் பற்று, கொட்டியாபுரம் பற்று, தம்பலகாமம் பற்று ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்டு அவர்களுக்கான கடமைகள் வகுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு இம் மக்களில் ஒரு சாரார் கோணைசர் ஆலயத்தின் தொண்டிழியர்களாகவும் இன்னொரு சாரார் மக்களின் தொண்டிழியர்களாகவும் நியமிக்கப்பட்டு அவர்களின் வாழ்வா தாரக்கிற்கு பாசனக் காணிகள் பரம்பரைச் செய்கை எனும் உரிமை வழியில் வழங்கப்பட்டிருள்ளமையும் தெரிகின்றது. அத்தோடு அங்கு வாழ்ந்தவர்கள் என்னைன் சலுகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்கள் என்பதனையும் இப்பாடல்களால் அறியமுடிகின்றது.

பொதுவாகப் பார்த்தால் கோணைசர் கல்வெட்டுப் பாடல்கள் மூலம் கி.பி 13ம் நூற்றாண்டு தொடக்கம் அதனைத் தொடர்ந்த போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலம் வரையான ஒரு நீண்டகாலத்தீன் திருகோணமலைப் பிரதேச ஆட்சியதீகாரம், நிருவாகக் கட்டமைப்பு, அதன் சலுக வரலாறு மற்றும் வழக்காறுகளை தேடுதல் செய்யவும் ஆய்வுப்படுத்தவும் வாய்ப்பேற்படும் என நம்பலாம்.

திருக்கோணமலை பிரதேக் கோட்டை கற்சானம் தொடர்பில் பலர் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருள்ளனர். இதன் காலம் குறித்து சரியான தெளிவினை எட்டமுடியாதுபோனாலும் சொல்லப்படுகின்ற கருத்துக்கள் வரலாற்றுத் தகவலுக்குள் உள்வாங்க ஏதுவாகவேயுள்ளன. 13ம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குரியதான தமிழகத்தீன் குடுமியாமலைக் கல்வெட்டில் புவனேக வீரபாண் யூன் திருகோணமலையில் இரு கயல் சீன்னங்களைப் பொறித்தான் எனவும் திருக்கோணை வரத்திற்குரிய நிலங்களை இறையிலி (வரியற்ற) நிலங்களாகப் பூக்கினான் எனவும் சொல்லப்படுகின்ற வாசகங்களின் எழுத்தமைவும் பிரதீக் கோட்டைச் சாசனத்தீன் எழுத்தமைவும் ஒரேமாதிரியாகவான்களதனும் கருத்தீன் அடிப்படையில் இதனைப் 13ம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதுவாருமளர். இதீல் பின் வரும் எழுத்துக்களை தெள்படுகின்றன.

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

னனேகுள ...கரடமுட்டு...சுப்பணியை...னனேபறங்கி...
ககவேமனன... னபெணனார ... னயயற்ற ... தேவைத ... ன...
கள.. எனினும் இதில் வரும் பறங்கி என்னும் சொற்பிரயோகம்
தமிழக வரலாற்றில் கி.பி மே் நூற்றாண்டையாட்டியதாக
அமைவதாலும் இந்தியக் கல்வெட்டியலாளர் எச்.கிருஷ்ணசாஸ்திரியின்
கருத்தின் அடிப்படையிலும் இச்சாசனம் கி.பி மே்
நூற்றாண்டுக்குரியதாகவே கொள்ளப்படத்தக்கதாகின்றது.

முன்னேகுளக்கோட்டன் மூட்டும் தீருப்பணியைப்

பின்னே பறங்கி பிழக்கவே - மன்னாகேள்

ழுனைக்கண் சௌகண் புகைக்கண்ணன் ஆண்டபின்

தானே வருகாய் விரும்

இதில் விடுபட்டுக்கிடக்கின்ற எழுத்துக்களை இணைத்து
தங்கள் தங்கள் கருத்துக்களை சீலர் வெவ் வேறு விதமாக
வெளிப்படுத்தியிருப்பினும் செவீவழிச் செய்திகளைத் தகவல்களாகக்
கொண்டுள்ள தீருகோணமலை மக்களில் பெரும்பாலோர் மேற்படிப்
பாடலையே முக்கீயப் படுத்திவருகின்றனர். யாழ்ப்பாணம் வண்ணார்
பண்ணையைச் சேர்ந்த பண்டிதர் நெ.வை.செல்லையா இதனை
பின்வருமாறு எழுதியுள்ளமை கவனிக்கத்தக்கது.

முன்னேகுளக்கோட்டன் மூட்டும் தீருப்பணியை

பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாவரீன்

பொண்ணா தகனை யியற்றவழித் தேவைத்து

எண்ணாரே பின்னர சர்கள்.

மட்டக்களப்புப் பிரதேசத்தின் தென்பகுதியிலமைந்த
தீருக்கோவிலில் காணப்படும் ஓம் நூற்றாண்டுக்கு உரியதான் இரு
கற்சாசனங்களும் விஜயபாகு எனும் சிறப்புப் பெயரினைக்கொண்ட
கலிங்க மாகோனால் பொறிக்கப்பட்டவை என்பது வரலாறு. இதில்
துண்டுக் கல்வெட்டு அழிந்துவிட்டநிலையில் தென்பகுதின்றது.
தீருக்கோவில் ஆலயத்திற்கு மாகோனால் வழங்கப்பட்ட நிவந்தங்கள்
தொடர்பில்திட்டின்வளரிப்பாடு அமைவதாகக் கருதப்படுகின்றது.தான்
கல்வெட்டின் ஒரு புறம் யீ சங்கரபோதி வர்மரனும்
தீரிபுவனசக்கரவர்த்திகள் யீ விஜயபாகு தேவர்க்கு அறண்டு
பத்தவதில் தைமாதம் தீருபது... மறு பக்கத்தில் சிவனான சங்கரக்
கோவிலுக்கு கொடுத்த ..லில் இந்தக் தர்மத்திற்கு அசிதம்

கிழக்கிலங்கை வரலங்ற இலக்கியங்கள்

செய்தானாகில் கெங்கைக் கரரயில் கரரம் பகவைக் கொன்ற
பாவத்தை கெள்ளக் கடவராகவும்...எனவும் தண்டுக் கல்வெட்டில்
நீங்க சங்கரபோதி வர்மரன தீரிபுவன சக்கரவர்த்திகளான
சிவனான சங்கரிகள் யீ விஜயபாகு தேவருக்கு யாண்டு பத்தில்
தை மாதத்தில் தீருக்கோயில் சித்திரவேலரயுத சுவரம் கோவிலுக்கு
கிழக்கு கடல் மேற்கு தலை.. ஏனைய எழுத்துக்கள் அழிந்துபோன
நிலையிலும் உள்ளன.

புவனேசர் தீருக்கோயில் கல்வெட்டுப் பாடல்கள் கலியுகவருடம்
330ல் (கி.பி ம் நூற்றாண்டு) புவனைய கயபாகு எனும் சிறப்புப் பெயர்
ழுண்ட சோழ இளவரசன் நாகர் ஆட்சிக் காலம் தொடக்கம்
நாகர்முனை சுப்பிரமணியர் ஆலயமென்று அழைக்கப்பட்ட
தீருக்கோவில் ஆலயத்தை தரிசீக்கவேண்டி வந்தபோது
அவ்வாலயத்திற்கு அவன் செய்த பணிகளையும் அப்பிரதேசத்தின்
வயல் நீலங்களுக்கு அவனால் உருவாக்கப்பட்ட பாசன
வசதிகளையும் இந்தியாவிலிருந்து அவனால் வருவிக்கப்பட்ட
மக்களின் குடியேற்றம் பற்றியும் குறிப்பிடுவதாக அமையும். இவன்
சைவ வைஷ்ணவ வழிபாடுகளை ஊக்குவித்தமையும் இதனால்
தீரியவருகின்றது.

பெரிய கல்வெட்டுப்பாடல்கள் கலிவருடம் 30க்குரியதாக (கி.பி
ம் நூற்றாண்டு) கூறப்படுகின்றது. இப் பாடல்கள் பாரத நாட்டின்
ஆட்சிமுறை தொடர்பிலும் அன்றைய நான்கு வர்ண சாதியமைப்பின்
உருவாக்கம் பற்றியும் இரண்மாசலன் என்னும் கலிங்கனின் ஈழ
வருகை, மட்டக்களப்பில் குழந்தை ஆதிக்கத்திலிருந்த தீமிலரை
தாக்கியழித்து வெருகலுக்கப்பால் துரத்தியமை, கலிங்கனிடம் திறை
செலுத்தக்கோரிய சிங்க மரபனுடன் சமாதானம் செய்து
இலங்கையைப் பண்ணிரண்டாகப் பிரத்து மட்டக்களப்பை
படையாட்சியரிடமும் தீருக்கோணமலையை இயக்கர் வழிவந்த
தீமிலரிடமும் மணற்றிடர் (யாழ்ப்பாணம்) மற்றும் மண்ணாறு
(மன்னார் முல்லைத்தீவு) பகுதிகளை குருகுல வம்சத்தினருக்கும்
பட்டம் கட்டி ஏனைய பகுதிகளை சிங்க மரபினருக்கு
கையளித்தபின்னர் கலிங்கன் நாடு தீரும்பியமை பற்றியும் வீரத்துக்
கூறுவதாக அமையும்.

கவிக்கோ வெல்லவுர்க் கேபால்

சீர்பாதர் கல்வெட்டுப் பாடல்கள் கீ.பி.இம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 7ம் நூற்றாண்டின் முற்பகுதிக் குரியதாகவே கருதப்படுகின்றது. இவற்றின்மூலம் யாழ்ப்பாணத்தை (கந்தரோடை) இருக்கையாக்கி ஆட்சிப்புரிந்த கலிங்கனான வாலசிங்கன் சோழ இளவரசி சீர்பாத தேவீயை மணம் செய்து தீரும் பீயபோது சோழநாட்டின் பழையாறை, தீருவாற்றியூர், பெருந்துறை, கட்டுமாவடி போன்ற இடங்களிலிருந்து சீந்தன், படையன், காங்கேயன், காலதீவன் மற்றும் கண்ணப்பமுதலி, முத்துநாயக்கன் செட்டி, சதாசிவச் செட்டி, சந்திரசேகர ஜயங்கார், அச்சுத ஜயங்கார் போன்ற சீலரை அழைத்துவந்ததாகவும் அவர்கள் பீண்ணார் வீரமுனையில் குடியேற்றப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. அவர்களின் சந்ததியினரே பீண்ணர் சீர்பாதர் என்ற பெயரைப் பெற்றதாக அறிகின்றோம்.

கலிங்க மாகோன் கிழக்கிலங்கையின் வரலாற்றில் சீறப்பிடம் வகிப்பவன். அவனது சமய சமூகப் பணிகள் என்றும் பெருமையாகப் போன்ற சீலரை அழைத்துவந்ததாகவும் அவர்கள் பீண்ணார் வீரமுனையில் குடியேற்றப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. அவர்களின் சந்ததியினரே பீண்ணர் சீர்பாதர் என்ற பெயரைப் பெற்றதாக அறிகின்றோம்.

ஆலயக் கடமைகளை முறையாக மேற்கொள்ளவேண்டு அரனூறியத்தை அக்ககடமை புறக்கடமை என வகுக்தும் அதற்குரியவர்களை வரையறை செய்தும் தொண்டியியம் பீரிவுகள் சுமார் 800 ஆண்டுகளை எட்டிய நிலையிலும் பீரதேசப் பீரிவுகளாக நிலைபெற்றுள்ளமையைப் பார்க்கின்றோம்.

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

சீல ஏருகளில் தென்படும் கல்வெட்டுப் பாடல்கள் கலிங்க மாகோனுடன் தொடர்புபட்டதாக சாதியியல், ஆலயவியல் (குளிக் கல்வெட்டுமுறை) என்ற தலைப்புகளைக் கொண்டிருப்பதையும் காணலாம். ஆலய அக்ககடமைகளை கோவிலார் (ஸொன்னாச்சி குடியினர்) என்ற சாதியினரும் புறக் கடமைகளை வேளாளரும் ஏனைய சமூகத்தினர் ஆலயத்தீற்கான பீர கடமைகளை மேற்கொள்வதும் முக்கியப்படுத்தப்பட்டமை இவற்றின் வளர்ப்பாடாகத் தெரிகின்றது.

சொல்லரிய விளக்கேற்றல் பூ வெநுத்தல்
தூசகற்றல் சாணமிடல் துணி விளக்கல்
நல்லமலர் மாலைகட்டல் மேள மீட்டல்
நற்சந் தணமரைத்தல் நெல்லுக்குற்றல்

தூல்லியமாய் வளர்ச்சிவைகை ஏந்திச் செல்லல்
தூளிகட்டல் அமுதுவைத்தல் முதன்மைப் பார்ப்பான்
வல்லபுதம் நீர்வார்த்தல் அகத்தில் கொண்டு
வரியுமன்று மாகோனும் வகுக்துப் பீண்ணும்
என இக் கல்வெட்டுப் பாடல்கள் தொடரும்.

கிழக்குச் சமூகங்கள் ஓவ்வொன்றையும் ஏழேழ் குழகளாக தீவிரங்கிக்கொட்டுகிற சீலவெட்டுப் பாடல்கள் வீபரிக்கும். இதன் சீறப்பியல்பு மட்டக்களப்புப் பீரதேசத்தில் தனித்துவம் மிக்கதாக இன்றும் நிலைபெறவே செய்கின்றது. ஆலய நடைமுறைகள் மற்றும் பொது நிகழ்வுகளில் ஒன்றையொன்று இணைத்துக் கொண்டு செயல்படும் இறுக்கமற்ற தன்மைகளைட்கிழக்கின் சமூகத்தளத்தில் தீருமண சம்பந்த நடைமுறைகளில் பொதுவாக சமூகக் கட்டமைப்பைப் பேணுவது இறுக்கமான தன்மையைக் கொண்டிருப்பினும் அது ஏனைய சமூகங்களுடன் பகைமை நோக்கைக் கொண்டிருக்கவீல்லை. இந்நடைமுறைகள் ஒரு சம்பிரதாயமாகவும் கட்டுக்கோப்பாகவும் கடைப்பிடிக்கப்பட்டமைக்கு இக் கல்வெட்டுப் பாடல்களீன் ஒழுங்கு முறையும் சீறப்பியல்புமே காரணமாக அமையும். மேலும் இப் பீரதேசத்தே இன்றுவரை சமூக நடைமுறையாகவுள்ள ஒரே குழுவழீயில் தீருமண சம்பந்தம் இடம் பெறக்கூடாது எனும் கட்டுப்பாடானது அறிவழூர்வமான

கவிக்கோ வெஸ்ஸைர்க் கோபால்

செயல்பாடாகவே கருதப்படுகின்றது. இக்கல்வெட்டுப் பாடல்கள் கலி டிள (கி.பி டிள) வாக்கில் எழுதப்பட்டதாகக்குறிப்பிடப்பட்டும் அவை கலிங்க மாகோன் காலமான ஶாநக்கு பிற்பட்ட நடைமுறையைக் கொண்டிருப்பதால் வாய்மாழியிலிருந்து பிற்பட்ட காலத்திலேயே எழுத்துக்கூப்பெற்றவை எனக் கருதலாம்.

கலிங்கநாட்டுக் தீருமண முறைமைகளும் பொதுவாக இத்தன்மை சார்ந்தவையாகவேயுள்ளன. இன்றும் நடைமுறையிலிருக்கும் பண்டைய கலிங்கமான ஓரிசாவின் தீருமணச் சட்டத்தில் தீருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் எவ்வழி சார்ந்தவர்களாக இருக்கவேண்டுமென்பது வரையறை செய்யப்பட்டேயுள்ளது. அதில் ஒரே சாய்வழி (குடிவழி) அனுமதிக்கப்படவில்லை. மேலும் இதில், பொதுவாக மட்டக்களப்பீல் பெறப்படும் கல்வெட்டுப்பாடல்களின் கலிவருடக் கணிப்புகள் கிறிஸ்து வருடத்துடன் ஒப்பிரும்பொழுது மற்பது தொடக்கம் அறுபத்தைந்து வருடங்கள் வரையான வெறுபாட்டினைக் கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்.

சாதித் தெய்வக் கல்வெட்டில் ஒவ்வொரு சாதியினரின் வழிபடு கடவுளராக தெய்வங்கள் வகுக்கப்பட்டமை மரபுவழி வந்தவையாகவே தென்படுகின்றது.

உழவருக்குச் சிவனாம் உருகருக்கு மாரியம்மன்
நழவருக்கு வயிரவனாம் நாடார்க்கு கண்ணகீயாம்
தொழுவருக்குப் பீதராம் தொண்டருக்கு வேலவராம்
மழவருக்கு வீரபத்தீரன் மறையோர்க்கு நான்முகனே
வேந்தருக்கு மாலாம் வேடருக்கு கன்னிகளாம்
ஏந்துபணி செய்வோருக்கு காளியாம்
நேர்ந்திடையர்க் கிந்திரனாம் நேர்ச்சிறைக்கு
பாந்தமுடன் பாண்டியனும் பகுத்து வைத்தான்.
என்பதாக அப்பாடல்கள் அமையும்.

எனினும் இதனைக் கட்டாயநிலைப்பட்டதெனக் கூறுவது பிப்ரதேசத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்றதே.

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

கிழக்கிலங்கையின் தேசநிலைப்பட்ட தீருப்படைக் கோவில்கள் என்ற வரிசைக்குள் வரும் ஆலயங்களும் இன்னும் புகழ் பெற்று விளங்கும் பழமைவாய்ந்த ஆலயங்களுமான தீருகோணமலைக் கோணேஸ்வரம், தம்பலகாமம் ஆதி கோண நாயகர் ஆலயம், வெருகல் சீத்திரவேலாயுதர் ஆலயம், சீற்றாண்மூர் சீத்திரவேலாயுதர் ஆலயம், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், கோவில்போரதீவு சீத்திரவேலாயுதர் ஆலயம், மண்டிர் கந்தசவாமி ஆலயம், உகந்தை மருகன் ஆலயம், தீருக்கோவில் சீத்திரவேலாயுதர் ஆலயம் போன்றவை பல்வேறு சமூகங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பினாடாக சீறப்பீக்கப்பட்டுவருவதை இன்றும் நம்மால் அவதானிக்கமுடியும். எனினும் சாதித் தெய்வக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் தொழில்ருறை சார்ந்த சீல சமூகங்களின் முக்கீய வழிபாட்டில் இன்றும் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதனை உற்றுநோக்குகின்ற போது இப்பிரதேச மக்கள் தங்கள் தங்கள் சமூகத் தனித்துவத்தைப் பேணிய நிலையிலும் தேசநிலைப்பட்ட சமூகத் தளத்துஞும் தங்களைப் பிணைத்துக் கொண்டவர்கள் என்பது புலனாகின்றது.

மட்டக்கள் பீற்குரித்தான போதி கல் வெட்டு கி.பி 14ம் நூற்றாண்டுக்கு உரியதாக அமையினும் அதன் வெளிப்பாடு மிகுந்த முக்கீயத்துவம் கொண்டதாகவே தென்படுகின்றது. இதனை ஆய்வுக்கு உட்படுத்தும் போது மேல் நூற்றாண்டு முதலான பல வரலாற்றுச் சம்பவங்கள் இதன் நேரடியான மற்றும் மறைமுகமான வெளிப்பாடுகளாகத் தென்படுவது தெரியவரும். கி.பி 14ம் முதல் சமார் 40 ஆண்டுகள் பொலநறுவையை (புலத்தீநகர் - தோப்பாவை) இருக்கையாக்கி இலங்கையின் பெருநிலைப்பரப்பை ஆட்சிசெய்த மாகோனுக்குப் பிறகு தனக்கென ஒரு தனியான ஆட்சி அமைப்பினை மட்டக்களப்புப் பிரதேசம் கொண்டிருக்கவில்லையெனினும் அதன் நிருவாகக் கட்டாயமைப்பில் ஒரு மேலாதிக்கத் தன்மை புலப்படுவதாகக் கருதமுடியவில்லை. வன்னிமைச் சீற்றரசு முறைமையே இங்கு தொடர்ந்திருக்கவேண்டும் என்றே கொள்ளவேண்டியுள்ளது.

கி.பி 14ம் நூற்றாண்டின் மற்பகுதியில் தோப்பாவையை தலைமையிடமாகக் கொண்டு தீக்கதிபனாக நியமிக்கப்பட்ட

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

மாருதசேனன் எனும் கலிங்கனே கண் டியரசின் பிரதிநிதியாக கோறனள், மண்முணை, மட்டக்களப்பு, உன்னரசுக்கிரியை கட்டகாம் வரையான பெருநிலைப் பரப்பை பரிபாலனம் செய்தவனாகின்றார். இவன் கண் டியைப் பகைத்துக்கொண்டு பிரதேச நிலமைப் போடுகளின் உதவியுடன் தனி இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டவன். இவனை முன்னிறுத்தியும் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் தலைமைப் போடுயாக நியமிக்கப்பட்ட காலிங்காகுடி அருமைக்குட்டிப் போடுயை தொடர்புறுத்தியும் எழுதப்பட்டதாகவே போடுகல்வெட்டு அமைகின்றது.

நாம் ஆண்டிலிருந்து டியும் ஆண்டுவரை கத்தோலிக்க மதப் பாதீரியார் சைமாலேவ கோயம்ப்பரா அவரது தலைமைக்கு மட்டக்களப்பு தொடர்பாக எழுதிய குடுங்கள், அக்காலத்தே திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று சீத்திவீநாயகர் ஆலய பரிபாலனம் தொடர்பில் பெறப்படும் தகவல்கள் (கூட்டக்குறிப்புகள்) மற்றும் மட்டக்களப்பு பூர்வீக சரித்தீர ஏருகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் போன்றவை இதற்குப் பக்கச் சான்றாக அமைவதையும் பார்க்கலாம். பங்குடாவெளி நிலமை கண்ணாப்போடியென்றும் பங்குடாவெளிக் கண்ணனென்றும் மட்டக்களப்பின் மன்னனென்றும் குறிப்பிடப்படும் இவனை ஒரு சிறந்த ஆட்சியாளனாகவே போடு கல்வெட்டுச் சீத்தரிக்கின்றது.

போர்த்துக் கீசர் பற்றிய வீரிவான தகவல்களும் கோட்டை அரசோடு அவர்களுக்கிருந்த தொடர்பும் மன்னாறு (மன்னார்) மற்றும் மணற்றிடர் (யாழிப்பாணம்) ஆகியவற்றை அக்காலத்தே அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த செய்திகளும் இக்கல்வெட்டுப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் இக் கல்வெட்டுப் பாடல்களின் பின்னணியில் பொதுவாக அறியப்படாத பல வரலாற்று உண்மைகள் வெளிவருவதையும் நாம் அவதானீக்கலாம். 22 அளவில் கிழக்கிலங்கை போர்த்துக்கீசர் வசம் வந்தாலும் அதற்கும் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே போர்த்துக்கீசப் பாதீரிமாரின் தொடர்பு ஏற்பட்டிருப்பது தெளிவாகின்றது. வட இலங்கையிலும் இதே தன்மை வெளிப்படுவதை ஆசகவி வேலுப்பிள்ளை எழுதிய யாழிப்பாண வையவ கெனழுதி (பா) குறிப்பிடுகின்றது.

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

கி.பி 150 அளவில் வீமலதக்குமனின் ஆட்சிக்கு முன்னரேயே கிறிஸ்தவப் பாதீரிமார் மட்டக்களப்பில் நிலைகொண்டுள்ளனர். அவர்களின் ஆரம்பகால கண் டித் தொடர்பும் மட்டக்களப்பை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றது. பாதீரியார் கோயம்ப்பரா எழுதிய குடுங்களில் மட்டக்களப்பு தனி இராச்சியமாக இருப்பதையும் மட்டக்களப்பு மன்னனைத் தான் சந்தித்திருப்பதாகவும் கோட்டை ராச்சியத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பீரங்கிபோன்ற உதவிகளைச் செய்யுமாறு போர்த்துக்கல்மன்னனீடும் கோருவதாகவும் அதற்கு பண்டமாற்றாக கப்பல் கட்டுவதற்கான வேண்டிய மரங்களை தரவுள்ளதாவும் குறிப்பிடுகின்றார்.

யாழிப்பாண வரலாற்றில் ஆசகவி வேலுப்பிள்ளை கூறும் கோட்டையின் அரச வாரிசான தர்மபாலன் ஞானஸ்நானம் பெற்றதுவும் பெரிது படுத்தப்படாதுள்ள யாழிப்பாண சங்கவியின் பட்டத்து இளவரசன் கிறிஸ்தவத்தைத் தழவி சீரச் சேதம் செய்யப்பட்டதுவும் பின்னர் அவனின் இரண்டாவது மகனும் சகோதரியின் மகனும் கிறிஸ்தவத்தைத் தழவியதோடு தழிழக்குத்தின் கோயம்புத்தாருக்கு குப்பியோடியதும் உண்மை வரலாறாக உள்ளதைப் போலவே இங்கு கண்ணாப்போடியின் பங்குடாவெளி இரண்டாம் மனைவியின் மகன் கிறிஸ்தவத்தை தழவியிதற்கு வாய்மொழிச் சான்றுகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக வேதான் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று ஆலய பரிபாலனத்தின் தலைமைத்துவம் காலிங்காகுடி கண்ணாப்போடியிடமிருந்து பறிக்கப்பட்டு அவனது முதல் மனைவியின் மகனான பணிக்கணார்குடி எதிர்மன்னசீங்கனீடும் கைமாறியதாக தகவல்படித்துப்படிகின்றது.

இதுவே பங்குடாவெளி நிலமை கண்ணாப்பேரடியின் மனைவினை மற்றும் பிற ஏதுக்கள் காரணமாக அவரின் தலைமைத்துவத்தை திருக்கோவில் ஆலய பரிபாலனத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாதென கூட்ட அறிக்கையில் குறிப்பிடக் காரணமாய்வைந்ததெனத் தெரிகின்றது.

மண்முனைப் பகுதிக்கு தலைமைப் போடியாக நியமிக்கப்பட்ட அருமைக்குட்டுப் போடியின் சீறப்பான சேவைகளும் இங்கு வெளிப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். தென்னிந்தியாவின் தீருச்சீராப் பள்ளியிலிருந்து கல்விமான்கள் வருவிக்கப்பட்டு அம்பளாந்துறையில் கல்விச்சேவையினை மேற்கொண்ட தகவல்களும் இதில் குறிப்பிடப்படுகின்றன. முற்குக சமூகம் பற்றியும் கலிங்ககுலம் பற்றியும் இதில் சீறப்பிக்கப்படுவதையும் காணமுடியும். எனினும் மட்டக்களப்பின் தென்பகுதிக்கு தலைமைப் போடியாக நியமிக்கப்பட்டபணிக்களாகுமிகுந்தப்போடு பற்றி இக்கல்வெட்டுப் பாடல்களில் குறிப்பிடப்படாமை காலிங்கா குழியினரை மாத்திரம் மன்னிறுத்தும் செயல்போல் தென்படுவது அவதானிக்கத்தக்கதே.

பங்கு கூறும் கல்வெட்டுப் பாதுவாக தீருப்படை ஆலயங்களின் தீருவிழா முடிவுற்றுதும் நாட்டின் அரசினையும் ஸிரதேசத் தலைமைத்துவங்களையும் முக்கிய சமூகங்களையும் கௌரவிக்கும் நிகழ்வாகவே அமைகின்றது.இங்கே பெரிய தீருவாசல் (கைலயங்கிரி),வேதம் (ஸிரம்மன்), நம்பீ(விண்ணு), தீருப்பாட்டு (சீவன்), சரியை சன்யாசம் (கீரியை), என வழிபாட்டியலுக்கு முதன்மையளித்துபின் இப்பிரதேசச் சமூகங்களைக் கௌரவித்தல் இடம்பெறுகின்றது.

இதில் 36 பாடல்கள் தென்படுகின்றன. இப்பாடல்கள் பாதுவாக தேர்க்கரீதியான கேள்விகளையும் பதில்களையும் கொண்டமைவன. இவற்றின் வெளிப்பாடு யாதெனில் இப்பிரதேசத்திற்குரிய முக்கிய சமூகங்களின் சீறப்பியல்புகளை முன்னிறுத்துவதே. இதில் தேசமென்பது இப்பிரதேசத் தலைமைத்துவ அதிகாரத்தில் முதன்மை பறுபவர்களான கலிங்கரைக் குறிப்பதாக அமையும். வன்னிமை என்பது படையாட்சி வன்னியரைக் குறிப்பதாக அமையும். கீழ்க்குப் பிரதேசம் நீருவாகக் கட்டமைப்பில் ஒரு நீண்ட காலம் வன்னிமைப் பாரம்பரியத்திற்கு உட்பட்டிருந்ததென்பது அறியப்பட்டதான்றாகும். இவ்வாறே முன்னீருபெற்ற சமூகங்களான ஆதிகுரு, கலிங்கவெளாளர், வணிகர், பணிக்களாகுமியார், உலகிப்போடு குழியார், தனஞ்சனா குழியார், இராமநாட்டு வேடர், வவனியா வேளாளர், கண்டிநிலமை, கதிரை வேடப்பெண், மலையாள முக்குவர்,

இழக்கிலங்கை வரலாற்று தீவக்கியங்கள்

மாவலி இடையர், அயோத்தி மறவர் எனத் தங்கள் தங்கள் வரலாற்று ரீதியான பண்டைய இடங்களையும் சீறப்பியல்புகளையும் ஸிரதேசப் பங்களீப்பினையும் மற்றையோர் அறியும் படி வெளிப்படுத்தி வெள்ளைத்துணியால் முடப்பட்ட முட்டியினை வாங்கிச் சலுகச் சீறப்பினைப் பெறுவர். இந்நடைமுறையானது கலி 473ல் (கி.பி.1638) அரம்பமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இக்கல்வெட்டுப் பாடல்களை முதன்முதலில் ஏட்டில் எழுத்துருக்கொடுக்கவர் கோட்டைக்கட்டு- வட்டிப்பட்ட எனுமிடத்தைச் சோர்ந்த காலிங்காகுலம் சீத்தம்பலம் மாணிக்கம்பிள்ளை எனவும் எழுதிய நாள் கலி 475ல் இடப் மாதம் ஊம் தீக்தி (17.05.1849) எனவும் அறியவருகின்றது.

குலவிருதுக் கல்வெட்டுப் பாடல்கள் இங்குள்ள சமூகங்களின் சீறப்பியல்புகளை வெளிப்படுத்துபவை. இவ்விருதுகள் பாண்டிய மன்னானால் வழங்கப்பட்டவை என பாடல்களின் இறுதியில் குறிப்பிடப்படுமெனும் அவன் யாரென்பதை அறியமுடியவில்லை. எனினும் இப்பிரதேச மக்கள் இவற்றை நீண்டகாலமாக தங்கள் கால்நடைகளுக்கு குறியடையாளங்களாக இட்டேவருகின்றனர். சில இடங்களில் மரண வீருகளீல் கட்டப்படும் பாடைகளீலும் சீறிய தழகள் மற்றும் குருத்தோலைகளைக்கொண்டு குலவிருதை அமைப்பதுவும் குலவிருதை சீலையில் வரைந்து கொடுயாகப் பறக்கவீருவதுவும் வழக்கமாக இருந்துவந்துள்ளது.

தோணி கரையார்க்கு தொப்பி தலுக்கருக்கு
காணியும் மேழிகழி காராளாருக்கு
நாணி வீல்வலம்பு நாட்டிழுள்ள வேஞுவர்க்கு
எழுத்தாணிகழி முங்குக்கு
கமலமலர் கோயிலார்க்கு கைச்சங்கு பண்டாரப் பிள்ளைக்கு
தீமிலருக்கு பால்முட்டி சேணியர்க்கு நூலச்சு
அமலருக்கு தேர்க்கொடுயாம் அம்பட்டருக்கு கத்தரிக்கோல்
வீமலருக்கு மத்து வேதியர்க்கு பூணூலாம்
வண்ணார்க்கு கல்லு வாணிபர்க்கு செக்கு
சுண்ணாம்புசுஞ் கடையர்க்கு கூடை
மன்னாருக்கு செங்கோல் வள்ளுவர்க்கு மேளம்
பண்ணும் குசவருக்கு குழ்பகுடம் இன்னும்

தட்டார்க்கு குறு சாணார்க்கு கத்தி
செம்முகுலத்தார்க்கு சேஞும் தராகுபடி
இட்டமுடன் எச்சிறைக்கும் எல்லாம் விருதாகுமெனப்
பட்டயமே கட்டிவைத்தான் பாண்டிய மன்னனுமே.
என்பதுவே அப்பாடல்கள்.

கும்பவரிசைக் கல்வெட்டுப் பாடல்கள் நன்மைக்கும் தீமைக்கும் வரிசை செய்யும் முறைகளைக் கொண்டனவாகும். இந்நடைமுறை நீண்டகாலப் பாரம்பரியமிக்க - மரபுவழிப்பட்ட ஒரு கலாசாரப் பெணுகையாகவே கீழுக்குவாழ் தமிழர்களிடம் இருந்துவந்துள்ளது. சேரத்தின் பண்ணையை கலாசாரமாக ஆய்வுகளில் நிலைநிறுத்தப்படும் இந்நடைமுறையால் இங்கு ஏற்படுத்தப்பட்டது என அறுதியிட்டுக் கூறுமுடியாதுபோனாலும் மலையமான் எனும் சேரமன்னனே இதனை அறிமுகம் செய்தவனாகக் கருதப்படுகின்றான். நூறு பாடல் அழகளை இக் கல்வெட்டு கொண்டிருப்பது தெரிகின்றது. மரண நிகழ்விலும் திருமண வைபவத்திலும் பூப்புநீராட்டு விழாவிலும் இந்நடைமுறை கைக்கொள்ளப்படுகின்றது. வீட்டின் முன்புறக் கூரையில் கட்டி கட்டி மாவிலை, தேங்காய், பூக்கள் கொண்ட செம்பினாலான கூரைமுடி எனும் நிறைகுடங்களை வரிசை வரிசையாக வைத்து அவற்றைச் சீலை கொய்து வளைந்து ஸின்னர் மேலிருந்து கீழாக முன் கதவுக்கு நேராக இருபக்கமும் சீலை தொங்கவிட்டு அதன் முன் குத்துவிளக்குடன்கூடிய தென்னம்பாளையைக் கொண்ட இரு நிறை குடங்கள் வைத்து நிலைவாடை வீரித்து சீறைக்குடிகளைக் கொண்டு கடமைகளைச் செய்தலே இதன் நடைமுறைகளாகும்.

கூரை முடிகள் முற்குகரில் குடிகளுக்கும் ஏனையோரில் சாதிகளுக்குமென வேறுபடும். கலிங்ககுலத்தவருக்கு பதின்மூன்றும் உலகிப்போடி குலத்தவருக்கு பதினொன்றும் படையாட்சி குலத்தவருக்கு ஒன்பதும் பணீக்கனார் குடியினருக்கு ஒன்பதும் கோபிகுழி, பெத்தான்குழி, கச்சிலார்குழி மற்றும் வேளாளருக்கு ஏழும் ஏனைய பதினெட்டுச் சீறைக் குடிகளுக்கும் மூன்றுமென இதன் ஆரம்ப நடைமுறை அமைந்திருந்தபோதும் பீற்பட்ட காலத்தில் இந்நடைமுறையானது மேலும் வீரிவுபடுத்தப்பட்டதுடன் இட்டுக்கீடும் இவ்வெண்ணிக்கை வேறுபடவும் செய்ததை

அவதானீக்கமுடியும். போரதீவுப் பகுதியில் கலிங்க குலத்தினர் இருபத்தீயொரு வரிசையினையும் படையாட்சி குலத்தினர் பத்தொன்பது வரிசையினையும் பணீக்கனார்குடியினர் பத்தொன்பது வரிசையினையும் பெறுகின்ற அதே வேளையில் மட்டக்களப்பின் தென்பிரதேசமான நீலாவணை தொடக்கம் பாண்மை வரையான தமிழர் கீராமங்களில் பணீக்கனார் குடியினரே அதிக எண்ணிக்கையிலான இருபத்தீயொரு வரிசையினைப் பெறுகின்றனர். இது அப்பகுதியில் ஆலய நடைமுறைகள் மற்றும் சலுக நீகழ் வுகளில் அவர்களுக்கிருக்கின்ற முன்னோடியின் பிரதீபலிப்பாக அமைந்தது எனலாம்.

ஆசாரிகள் கல்வெட்டுப் பாடல்கள் கலை, சீற்பக் கலை, ஓவியக் கலை என்பவற்றோரு தங்கம், பொன், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய நுட்பமும் அழகும் மீக்க கைவைனைத் தொழிலை மேற்கொள்ளும் ஆசாரி சலுகத்தின் தொழில் முறைகளை நிர்ணயித்தும் அவற்றீன் முக்கியத்துவம் குறித்தும் வெளிப்படுத்துவதாக அமையும். இதில் இடம் பெறுகின்ற பத்துப் பாடல்களும் உலககுரு, சீத்திரகுரு, அர்ச்சனாதங்குரு, வேதகுரு, அத்திவர்ம வேதகுரு ஆகியோரை ஜவகை ஆசாரிமாராக வெளிப்படுத்தி அவர்களதுகுலப்பிரீவினரால் மேற்கொள்ளப்படவேண்டிய பணீகள் குறித்து வீரித்துரைப்பதை அறியமுடியும்.

மட்டக்களப்புப் பிரதேசத்திற்கான சிறைக்குடிகள் கல்வெட்டும் முக்குலத்தார் சிறை வகுத்த கல்வெட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. மாதுலர், பண்டாரம், பண்டாரப் பிள்ளைகள், சூசவர், கொல்லர், இடையர், முதிலீகள், வாணியர், சாணார், நம்பிகள், வண்ணார், அம்பட்டர், பள்ளர், பறையர், கோவியர், தவசீகள், கடையர் ஆகியோரையே இவை சீறைக்குடிகளாகக் குறிப்பிடும். இவர்களுக்கான கடமைகளை சேரன் மலையமானை வகுத்தகாவும் சொல்லப்படுகின்றது.

மாதுலர் அமுது சமைக்கவும் பண்டாரம் சந்தனம் தாம்சுலம் பசீரவும் பண்டாரப் பிள்ளைகள் வீரி, வீதி சுத்தம் செய்வதுடன் வீதி அதிகாரம் பண்ணவும் சூசவர் மட்பாண்டங்களை வழங்கவும்

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

கொல்லர் கோடரி, கத்தி, மண்வெட்டி போன்ற இரும்பாயுதங்களை வழங்கவும் இடையர் பால், தயிர், நூல் போன்றவற்றை வழங்கவும் முதலிகள் சீலை, நூல், தீபச்சீலை வழங்கவும் வாணியர் எண்ணைய் வழங்கவும் சாணார் தெண்ணம்பாளை, குருத்தோலை வழங்கவும் நம்பிகள் தீவெட்டி பிழிக்கவும் வண்ணார் துணைகளைச் சலவைசெய்து கொண்டுவரவும் அம்பட்டர் சீகை சவரம் பண்ணவும் பள்ளர் நன்மைக்குப் பாணி கொண்டுவரவும். பறையர் மேளமீட்டவும், தவசிகள் பூமாலை கட்டி பந்தல் மற்றும் வீதானங்கள் சோடனை செய்யவும் கடையர் சண்ணாம்பு கொண்டுவரவும் அவர்களது கடமைகளாக வகுக்கப்பட்டது. இவர்கள் ஆலயக்கடமைகளை முதன்மைச் சமூகங்களாகக் கணிக்கப்பட்ட கலிங்க குலம், வன்னிப் குலம் (படையாட்சி குலம்), உலகிப்போடு குலம், பணிக்களார் குலம், வெள்ளாளர் மற்றும் செட்டிகுலத்தவர் ஆகியோரின் நன்மை தீவை குறித்த நிகழ்வுகளில் குறிப்பிட்ட கடமைகளைச் செய்யவேண்டுமென்பது இக்கல்வெட்டுகளில் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது.

பாலநகைக் கல்வெட்டு கிழக்கிலங்கையின் பல முக்கிய வரலாற்றுத் தகவல்களுடன் தொடர்புறுத்திப் பேசப்படுகின்ற ஆடக சௌந்தரியைக் குறித்து எழுதப்பட்டதாகும். இதன் காலம் கலி அஃஜை (கி.பி ம் நூற்றாண்டு) மையப்படுத்துவதாக அமையினும் ஆடக சௌந்தரியின் வரலாற்றில் அனுராதபுரத்தை இருக்கையாக்கி ஆட்சிசெய்த தெத்தீசன் (கி.பி 26- 27) மற்றும் மகாசேனன் (27- 30) ஆகியோர் இணைத்துப் பேசப்படுவதாலும் இவள் மகாசேனனைத் தீருமணம் புரிந்ததாகச் சொல்லப்படுவதாலும் இக்காலத்தை கி.பி 3ம் நூற்றாண்டின் முற்பகுதியாகவே கொள்ளலேண்டும். இவள் குழந்தைப் பருவத்தில் கலிங்க நாட்டிலிருந்து படகில் வந்ததாகவும் பால வயதில் புன்னகையோடு வந்திருங்கிய இடம் பாலநகை எனப்பட்டதாகவும் அதுவே பாணமையென மருவியதெனவும் பாணமைக்கு பெயர்க்காரனம் சொல்வார்.

ஆடக சௌந்தரி வளர்ந்து உன்னரசுகிரீக்கு இளவரசு ஆக்கப்பட்டபீணர் அவளது நல்லாட்சியில் செய்த பெரும்பணைகளை

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

இக்கல்வெட்டுப் பாடல்கள் வியந்துவரக்கின்றன. தீருக்கோவில், கொக்கட்டுச்சோலை, தாந்தாமலை, மாமாங்கம் என்பவற்றோடு தீருக்கோணைஸ்வரத்துக்கும் பெருந்தொண்டாற்றியவளாக இக்கல்வெட்டு அவளைப் போற்றுகின்றது

இப்பாடல்களீன் வெளிப்பாடு பல இடங்களில் அதீத கற்பணையை வெளிப்படுத்துவதாக அமைவதாலும் மிக நீண்டவாரு காலத்தை வாழ்நாளாக ஆடகசௌந்தரிக்கு குறிப்பிடுவதாலும் செல்வழி இலக்கியமாக வளர்ந்து மிகப் பிற்பட்டகாலத்திலேயே இது எழுத்துருப்பெற்றிருக்கவேண்டும்.

தாதன் கல்வெட்டு தமிழகத்தின் கொங்கு நாட்டைச் சேர்ந்த தாதன் என்பவன் தனது குழுவினருடன் பாரதநாட்டில் கலிங்கம், வங்காளம், மத்தியநாடு (மத்தியப் பிரதேசம்), மலையாளம் போன்ற பல்வேறு இடங்களிலும் மகா பாரதக் கதையை மக்கள் மத்தியில் பரப்பும் நோக்குடன் அதை நாடகமாகக் காண்பித்து அதன் பின் இலங்கை வந்து அதைக் கிழுக்கில் பரப்பிய வரலாற்றினை முக்கியப்படுத்துவதாகவே அமையும்.

தாதன் தீருக்கோவிலைத் தரிசித்தபீணர் அப்போது கண்டு அரசின் கீழ் பொலந்துவை தொடக்கம் கட்டகாமம் வரையான பிரதேசத்திற்கு ஆட்சி அஞ்சாரத்திலிருந்த எதிர்மன்னசீக்கனீடும் தனது நோக்கத்தை வீபரிப்பதையும் அதனை ஏற்றுக்கொண்ட எதிர்மன்னசீக்கன் பாண்டிருப்பு என்னும் நிழல் நிறைந்த கடலோர நிலப்பரப்பில் பதினெட்டு நாட்கள் தீரளான மக்கள் முன்னிலையில் அதனை நிகழ்த்திக்காட்ட ஏற்பாடுகள் செய்துகொடுத்ததாகவும் அதனைக் காண கண்டுமன்னனும் வந்ததாகவும் அதன் வெளிப்பாடு அமையும். இதன் காலம் கி.பி 160ஜ மையப்படுத்துவதாகும். இதன் பிரதிபலிப்பாக குறித்த இடத்தில் (பாண்டிருப்பில்) முதன்முதலாக துரோபதையம்மன் கோவில் அமைந்ததோடு கிழுக்கின் ஏனைய பகுதிகளிலும் இவ்வழிபாடு பரவியமையை வரலாறு பதிவுசெய்துள்ளது.

புராணங்கள், மாண்மியங்கள், சமய இலக்கியங்கள்:

புராணங்கள், மாண்மியங்கள் மற்றும் சமய இலக்கியங்களாகப் பின்வருபனவற்றைப் பதிவுசெய்யலாம்.

- 1) நான்கு வெவ்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏருகள்
- 2) முத்துக்குமரமின்னை எழுதிய திரிகோணரசல புராணம்
- 3) பண்டிதராஜர் எழுதிய தெட்சனை கைலாய புராணம்
- 4) வேதவியாசர் எனும்பெயர் கொண்டவரால் பாடப்பட்ட தெட்சனை கைலாய மரன்மியம்
- 5) ஆறுமுகப்புலவர் எழுதிய திருக்கோணமலை அந்தாதி
- 6) அயிலேசபின்னை எழுதிய திருக்கறைசைப்புராணம்
- 7) கி.பி 7ம் நாற்றாண்டுக்குரிய சம்பந்தர் தேவரம்
- 8) கண்ணகி வழக்குரை காதை
- 9) கண்ணகி கவியங்களும் அகவல்களும்
- 10) கொம்புமுறி, வசந்தன் பேரன்ற கிராமியப் பாடல்கள்

மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏரு என்ற பெயரில் நான்கு ஏருகள் பெறப்பட்டு நூலுகுப் பெற்றிருக்கின்றன. இவற்றில் சீற்சில வேறுபாடுகள் தென்படினும் பெறப்பட்டு தகவல்கள் பொதுவாக ஒத்த தன்மையையே கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஒரு நீண்டகால முழுமையான அரசியல் மற்றும் சலுக பண்பாட்டு வரலாற்றுத் தகவல்களுடன் சீல இடங்களில் தொடர்பட்டதாக தீருகோணமலை மற்றும் இலங்கையின் வரலாறு தொடர்பில் சீற்சில தகவல்களைக் கொண்டனவாயும் இவ்வேநுகள் உள்ளன.

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

தீருவள ரீலங்கை தன்னில் தீகழ்மட்டக் களப்பின் செய்தி குருபரன் தன்னைப் போற்றிக் கூறுமிச் சரித்திரத்தை வருபொருளாக வாழ்த்தீ மானிலத் தெவரு மோத மருமலர்க் கரத்தான் யானை மாழுகன் காப்பதாமே

எனும் காப்புப் பாடலுடன் மட்டக்களப்புவரலாறு தொடர்களின்றது. இராவணன் காலத்தின்பின் ஒரு யுகமாக இலங்கை பாழுற்றுக் கிடந்தது எனவும் அதன்பின்புகலிபிறந்து ஃபல் அத்திபுரத்திலிருந்து இலங்கைக்கு நாகர் வந்த வரலாற்றையெனும் ஸின்னர் கலிங்கக்தீலிருந்து வீஜயனின் வரவையும் இவை குறிப்பிடும். மட்டக்களப்பினை அது இவ்வாறு விரித்துக் கூறும்.

மட்டக்களப்பு இலங்கையின் ஒரு பகுதி. அது கண்டிக்கு நேர் கிழக்கும் மணற்றிடநூக்கு தென்கிழக்குமாகவுள்ளது. இது நூற்று ஐம்பது மைல் தெற்கு வடக்கும் அறுபது மைல் கிழக்கு மேற்கும் ஆறுமாறித்து எழுநாறு சதுரமைல் விஸ்தரமும் கொண்டது. இந்த மட்டக்களப்பு நீரவள நிலவளங்களாலும் தீங்கனிச் சேரலைகளாலும் செந்திநல் செழித் தோங்கும் களனிகளாலும் உயர்ந்தோங்கும் மாட்சிமை தங்கிப் பல நாமங்களால் கூட்டப்பட்டது. இயக்கர், நாகர் நாகமுனையென்றும் மலையரளர் மலையர்குக் கூடாடன் றும் வங் கர் மட்டக்களப்பின்றும் கலிங்கர் உண்ணரக்கிரியென்றும் சிங்கர் மண்முனையென்றும் கூறப்பட்ட நாட்டின் விபரங்களை பின் கூறப்படும் மட்டக்களப்புப் புராதன சரித்திரங்கள் எல்லாவற்றையும் கூறுவோமாகில் கலிங்கர், வங்கர், சிங்கர், மஹவர், மஹாட்டியர் எனும் அரசர்களின் சந்ததிகள் இந்த நாட்டில் கலிங்கதேசம், வங்கதேசம், சிங்க தேசம், அசோககரி, சேழநாடு, இராமநாடு, மலையரளம் இவைகளிலிருந்து குடியேற் அரசர்கள் நூற்றன்மைபெற்ற சிறைத் தளங்களோடு வரம் ந்தவந்த சரித்திரங்களையும் கூறுவேண்டும். ஏவெனில் இவர்களே மட்டக்களப்பை ஆண் ஞான வெந்தவெளிரன் பதற்கு ஏதொரு ஜயமுமில்லை.

இதன்படி பண்டைய மட்டக்களப்புப் பிரதேசம் வடக்கே தீருகோணமலையின் கொட்டியாரப் பற்றுத் தொடக்கம் தெற்கே மாணீக்க கங்கைவரை வீயாஸித்தீருந்தமை தெரிகின்றது.

கவிக்கோ வெல்லவுர்க் கேபரல்

இவ்வெஞ்சினர் கி.மு 3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 1795 வரையான காலப்பகுதியின் ஆட்சியாளர்கள், அவர்களது முக்கிய பணிகள், மக்கள் குழுயேற்றங்கள், சமூக வரையறைகள், ஆலய நடைமுறைகள், நிருவாகக் கட்டமைப்புகள் போன்றவற்றை வீரிவுபட எடுத்துரைப்பதாகும். எனினும் வீஜயன் இலங்கைக்கு வருவதற்கு சில நூறு வருடங்களுக்கு முன்னதாகவே இயக்கர் மற்றும் நாகர்கள் நாகர்முனையை (தீருக்கோவில்) இருக்கையாக்கி அதிகாரம் செலுத்தியமையும் இதில் பதிவுசெய்யப்பட்டேயுள்ளது. இதில் ஒரு நீண்டகால மட்டக்களப்புப் பயரானது இன்றைய சம்மாந்துறைப் பகுதியை குறிப்பதாக அமையும்.

மட்டக்களப்பை தொடக்ககால அரசுப்பிரிவாக முக்கியப்படுத்தும் தன்மையில் அதன் முதல் ஆட்சியாளனாக கூத்திகண்ணீய பூர்வீக சரித்திரம் இனம் காணுகின்றது. இவனை மகாவம்சம் சேரநாட்டினாகக் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவன் காலத்தே சேரநாட்டுக் குழுயேற்றங்கள் இடம் வெற்றுள்ளமையையும் மகாவம்சம் வீபரிக்கின்றது. இதன்பீன் கி.மு 77 வரையான ஒரு நீண்டகாலம் அனுராதபுர ஆட்சியின் கீழ் மட்டக்களப்பு செல்கின்றது.

பின்னர் மீண்டும் நாகமன்னர்களான மாகுல நாகன் மற்றும் சோரநாகன் அனுராதபுரத்தில் தலையெடுக்க அவர்களது ஆட்சியில் மட்டக்களப்பும் செல்கின்றது. இதில் நாகர்கள் வீண்டு அணையை (வீந்தனை) இருக்கையாகக் கொண்டு மட்டக்களப்பை அதிகாரம் செலுத்தினார். இக்காலத்தே சிவவழிபாடு பின்தள்ளப்பட்டதால் கலிங்கத்திலிருந்து மீண்டும் ஒரு கலிங்கப் படையெடுப்பு அனுராதபுரத்தைக் கைப்பற்றியதோடு மட்டக்களப்பிலும் ஆதிக்கத்தை வலுப்படுத்துகின்றது. இக்காலத்தை மட்டக்களப்பீன் பூர்வீக ஏஞ்சுகள் கி.மு 42 எனக்குறிப்பிடுமூலம் இலங்கை வரலாறு அனுராதபுர ஆட்சிமாற்றத்தை கி.மு தால் நீகழுந்ததாகக் குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வீந்தனையில் இடம்பெற்ற போரில் இருபக்கமும் பெருமளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகவும் இதன்பீன்னர் நாகர் கலிங்கருடன்

கீழக்கிளங்கை வரலாற்று இலக்கியங்கள்

இணைந் துகொள்ள இயக்கரது அதிகாரமிக்க இடங்களான மையன்கணை, லக்கலை, கதிர்காமம் ஆகிய இடங்கள் பறீக்கப்பட்டு அவர்கள் துரத்தப்பட்டதாகவும் பூர்வீக சரித்திரம் கூறுகின்றது. இதை மகாவம்சம் வேறுவிதமாகக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். அதாவது புத்தரின் முதல்வரவுசம்பந்தமாக அது கூறும்போது போதிமர நிழலில் ஞான நிலையிலிருந்த புத்தருக்கு பௌத்த மதம் பெருவளர்ச்சி யடையக் கூடிய இடம் இலங்கையைவும் எனவே அங்கு வசீத்துவருகின்ற இயக்கரை அப்புறப்படுத்தி அதனைத் தூய்மைப் படுத்த மகாவலி நடிக் கரையிலுள்ள மூப்பது மைல் நீளமும் பத்து மைல் அகலமும் கொண்ட மகாநாம தோட்டத்தில் (மையன்கணை) அவர்கள் கூடும் குறிப்பிட்ட நாளில் புத்தர் இலங்கைக்கு வர எண்ணியிருந்தார் எனவும் அது குறிப்பிடும். எது எவ்வாறு அமையினும் இதில் சொல்லப்பட்ட இடங்கள் அன்றைய மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சார்ந்திருந்தமையும் அங்கே இயக்கர் மற்றும் நாகர் வாழ்ந்திருந்தமையும் இவற்றினால் உறுதியாகின்றன.

இதனைத் தொடர்ந்து இப்பிரதேச அதிகாரம் படையாட்சித் தலைவனான சீரிகுலன் என்பவனிடம் சென்றதாகப் பூர்வீக சரித்திரம் குறிப்பிடுகின்றது. சீரிகுலனை ஒரு படைத் தலைவனாகவே கருதவேண்டியுள்ளது. இதன்பீன் அவனீன் மகனான வாகூரனிடம் அதிகாரம் செல்கின்றது. இவனே முதன்முதலில் மாணிக்க கங்கையிலிருந்து முக்கனார் எனும் வாய்க்காலை வெட்டி வாகூரவட்டைக்கு (வட்டை - வயல்) பாசனத்தை மேற்கொண்டவனாகின்றான். பூமனைப் பகுதியில் அமைந்த இவ்வீடம் இன்று வாகூரவட்டை எனத்திரிவுபட்டு நிற்கின்றது.

இதன்பீன்னர் அதிகாரம் இவனீன் மகனான பிரசன்ன சீத்துவீடம் கைமாறுவதையும் இக்காலம் கி.பி. 4ம் நூற்றாண்டின் முற்பகுதியாகவும் கொள்ள இவ்வெஞ்சுகள் வழிமைத்துக் கொடுக்கின்றன. இதன்பீன்னர் தீருச்சோழனீன் (தீருச்சோழன் - தீருமாச்சோழன் - தீருமாவளவன்) புதல்வி தமிழ்பகுநல்லானும் கணவன் புவனேங்குபாகுவும் தீருக்கோவில் ஆலயத்தை தரிசிக்க வந்ததாகவும் பிரசன்னசீத்துவீன் வேண்டுகோளின் பேரில் அவர்கள் இங்கு தங்கியிருந்து தீருச்சோழனீன் உதவியினைப் பெற்று

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

ஆலயத்தைப் புனரமைத்துக் குடமுழுக்கும் செய்து பிரசன்ன சீத்துவிடம் ஒப்படைத்ததாகவும் இந்தவேளையில் தம்பதி நல்லாள் குழந்தைப் பேற்றினை எதிர்பார்த்திருந்தமையால் அவர்களை இங்கு தங்கவைக்க வீருப்புற்ற பிரசன்னசீத்து மட்டக்களப்பின் தென்பால் வடக்கே மக்களால் வெட்டுவாய்க் காலையும் தென்பால் மாணிக்க கங்கையினையும் கீழக்கே கடலையும் மேற்கே கடவுத்தையையும் எல்லையாகக்கொண்டு உன்னரசக்ரியை உருவாக்கி சோழநாட்டுக் குடகளையும் வருவதின்து அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகின்றது. மக்களால் வெட்டுவாய்க்கால் கோமாரிக்கும் பொதுவில்லுக்கும் இடையேயானது. இது நீண்டு பரந்த ஏரியாகத் தென்படுவதை இன்று காணலாம்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பின் ஆட்சியுரிமை பிரசன்னசீத்துவின் மகன் தாசனிடம் கைமாற உன்னரசக்ரியின் உரிமை புவகேபாகுவின் மகன் மனுநேயபாகுவிடம் செல்கின்றது. இக்காலத்தே தாசனின் சம்மதத்துடன் மனுநேயபாகு சோழநாட்டுச் சிற்பிகளைக்கொண்டு திருக்கோவிலைபாரிய அளவில் புனரமைத்து அனுராதபுரி, மணற்றிடர் மற்றும் கலிங்கம், வங்கம், சீங்கம், சேரம், சோழம், பாண்டி (இராமநாடு) ஆகிய நாடுகளுக்கும் அழைப்பனுப்பி மிகச் சிறப்பாக குடமுழுக்கு செய்வித்தானானவும் தகவல்கள் ஸெறப்படுகின்றன. இதன்போது இவ்வாலயத்திற்கு சங்குமண்கண்டி (சங்கமண்கண்டி) தொடக்கம் தாடகீரி (சாகமத்தின் வடபகுதி) வரை வெரும் பாசன நிலப்பகுதி வழங்கப்பட்டதாகவும் தெரிகின்றது.

இதன்பின்னர் ஆடகசௌந்தரிபற்றிய வரலாறு கூறப்படுகின்றது. இது ஏற்கனவே பாலநகைக் கல்வெட்டில் கூறப்பட்ட தகவல்களையே ஒப்புவிக்கின்றது. இது ஒரு நீண்டகாலத்தைக் கொண்டிருப்பதால் இக்காலத்தின் தகவல்களைப் பெறமுடியாதுள்ளமையை இது வெளிப்படுத்துவதாக அமையும். இக்காலம் அனுராதபுரியின் ஆட்சிக்காலமாகும்.

கி.பி 3ம் நூற்றாண்டின் பிறபகுதியில் உன்னரசக்ரியின் சீங்குமாரனிடம் செல்கின்றது. இவனை ஆடகசௌந்தரியின் மகனாகவே பாலநகைக் கல்வெட்டப்போல் பூர்வீக வரலாறும்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

சீத்தரிக்கின்றது. இக்காலத்தே பிரசேது மட்டக்களப்பின் ஆட்சியாளனாக விருக்கின்றான். சீங்குமாரனின் நற்பணியால் உகந்தை சீறந்த வழிபாட்டுத்தலமாக மாறுகின்றது. இது பண்டைய காலத்தே இராவணனின் ஒரு வணக்கத் தலமாகத் தீகழ்ந்ததைப்படு ஜதீகம். இங்கு மலையில் சீவனுக்கும் வீஷ்ணுவிற்கும் பிரமாவிற்கும் மூன்று கோவில்களையும் மலையின் அடிப்பாகத்தே எட்டுத்திக்கிலும் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வர்ணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய தீக்குத் தெய்வங்களுக்கு எட்டு கோவில்களையும் சீங்குமாரன் கட்டியதாக தகவல்கள் கிடைக்கின்றன. இராவணனது வழிபாட்டுச் சீறப்பினை நீண்டுவருவேண்டி ஆடிப்பூரணனையிலும் தொடர்ந்துவரும் அமாவாசை தினத்திலும் அவன் நீண்டுவாக மலையில் தீபமேற்றி வழிபாடு செய்யவேண்டுமென சீங்குமாரனே தீட்டம்பண்ணியதாகவும் அதில் தெரிவிக்கப்படுகின்றது.

கி.பி 4ம் நூற்றாண்டின் தொடக்கத்தே மட்டக்களப்பு பிரசேதுவின் மகன் தினசேனனிடமும் உன்னரசக்ரிய சீங்குமாரனின் மகன் சிறிசீங்கனிடமும் கைமாறுகின்றது. அதன் பின்னர் தினசேனனுக்கு வாரிசு இன்மையால் உன்னரசக்ரியோடுசூழிய மட்டக்களப்பு அனைத்தும் சிறிசீங்கனின் மகன் பானுவின் அதிகாரத்தில் வருகின்றது. இதன்பின்னர் பானுவின் மகன் அமரசேனன் கி.பி 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆட்சீப் பொறுப்பை ஏற்கின்றான். அமரசேனனின் காலத்தில் கம்பரின் இராமர் காதை மட்டக்களப்பில் பரப்பப்பட்டதாக இவ்வேருகள் குறிப்பிடுகின்றன. கம்பர் காலம் கி.பி 4ம் நூற்றாண்டு என்பதால் இதனை தசதர யாதகக் கதையாகக் கருத இடமுண்டு. இக்காலத்தே தமிழ் நாட்டில் இக்கதை உலாவியமை அங்குள்ள வரலாறுகளீல் பதிவாகியுள்ளமையும் அக்காலத்தே இராமநாதபுரம் பகுதியிலிருந்து மக்கள் குடியேறியதாக இங்கு இவ்வேருகள் குறிப்பிடுவதும் அவதானிக்கத்தக்காகும்.

இவனைத் தொடர்ந்து இவனது மகன் குணசீங்கன் அதிகாரத்திற்கு வருகின்றான். இது கி.பி 4ம் நூற்றாண்டின் பிறபகுதியாகும். இவனது ஆட்சீக் காலத்தை பூர்வீக சரித்திரிம் அனுராதபுரத்தின் கீர்த்திசீறி மேகவர்ணனின் ஆட்சீக் காலத்தோடு இணைக்கின்றது. அதில் இலங்கை வரலாற்றுக்கும் மட்டக்களப்பின்

வரலாற்றுக்குமான காலபேதம் சுமார் ஜம்பது ஆண்டுகள் வீத்தியாசப் படிவதை அவதானிக்கலாம். சொல்லப்போனால் மட்டக்களப்பின் வரலாற்றுக்காலத்தினை ஆடகசௌந்தரீயின் காலம் முதல் மாற்றியமைப்பது இங்கு அவசியமானதாகவே தென்படுகின்றது.

குணசிங்கனின் ஆட்சீக்காலத்தில் மட்டக்களப்பின் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக கலிங்க இளவரசி உலகநாச்சியின் வரவை தூர்வீக சரித்திரம் பதிவுசெய்கின்றது. இவள் கலிங்க மன்னன் குக்கேணனின் புதல்வி. இவள் கலிங்கத்திலிருந்து வந்த நோக்கம் சரியாகத் தெளிவுறுத்தப்படவில்லையெனினும் இவள் புத்த தசனத்துடன் சீவலிங்கம் ஒன்றினைக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகின்றது. கலிங்கத்திலும் தமிழகத்திலும் பெளத்தம் வேறுண்றியிருந்த இக்காலத்தில் ஈழத்திலும் அது வேகமாகப் பரவத் தொடங்கியது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சீவு வழிபாட்டினைப் புறம்தள்ளி வைஷ்ணவம் தலையெடுக்கலானது. புத்தரீன் சீன்னம் அனுராதபுரத்தில் கையளிப்பதைக் காரணப்படுத்தி குகவம்சத்தாரின் ஆட்சிப் பிரதேசமான மட்டக்களப்பில் சீவுவழிபாடு மேலோங்கப்படுவதன் அவசியம் உணரப்பட்டதா என்பது ஆய்வுகளில் தெளிவாக்கப்படவேண்டியதாயுள்ளது.

உலகநாச்சியின் வீருப்பத்தின்பேரில் அவனுக்காரு வாழிடம் அமைத்துக் கொடுக்குமாறுகோரி மேகவண்ணன் அவளை மட்டக்களப்பின் ஆட்சீயாளன் குணசிங்கனிடம் அனுப்பி வைக்கின்றான். குணசிங்கனின் ஆட்சீயிருக்கை அப்போது பாணகையில் இருந்தது. அவளைாரு கலிங்க இளவரசி என்பதால் அவளின் வீருப்பத்தின்பேரில் மட்டக்களப்பின் வடபால் தனியான ஒரு சீற்றரசு மண்முனை என்ற பெயரில் உருவாக்கப்பட்டு குணசிங்கனால் அவனுக்குக் கையளிக்கப்படுகின்றது. இன்றைய கோவில் குளத்துக்கண்மையில் அவளது மாளிகை உருவாக்கப்பட்டதோடு கோவில்குளத்தில் ஒரு ஆலயமும் அமைக்கப்பட்டு அவளால் கொண்டுவரப்பட்ட சீவலிங்கம் அங்குவைத்து வழிபாடுயற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. பிற்பட்ட தகவல்களின்படி தாளங்குடா கீறிஸ்தவ தேவாவயத்திற்கு பின்பும் அவளது மாளிகை இருந்ததாகவும் அதனால் அவ்விடம் மாளிகையுத் தெரு என அழைக்கப்பட்டுவருவதாகவும் தெரிகின்றது.

உலகநாச்சியின் காலத்தில் கலிங்கத்திலிருந்து இரண்டு தடவைகள் குகக் குழியினரும் சீறைக் குழக்களும் அழைத்துவரப்பட்டு இங்குகுழியெற்றப்பட்டதகவல்களும் ஸறப்படுகின்றன. இதன்போது மக்கள் குழியெற்றத்திற்காக வளமிக்க களப்புமனைக்காட்டுப் பிரதேசம் (முனைக்காடு) உருவாக்கப்படுவதற்கு காட்டிக்கப் பட்டபோது வேடர்களின் வழிபாட்டிலிருந்து ஸின்னர் கொக்கட்டி மரத்துழியில் மறைந்துபோன சீவலிங்கம் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு தான்தோன்றீச்சரம் ஆலயம் அவளால் உருவாக்கப்பட்டதாகப் பூர்வீக சரித்திரத்தால் அறியமுடிகின்றது.

உலகநாச்சிக் குணசிங்கனின் தம்பி கீரிசரனை மணம் புரிந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதன் ஸின்னர் உலகநாச்சியின் மகன் அதிகதன் மணமுனைக்கும் குணசிங்கனின் மகன் கனக்கேணன் மட்டக்களப்பையும் பரிபாலனம் செய்கின்றனர். இதன் ஸின் கலிவருடம் 373க (கி.பி 634) வரை சுமார் இருநூறு ஆண்டுகள் இவர்களது சந்ததி ஆட்சி தொடர்ந்ததாகவும் அறியவருகின்றது. இக்காலத்தைய பாண்டியத் தொடர்புகளையும் தூர்வீக வரலாறு கோட்டுருக் காட்டுவதால் அது இலங்கை வரலாற்றுடன் சுற்று இணைவறுவது தெரியும். இக்காலம் கலிங்கரின் ஆதீக்கம் நலிவடைந்துள்ளமையும் தெரியவரும்.

இதன்பின்னர் கலிங்கனான வங்கலாடன் மட்டக்களப்புக்கு வந்து அதீகாரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. அவனது சந்ததியினரே கி.பி 7காலவரை மட்டக்களப்பை பரிபாலனம் செய்கின்றனர். இக்காலத்தே பொலந்துவை இராசதானீ தோற்றம் பெறுகின்றது. கி.பி 8ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி 9ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பொலந்துவையின் நிதிய அதிபர்களின் பரிபாலனமே இங்கு தென்படுகின்றது. இதன்பின் கலி 4080 (கி.பி 980) வரையான காலப்பகுதியில் தென்னிந்திய மேலாண்மை இலங்கை அரசுகளைக் கட்டுப்படுத்திய காலத்தே மட்டக்களப்பின் பரிபாலனமும் உறுதீப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதனை இவ்வேந்துகள் கரும் தகவல்களால் ஊர்சிதம் செய்யமுடிகின்றது.

இதன்பின்னர் கி.பி 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனுராதபுர ஆட்சி பரீக்கப்பட்டு வடக்கிழக்கு உட்பட்ட ஈழத்தின் பெரும்பகுதி

கவிக்கோ வெல்லவூர்க் கோபாஸ்

சோழராட்சியில் வந்தபோது அவர்களின் மேலாதிக்கத்தின்கீழ் கலிங்க வாரிசுக்களே சிற்றரசு நிலையில் மட்டக்களப்பைப் பரிபாலிக்கின்றனர். தர்மசிங்கன், குமாரசிங்கன், கதிர்ச்சுதன், மதிசுதன், நாதன், தீனசிங்கன் ஆகியோர் இக்காலத்தைய ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர். இவர்கள் கொக்கட்டிச்சோலை தான் தோன்றீச்சரம், கோவில்போரதீவு சீறி சீத்திரவேலாயுதர் கோவில், திருக்கோவில் சுப்பிரமணியர் ஆலயம் போன்றவற்றிற்கு செய்த திருப்பணீகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. கதிர்ச்சுதன் சீவாலயத்துடன் புத்த ஆலயத்தையும் செப்பணீட்டவனாகக் குறிப்பிடப்படுவதால் சோழராட்சியில் மகாகந்த (தீக்வாவி) க் கணித்த புத்தராலயம் பற்றிய குறிப்புகளைக்கொண்டு இதனை அவ்வாலயமாகக் கருத்துமியும். மதிசுதன் என்பான் அவனது மகன் நாதனின் பெயரில் நாதன் அணையை (நாதனை - வெல்லாவை) கட்டுவித்து சுமார் ஆயிரம் அவணம் நெல் விதைக்கத்தக்க பாசன நிலத்தை கோவில்போரதீவு ஆலயத்திற்கு வழங்கியவனாக போற்றப்படுகின்றான்.

சோழராட்சிக் காலத்தில் ஜனநாத மங்கலத்தில் (பொலநறுவை) சோழரின் பிரதான ஆட்சிப் பிரதிநிதி இருந்தமையும் மட்டக்களப்புப் பிரதேசத்தில் மன்னம்பிட்டி தொடக்கம் கட்டகாமம் வரை அவர்கள் தங்களுடைய ஏழு பிரதிநிதிகளை வைத்திருந்தமையும் இதில் பெறப்படும் வலுவுள்ள தகவல்களாகும். சோழராட்சியின் பிற்காலமான நாதன் ஆட்சிக் காலத்தில் குலசேகரசோழன் பாண்டிநாட்டுப் படையெடுத்து வைஷ்ணவத்தைப் பரப்பியமையும் இலங்கையில் சோழராட்சிப் பகுதிகளில் வைஷ்ணவம் பரப்பப்பட்டமையும் நாதனை வலுக்கட்டாயமாக அதனை ஏற்கக் கூடியதையும் தகவல்களாகப் பெறப்படுகின்றன.

கி.பி 1070ல் பொலநறுவையில் ம் வீஜயபாகுவீன் ஆட்சி வருவதற்கு சற்று மற்பட்டதாக தீனசிங்கனின் ஆட்சி தொடர்ந்தமைக்கான சான்றுகள் கிட்டவில்லை. இக்காலம் தொடர்பாக இவ்வெருகள் குறிப்பிடும் கருத்துக்கள் உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கவை. தீனசிங்கனிடம் அவனது படையாட்சிகுல அமைச்சர்களான சம்பன் மற்றும் சதாங்கன் என்போர் கூறும்பொழுது:

கீழ்க்கிளங்கை வரலாற்று இலக்கியங்கள்

கலிங்கர் குலம் மகாவம்சம். அவர்களது குலம்தான் இந்த மட்டக்களப்பை உண்டரக்கியது. நீர் சோழர் குலத்தில் கலந்துசேரழர்களைத் துணைகிரண்டு தமிழ் மதங்களை (சீவவழிபாடு) மாற்றி அலை நிதியங்களையும் சேரழநடத்திற்கு அனுப்பிவிட்டனர். இதனால் கலிங்கரால் சில துண்பம் வரவேண்டியது அறிந்துகொள்க.

இதனால் தீனசிங்கன் பொலநறுவைக்குச் செய்தியனுப்பி தனது மைத்துனனும் வீரசோழனின் (வீரசோழ ராசேந்திரன்) மகனும் சோழரின் ஆட்சிப் பிரதிநிதியுமான அணிகங்களை அழைப்பித்துக் கலிங்கத் தலைவர்களை சோழநாட்டில் சிறைவைக்கக் கீட்டம் கீட்டியதாக பூர்வீக சரித்திரம் குறிப்பிடுவது ஒரு முக்கிய அர்த்தப்பாட்டுணைக்கொண்டிருக்கின்றது.

வீஜயபாகுவீன் ஆட்சிமுதல்கொண்டு கலிங்கமாகோன் ஆட்சிக்கு வரும் வரையான (கி.பி 1070) சுமார் நூற்று நாற்பத்து ஜெந்து வருடங்கள் மட்டக்களப்பின் தனிப்பட்ட வரலாறு எழுதப்படாமையால் அது பொலநறுவையின் மேலாதிக்கத்தின்கீழ் பரிபாலிக்கப்பட்டுள்ளமை தெரிகின்றது.

கி.பி 1070ல் மாகோன் இலங்கையின் பெரும்பகுதியைக் கைப்பற்றி தோப்பாவையில் (பொலநறுவை) தனது ஆட்சியை நிறுவினான். இவனின் ஈழப் படையெடுப்பு தொடர்பாக மட்டக்களப்பின் பூர்வீக சரித்திரம் குறிப்பிடும் தகவல்களையே இன்றைய வரலாற்று ஆசிரியர்களும் முன்வைக்கின்றனர். ஈழத்தில் கலிங்கர்களீன் மேலாண்மையை நிலை நிறுத்துவதோடு பிற்பட்ட சோழராட்சிக் காலம் முதல்கொண்டு சிவ மதத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களைக் களைவதுமே அதன் நோக்கமாக அமைந்ததெனலாம்.

மாகோனின் படைகள் மட்டக்களப்பிற்கு வந்தபோது சிங்கர்கள் அவனை எதிர்த்துப் போராடியதாகவும் எதிர்த்தவர்களை வாளுக்கிறையாக்கி ஏணையோரை மட்டக்களப்பாலகற்றி தனது நிழலின்கீழ் மட்டக்களப்புக்கு ஆட்சியாளாக சுகதீரன் என்னும் கலிங்கனை நியமித்து சோழரின் நிருவாகப் பிரதிநிதி புலியன் இருந்த

இடத்தில் (இன்றைய நீதிமன்றவளாகப் பகுதி) அவனுக்கான மாளிகை அமைத்து இனிவரும் காலங்களில் மட்டக்களப்பின் அரசு பதலீ கலிங்கருக்கே உரித்தாக்கப்படவேண்டுமென்றும் இரு மந்திரிகளாக படையாட்சிக்குலத்தவரும் வங்க(பணிக்க)குலத்தவரும் நியமிக்கப்பட வேண்டுமெனவும் தீட்டம் பண்ணீ வெருகலாறு தொடக்கம் மாணிக்க கங்கை வரையான மட்டக்களப்பை ஏறாவூர்ப் பற்று, மண்முனைப் பற்று, கரைவாகுப் பற்று, சம்மாந்துறைப் பற்று, அக்கரைப் பற்று, பாணமைப் பற்று, நாடுகாருப் பற்று என ஏழ நிருவாகப் பீரவாகப் பீரத்து குலம் கோத்தீர வரிசைகளையும் உண்டுபண்ணீ சிவமதமே இங்கு நிலைபெறவேண்டுமெனக்கட்டளை பண்ணீயதாகவும் இவை வீபரிக்கீன்றன. மாகோன் ஆட்சீக் காலத்தில் சுக்திரனும் அதன்பீன்னர் அவனின் மகன் சமுகதிரனும் மட்டக்களப்பைப் பரிபாலனம் செய்ததாக ழர்வீக சரித்தீரம் குறிப்பிடுகின்றது.

மாகோன் ஆட்சி முடிவுற்ற கி.பி 17ல் தொடக்கமான ஒரு நீண்ட காலத்தைச் சீங்கரின் ஆதிக்கத்துக்குள் ழர்வீக சரித்தீரம் நிலைத்துவதாலும் அடிக்கடி ஏற்பட்ட கலகங்கள் பற்றிக் குறிப்பிடுவதாலும் பொலந்துவை, தம்பதனிய, யாப்பகுவ, குருநாகலை, கம்பளை, பேராதனை என இலங்கையின் ஆட்சியிருக்கைகள் நிலையிழுந்து மாறிக்கொண்டிருந்தமையை அறியமுடிகின்றது. மேலும் இக்காலத்தே பரதசுந்தரன், ராசசுந்தரன், யாகசேனன், குகச்சந்திரன் ஆகிய சீங்க வும் சத்தினர் மட்டக்களப்பை நிருவகித்ததாக அதுகுறிப்பிடுகின்றது.

இதன் பீன்னர் யும் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டியின் மேலாதிக்கத்தின்கீழ் மட்டக்களப்பு வந்தபின்னர் நான்கு உப நிருவாகப் பீரவுகளாக மட்டக்களப்பு நாடு பீரிக்கப்பட்டு தீக்கதிபர்களின் பரிபாலத்தீவிருந்தமை தெரிகின்றது. இவர்கள் குறித்துச் சரியாக அறியப்படவில்லையெனினும் இதில் தொப்பாவையில் (பொலந்துவை) நீயம் அதீபனீன் கீழ் உன்னரசுக்ரீப் பீரவு சீங்கர் சார்ந்தும் மட்டக்களப்புப் பீரவு (சம்மாந்துறை) வங்கர் (பணிக்கர்) சார்ந்தும் மண்முனைப் பீரவு கலிங்கர் சார்ந்தும், ஏறாவூர் - கோறளைப் பீரவு படையாட்சியர் சார்ந்தும் தீக்கதிபர்கள் நியமிக்கப்பட்டமை தெரிகின்றது.

கி.பி 1ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நீயம் அதீபனான மாருதசேனன் எனும் கலிங்கன் தனக்கு ஆதரவாக செயல்பட்ட தீக்கதிபர்களின் தணைகொண்டு மட்டக்களப்பைத் தனியரசாக்கிய தகவல்கள் பெறப்படுகின்றன. போடு கல்வெட்டில் இதுபற்றிய தகவல்களும் அதன் பீன்னர் கி.பி 1740 வாக்கில் ஆட்சீப் பொறுப்பேற்ற அவனின் புதல்வன் எதிர்மன்னசீங்கன் பற்றிய தகவல்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளமையால் இதீல் இடம் பெறுவது அவசியமாக்கப்படவில்லை. எனினும் எதிர்மன்னசீங்கன் தனது ஆட்சீக்காலத்தில் உன்னரசுக்ரீ, மட்டக்களப்பு, மண்முனை, ஏறாவூர், கோறளை என ஜந்து நிருவாகப் பீரவுகளை உருவாக்கிப் புதிய சாலைகளை அமைத்து களனிகள் தீருத்திப் பாசன வசதிகளைச் செய்து கோவில்களையும் கல்விச் சாலைகளையும் ஏற்படுத்தி நற்றொண்டு புரிந்துவனாக ழர்வீக சரித்தீரத்தால் போற்றப்படவே செய்கின்றான். இதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்துவந்த தாதன் பற்றிய தகவல்களை இவ்வேநுகள் சீத்தீரக்கின்றன. இதில் ஏற்கனவே குறிப்பிட்ட தாதன் கல்வெட்டை அழியாற்றியதாகவே அத் தகவல்கள் உள்ளன.

இதன் பீன்னர் போர்த்துக் கீசர் மற்றும் ஓல்லாந்தர் தொடர்பான தகவல்களை அவை தருகின்றன. இதீல் முக்கியமாக யாழிப்பாணத்தீவிருந்து மதம் பரப்பும் நோக்கில் வந்தவனான பஸ்கால் முதலீ அவனது செயல்பாட்டினை எதிர்த்த மட்டக்களப்புச் சலுகத் தலைவர்களுக்குச் செய்த கொடுமைகள் சீத்தீரக்கப் படுகின்றன. ஓல்லாந்தரின் இறுதிக் காலத்தில் அவன் முக்குக்கத் தலைமைகளையும் நூற்றுக்கணக்கான போககளையும் தீட்டமிட்டு ஓல்லாந்தரின் உதவியோடு கொண்றாழித்த கறுப்பு வரலாற்றை இவை வேதனையோடு வீபரிப்பதைப் பார்க்கலாம். மட்டக்களப்புப் பீரதேசத்தின் கிராமப் புறங்களிலும் அண்மைக்காலம் வரை இது ஒரு நீண்டகாலக் காழிப்புணர்ச்சியைக் கொண்டிருக்கவே செய்தது. வடபால் இருந்து மதம்பரப்பும் நோக்கில் வந்த ஒருவன் எவ்வாறு தீட்டமிட்டு - போலிக் கையெழுத்தீட்டு - எல்லா நிலைகளிலும் மதிக்கப்பட்ட மட்டக்களப்புச் சலுகத் தலைமைகளை அழித்தாழித்தான் எனும் வேதனையிக்க செயல்பாட்டினை வரலாறு என்றுமே மன்னீக்காதல்லவா.

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

பொதுவாகப் பார்த்தால் ஒரு நீண்ட காலமாக சந்ததி சார்ந்து தொடராக ஒலையில் எழுதப்பட்டுவந்த இப் பூர்வீக ஏருகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் மற்பகுதியில் மற்றுப் பெற்றிருப்பது போன்ற தோற்றுத்தினைக் கருவதாகவுள்ளது. ஒரு மூல ஏட்டிருந்தே இவை பீன்னர் படியெடுக்கப் பட்டிருக்கவேண்டும். எது எவ்வாறு அமையினும் ஒரு முழு மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய மட்டக்களப்பு பூர்வீக சரித்தீர ஏருகள் காலக் கணிப்புகளில் சீர்ச்சை வேறுபாருக்களைக் கொண்டிருப்பினும் வெளிப்படுத்தப்படும் வரலாற்றுத் தகவல்கள் பலவும் ஒப்பீட்டளவில் ஏற்படுத்த தாகவுள்ளமையை மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முத்துக்குமாரபீள்ளை எழுதிய திரிகோணரசல் புராணம், பண்டிகராஜர் எழுதிய தெட்சனை கைலரய புராணம், வேதவியாசர் எனும் பெயர் கொண்டவரால் பாடப்பட்ட தெட்சனை கைலரய மாண்மியம், ஆறுமுகப்புலவர் எழுதிய திருக்கோணமலை அந்தாதி, கி.பி 7ம் நூற்றாண்டுக்குரிய சம்பந்தர் தேவாரம் ஆகியவை திருக்கோணேஸ்வரத்தை மையப்படுத்தி எழுந்தவையாகும். இதில் சம்பந்தர் தேவாரம் தவிர்ந்த ஏணையவை ஏட்டுப்பிரதீகளிலிருந்து சுமார் நூறு வருடங்களுக்கு மற்பட்டு நூலுகுப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

அயிலேசபீள்ளை எழுதிய திருக்கரசைப்புராணத்தின் முதல் பதிப்பு ஐஷல் வெளிவந்ததாக அறியமுடிகின்றது. இந்நூலினுக்கான உரையினை சன்னாகம் குமாரசாமிப் புலவர் எழுதியுள்ளார். கீளிவெட்டியை அண்மித்த கங்குவேலி எனும் கரசையம்பதியில் அருள்பாலிக்கும் சீவனைக் குறித்தும் அகத்தீயர் கடல்கடந்து வந்து கரசைப் பதியை அடைந்த தகவல்களையும் இப்புராணம் கூறும். அத்தோடு தெட்சனை கைலாசம் என்றும் தீரீகூடமென்றும் சுதாபேர்க்கும் என்றும் கோணேஸ்வரத்தை இந்நூல் குறிப்பிடுவதையும் பார்க்கலாம்.

திரிகோணரசல் புராணம் திருப்பணிப் படலத்தில்குளக்கோட்டன் செய்த திருப்பணிகள் வீரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

என்றுமகா மண்டபமும் எழில்முதன்மை மண்டபமும் குன்றனைய கோபுரமும் கோயில்பல சாலைகளும் நன்றிஸெ அமைத்தருளி நாயகிக்குப் பொற்கோயில் வென்றிரும் படிச்சமைக்க வேண்டுமென உரைசெய்தான் என அப்பாடல்கள் தொடர்ந்து செல்லும்

பாவநாசச் சுனையருகே தீர்த்த மகா மண்டபமும் தேரோடும் வீதிகளையும் அழகிய மதில்களையும் குளக்கோட்டன் அமைத்திருந்ததையும் இப்பாடல்கள் வீபரிக்கும். அனுராதபுரத்தின் ஆட்சியாளனான கயபாகு (கி.பி 7ம் நூற்றாண்டு) இவ்வாலயத்திற்கு மானியங்கள் வழங்கியதையும் இப்பாடல்கள் குறிப்பிடும்.

இராவணனீன் முக்கிய வழிபாட்டுமான கோணேஸ் வரத்தை அகத்தீய முனிவர் வந்து வழிபாடு செய்த தகவல்களை தெட்சனை கைலாய மான்மியம் மற்றும் திருக்கரசைப் புராணம் ஆகியவை குறிப்பிடுகின்றன.

கி.பி 7ம் நூற்றாண்டுக்குரிய சம்பந்தர் தேவாரம் திருக்கோணமலையின் வளம்குறித்து அறியவும் வாய்ப்பாக அமைகின்றது.

கரைகூழு சந்தும் காரகிற் பீளவும் அளப்பரும் கனமணி வரன்றிக் குரைகடலோதும் நித்திலும் கொழிக்கும் கோணமாமலை என்றும்

குடுக்கைப் பெருக்கி நெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை என்றும்

செம்பொனும் இப்பீடும் சுமந்து...

கொழித்துவன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை

என்றும் சம்பந்தர் குறிப்பிடுவது அதன் வளமான வரலாற்றை வெளிப்படுத்துவதாகும்.

கண்ணகி வழக்குரை காதையும் மற்றும் கண்ணகி கவியங்களும் அகவல் கணும் கி.பி 7ம் நூற்றாண்டைத் தொடர்ந்து காலத்தில் கிழக்குப் பிரகேசத்தில் கண்ணகி வழிபாடு அறிமுகப்படுத்தப்பட்ட கண்மையைனையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் அறிந்துகொள்ள ஏதுவாய் அமையும்.

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

கிழக்கு மாநிலம் அதன் நீண்ட கால வரலாற்றில் தாய்த் தெய்வ வழிபாட்டினான முக்கியப்படுத்தியே வந்துள்ளது. கண்ணகீ, மாரி, காளி போன்ற தெய்வங்கள் இம்மக்களைப் பொறுத்தவரை பெரும் தெய்வங்களாகவே கொள்ளப்படுகின்றன. வருடந்தோறும் வைகாசித் தீங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகீத் தெய்வத்திற்கு ஒருசேர எடுக்கும் வீழா (சடங்கு) கிழக்கிலங்கைத் தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு தேசிய 'வீழாவாகவே கொண்டாடப்படுகின்றது. அத்தோடு இம்மாநிலத்தையும் இதனை அண்டியும் வாழுகின்ற வேறுவகுலமக்களிடையேயும் பத்தினித் தெய்வ வழிபாடு என்ற பெயரில் கண்ணகீக்கு வீழாவெஞுக்கப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சீங்கள மக்களீடேயே காணப்பட்ட பத்தினித் தெய்வ வழிபாடு இலங்கையின் மிகப் பழைய வாய்ந்த கண்ணகீ வழிபாடாகும். சீங்கள மொழியில் எழுதப்பட்ட ராஜவளி, கஜபாகு கத்தா(கஜபாகு கதை), பத்தினி கத்தா(பத்தினி கதை), சிலம்பு கத்தா (சிலம்பின் கதை), பத்தினி பழும(பத்தினிப் பழுமர்) மற்றும் கண்ணகீ வழிபாட்டிற்குரியதான சீங்கள பத்ததி போன்றவை இதற்குச் சான்றாக அமையும். ராஜவளி வாய்மொழி இலக்கியவமாக இருந்து மீண்டும் நூற்றாண்டில் சீங்கள மொழியில் எழுத்துருப் பெற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. சேரநாட்டு நோக்கி படையொடு சென்ற இலங்கை கயபாகு மன்னன் பல வெற்றிகளைக் கண்டின் கண்ணகீயின் கார் சிலம்பினைக் கொண்டுவந்தானென்றும் அதன் பீண்னர் ஈழத்தின் பல பாகங்களிலும் கண்ணகீக்கு கோவில் கட்டி வீழாவெஞுத்தானைன்றும் அந்துல் குறிப்பிடும்.

கிழக்கிலங்கையில் வழக்கிலுள்ள - தமிழிலைழுந்த கண்ணகீ இலக்கியங்களான வழக்குரை காதை, ஊர் சுற்றுக் காவியம், பொற்புரா வந்த காவியம், கண்ணகீயம்மன் குஞர்த்திப் பாடல்கள், கண்ணகீயம்மன் பிரார்த்தனை, கண்ணகீயம்மன் அகவல், உடுகுச் சீந்து, தனித்தனிக் கோவில்களுக்கான கண்ணகீயம்மன் காவியங்கள், கண்ணகீயம்மன் தோக்திரம், மழைக் காவியம், கொம்புறுப் பாடல்கள், கண்ணகீ வசந்தன் பாடல்கள் மற்றும் கண்ணகீயம்மன் பத்ததீகளான சூனர் பத்ததி, குளக்கட்டுப் பத்ததி,

கிழக்கிலங்கை வரலாற்று திலக்கியங்கள்

கொம்புப் பத்ததி, கண்ணகீமார் பத்ததி, வேடப்பத்ததி போன்றவையும் இங்கு கண்ணகீத் தெய்வத்தின் வரவு மற்றும் அவனுக்கான வழிபாட்டு முறைகளை வெளிப்படுத்துவதாக அமையும்.

வடமாகாணத்தின் பழையும் புகழும் மிக்க வற்றாப்பளை கண்ணகீயம்மன் கோவிலில் பாடப்படும் காவியம் ,

அருள்மேவு சீவசமய நாகரும் வாழி

அன்புசௌரி மட்டக் களப்புநகர் வாழி

தருமேவு கயபாகு ராசனும் வாழி

என வாழ்த்தும் தன்மைகாண்டு மட்டக்களப்பைத் தலைநகராகக் கொண்டுலங்கை கிழக்கிலங்கையில் கண்ணகீ வழிபாட்டுன் சீறப்பீணையும் அதனைக் கொண்டுவந்த கயபாகு மன்னனின் பெருமையைனையும் அறியமுடியும்.

கண்டியில் தொடங்கீய கண்ணகீ வழிபாடே கி.பி உம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது அம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் அறிமுகமாகியிருக்கலாம் எனக்கருதப்படுகின்றது. எனினும் சேரநாட்டலீருந்துவந்து கிழக்கிலங்கையை முற்றுமுழுகாக இன்றுவரை ஆட்கொண்டுருக்கும் தாய்வழி முதிசம் எனும் மருமக்கள்தாய் நடைமுறைகளும் போடி முறைமைகளும் கி.பி ம் நூற்றாண்டைக் கொடர்ந்ததாகவே அமையும் என்பதால் அன்று சேரநாட்டுன் முக்கீய வழிபாடாகக் கருதப்பட்ட கண்ணகீ வழிபாடும் இக்காலத்தேயே கிழக்கிலங்கைத் தமிழரின் மிக முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக மாறியிருக்கவேண்டும் என்பது கேரள ஆய்வாளர் எஸ்.ஆர்.பணிக்கர் மற்றும் வெல்லவூர்க் கோபால் போன்ற சில ஆய்வாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

கிழக்கிலங்கையின் தென்புறக் கிராமமான அக்கரைப்பற்று - பட்டினகர் பத்தினியம்மன், பாணமை பத்தினியம்மன், தம்பிலுவில் கண்ணகீ, காரைதீவுகண்ணகீ போன்ற ஆலயங்களை முதன்முதலில் கிழக்கீல் கண்ணகீக்கு கட்டப்பட்ட கோவில்களாகக் கருதப்படுகின்றது. இவ்வாலயங்கள் தொடக்க காலத்தே பத்தினியம்மன் பெயரால் அழைக்கப்பட்டதுடன் சீங்கள பத்ததி முறையில் வழிபாடுயற்றப்பட்டமையால் கண்டியின் பத்தினியம்மன்

வழிபாட்டின் தொடக்க காலத்தை இவ்வாலய வரலாறுகள் கொண்டிருக்கலாம் எனக்கருதுவும் முடிகின்றது. இதுகுறித்து மேலுக்கை தகவல்களைப்பெற நாடுகாடுப் பற்று பரவணீக் கல்வெட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகின்றது. பட்டநகா ஆலயத்தினுடைய நிறுவாகச் செயல்பாட்டில் சேரத்துக் குடியான மளவர் குடியினரின் முன்னோடினது வரலாற்று முக்கீயத்துவம் பெற்றதாக அமைகின்றது. மழவர் சேரத்தின் பாரம்பரியமிக்க குடியினராவர். பொற்புறா வந்த காவியத்தில் மழவர் குடி மங்கலப் போடி சிறப்பிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் இன்னுமாறு முக்கீய அம்சம் யாதெனில் பட்டநகர் கண்ணகீயம்மன் காவியத்தில்,

செம்பவள மாதேயுனக் கோலம் ஓலம்

தீருஒற்றி யாளேயுனக் கோலம் ஓலம்

எனத் தமிழகத்தின் தீருஒற்றியூர் கண்ணகி (வட்டபுரியம்மன்) மட்டுமே குறிப்பிடப்படுவதால் அதன் தொடர்பும் இவ்வாலயத்திற்கு இருந்திருக்கமுடியும்.

மேலும் கிழக்கிலங்கையின் வடபால் தீருகோணமலையை அண்மித்த பழந்தமிழ்க் கிராமமான நிலாவெளியில் அமைந்துள்ள பத்தினீயம்மன் ஆலயமும் சேனையூர் - சம்புக்களி பத்தினீயம்மன் ஆலயமும் கந்தளாய் குளக்கட்டு பத்தினீ வழிபாடும் நீண்டகால வரலாற்றினைக் கொண்டதாக கருதப்படுவதால் அவை குறித்தும் ஆராய்வது நன்மை பயக்கும் எனலாம்.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் கண்ணகீயின் காற்சிலம் பினைக் காரணமாக கொண்டு எழுந்த நிலையில் மட்டக்களப்பில் படிக்கப்படும் வழக்குரை காவியம் அவளைத் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்ட அவளது வழக்குரையினைக் காரணப்படுத்தியதாக அமையும். இது வரம் பெறுகாதை முதல்காண்டு குளிர்ச்சிக் காதை ஈறாகப் பதினாறு காதைகளை உள்ளடக்கியதாகும். இதன் கதைப் போக்கில் இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகளாக பருவ வயதினை எட்டிய கண்ணகீக்கு கோவலன் மணமகனாகக் குறிக்கப்பட்டதும் அவளுக்கு வேண்டிய விலையுர்ந்த நகைகளைல்லாம் செய்யப்பட்டின் காற்சிலம்புக்கான மதிப்புயர்ந்த உள்ளிரு மணியான நாகமணி சோழநாட்டின்

தென்பாலுள்ள வெடியரசனீன் ஆளுகையிலிருந்த தீவில் (நெடுந் தீவு) பெறக்கூடியதென்பதால் ஈழத்திலிருந்து வருவிக்கப்பட்ட மரங்களால் கட்டப்பட்ட கப்பல்களில் மீகாமன் தலைமையில் வீரர்களை கண்ணகீயின் தந்தையான மாநாகன் அனுப்பியதாகவும் நாகமணி தரமறுத்த வெடியரசனுடன் போர்செய்து மீகாமன் அவனைச் சிறைப்பிழத்ததாகவும் இதனைக் கேள்வியுற்ற அவனீன் தம்பி விளங்கு தேவன் உடனே விரைந்துசென்று மீகாமனையும் ஏனையோரையும் தோர்க்கூடியது தனது அண்ணனை மீட்காகவும் அதன்பீன் மீகாமன் இரந்துவேண்டியதற்கிணங்க நாகமணி வழங்கப்பட்டதாகவும் சில தகவல்கள் உள்ளடக்கப்பட்டமை கண்ணகீ கதை ஈழத்தில் இறுக்கமாக வேலூன்றீயதன் வெளிப்பாட்டின் பிரதீபலிப்பாகக் கொள்ளப்பட்டதுக்கதே.

இதில் மேலும் ஒரு முக்கீய அம்சமாக இங்கு நீண்டகால வாய்மொழி வரலாறாகப் பேசப்படுகின்ற முக்குவ குலத் தலைவனான வீஞ்னுபுத்தீரன் என அழைக்கப்படும் வெடியரசனீன் வரலாற்றிலும் இச்சம்பவங்கள் குறிப்பிடப்படுவதாகும். வெடியரசன் நெடுந் தீவை இருக்கையாக்கி ஆட்சிசெய்ய அவனீன் தம்பி விளங்குதேவன் மட்டக்களப்பின் தென்பால் போர்முடை நாட்டில் (போரைத்தீவு) சிற்றரசனாக இருந்தான் எனவும் அதன் வெளிப்பாடு அமையும். இதன் பிரதீபலிப்பே கிழக்குப் பிரதேசத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாநிலத்தின் கிராமங்கள் தோறும் கண்ணகீ, மாநாகப்போடு, வெடியரசப்போடு, விளங்குப்போடு, நாகமணிப்போடு போன்ற பெயர்கள் பரவலாகத் தென்படக் காரணமாயிற்று. மேலும் வழக்குரை காவியமானது கண்ணகீயை குழந்தைப் பறுவும் முதலே தெய்வீக நிலைக்குள் இட்டுச் செல்வதால் கிழக்கிலங்கைத் தமிழரது குலதெய்வமாகவே அவள் ஆரம்பம் முதலே நிலை நிறுத்தப்படுகின்றாள். இவை அனைத்தையும் ஒப்பு நோக்கும்போது இத்தன்மையானது கிழக்கிலங்கை தவிர்ந்த ஈழத்தின் எந்தப் பிரதேசத்திலுமோ அன்றேல் முத்தமிழ் நாடுகளிலோ இல்லாத கண்ணகீ வழிபாட்டின் சிறப்பம் சம் என்றே குறிப்பிடவேண்டும்.

மேலும் கிழக்கிலங்கைத் தமிழரது கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புபட்டதான் நிகழ்த்துக்கலைப்பாங்கிலமைந்த கொம்புமுறி விளையாட்டு எல்லா நிலையிலும் கண்ணகையை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதாகவே அமையும். மட்டக்களப்புநாடு (கிழக்கிலங்கை) மறையின்றி வரட்சீயுற்று வளம் குன்றும் போதும் கொழிய வெய்யிலினால் மக்கள் நோயுற்று அல்லல் படும் போதும் கண்ணகையை குளிர்ச்சி பெறச்செய்து அதிலிருந்து மீட்சீபெறுவதற்காகவே கொம்பு விளையாட்டு நிகழ்த்தப்படுகின்றது. பொதுவாக ஒருவார்காலம் இடம் பெறும் இவ்விளையாட்டுங்கள் காலத்தை ஊர்ப்போடியாரின் தலைமையில் ஊர்கூட்டு தீர்மானிக்கும். இதில் முக்கீய சிறப்பம் சம்யாதனில் முழுக்க முழுக்க சேரத்தின் தாய்வழி சார்ந்த மருமக்கள் தாய நடைமுறைகளை சமூகக் கட்டமைப்பு மற்றும் ஆலய நிருவாகக் கூடிய வெய்யிலினால் அனைத்திலும் இன்றும் ஸின்பற்றிக்கொண்டிருக்கின்ற கிழக்கிலங்கைத் தமிழர்கள் கொம்புமுறி விளையாட்டு நிகழ்வுகளில் மாத்திரம் தந்தைவழி சார்ந்து கோவலன் கட்சி, கண்ணகி கட்சி என இரு ஸிறிவினராகி இவ்விளையாட்டுங்களை மேற்கொள்வதே.

கண்ணகி தந்தைவழியைப் ஸின்பற்றும் சோழ நாட்டுக்குரியவள் என்பதாலோ அன்றேல் சோழரின் ஆட்சீக் காலத்தைத் தொடர்ந்ததாக இவ்விளையாட்டு கிழக்கில் அறிஞகப்படுத்தப் பட்டிருக்கலாம் என்பதாலோ இந்நடைமுறை அமையலாம். இதில் கோவலன் கட்சி வட்சேரி எனவும் கண்ணகி கட்சி தென்சேரி எனவும் அமைக்கப்படும். கண்ணகையை உயர்நிலைப்படுத்தும் தெய்வீகத் தன்மை ஸாருந்தியதான் இவ்விளையாட்டும் தாய்வழிச் சமூகங்கள் தந்தைவழி சார்ந்து ஸினைப்புறவது சமூக மட்டத்தில் மென் மேலும் இறுக்கத்தினை உண்டுபண் னும் பாங்கினைக் கொண்டிருப்பது நம் கவனத்தை ஈர்ப்பதாகும். இது குறித்த ஆய்வுகளும் பலனுள்ளவையாக அமையும்.

இதன்மூலம் கண்ணகி தொடர்பான இலக்கியங்கள் அனைத்துமே வரலாற்று இலக்கியங்களாக வரிசைப்படுத்தக் கூடியவை என்பதனை மறுப்பதற்கில்லை.

மரபுவழி வழக்காறுகள்

- சட்டங்கள்

மரபுவழி சட்டங்கள் தொடர்பில் நமக்குக் கிடைக்கின்ற முக்கீய ஆவணம் சி.பிரிட்டோ ஐஸ் தொகுத்த தாய்வழி மரபினை முதன்மைப் படுத்தும் முக்கூக்கச் சட்டமாகும் (Mukkava's Law - C.Brito) . சி.பிரிட்டோ ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பண்புரிந்த சிறந்த சட்டமேதை. ஸிறப்பட்ட ஆய்வுகளில் இதனை முழுமை பெற்ற தொகுப்பாகக் கருதமுடியாதுபோனாலும் பல முக்கீய அம்சங்கள் இதில் இம்பெற்றிருப்பதை குறிப்பிடமுடியும். அத்துடன் இதனாடாகப் பல தகவல்களை இனைத்துக்கொள்ளவும் இதில் என்ன என்ன அம்சங்கள் விடுபட்டுப் போயிருக்கமுடியும் என்பதனை ஊர்சிதம் செய்யவும் முடிகின்றது. இதற்குச் சார்பாக முழுக்க முழுக்க இதனையாத்த கேரளத்தின் மருமக்கள் தாய சமூகச் சட்டத்திட்டங்கள் நமக்குப் பெருந்துணை புரிகின்றன.

சேரத்தின் பண்பாடுகளையும் வழக்காறுகளையும் அது சார்ந்த நடைமுறைகளையும் தன்னுள் பூரணமாக உள்வாங்கியிருப்பது கிழக்கிலங்கையாகும். தாய்வழி மரபினை முன்னிறுத்தியே இதன்

சமூகச் செயற்பாடுகளும் வரண்முறைகளும் அமையும். தாய்வழி மரபு என்பது (Matrilineal System) பழமைவாய்ந்த சமூகங்களின் நீண்டகாலப் பண்பாட்டுத்தனை அழயோற்றிவந்த பேணுகையாகும். இந்தீய நாட்டில் பண்டைய முத்தமிழ் நாடுகளில் ஒன்றான சேரநாடு எனப்பட்ட கேரளத்திலும் எழுத்தே கிழக்குப் பிரதேசத்திலும் புத்தளப் பிரதேசத்திலும் இதனைச் சிறப்பாகக் காணமுடியும். சேரநாட்டுக் குடுகளைப் பெருமளவுகொண்டமைந்த - தென் தீருகோணமலை தொடக்கம் மன்னன்பிட்டி உட்பட கட்டகாமம் வரை கிழக்கிலும் - புத்தளப் பிரதேசம் அனைத்திலும் தனித்துவமாக விளங்கிய முக்குவ தேச வழுமைச் சட்டம் கேரளத்தின் மருமக்கள் தாயத்தையே முழுக்க முழுக்க அழயோற்றியதாகும். கி.பி 1ம் நூற்றாண்டின் ஸ்ரீபகுதி முதல்கொண்டு கி.பி 10ம் நூற்றாண்டின் முற்பகுதி (1933) வரை கேரளத்தில் ஆசிக்கம் செலுத்திய மருமக்கள் தாயம் (Marumakkathayam Act) சட்ட நெறிமுறைகள், கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை அதன் ஆரம்பத்தை சரியாகக் கண்டறிய முயயவில்லையென்றும் கி.பி 18ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை முக்குவச் சட்டம் எனும் பெயரில் நடைமுறையிலிருந்தமைக்கான சான்றுகள் பெறப்படவேசெய்கின்றன.

கேரளத்தில் வீவசாயக் குடியினரான நாயர் சமூகத்தின் முன்னோடாக அமைந்த இச் சட்டவாக்கங்கள் கிழக்கிலங்கையிலும் புத்தளத்திலும் வீவசாயக் குடியினரான முற்குக (முக்குவ) சமூகத்தின் முன்னோடோவே கொள்ளப்பட்டாலும் நெறிமுறைகள் இங்குள்ள அனைத்துச் சமூகங்களுக்குமே ஏற்படுத்தாக வரையறை செய்யப்பட்டிருந்தன. முற்குகர் பண்டைய கலிங்கம், சோழநாடு, பாண்டி நாடு, சேரநாடு என்பவற்றிலிருந்துவந்து சமூக இணைப்புப் பெற்றவர்களே என்பது உறுதிசெய்யப்பட்டாலும் இதில் பெரும்பான்மையினர் சேரநாட்டுக்குடிகள் எனப்படுத் தொடக்கத்தில் (1808) ஆய்வினை மேற்கொண்டவர் நீதியரசர் சேர் அலக்சாந்தர் ஜோன்ஸ்ரன் எனும் ஆங்கிலேயர். இவர் 1800க்கு முன்னும் பின்னும் சீல ஆண்டுகள் அன்று கேரளத்தையும் உள்ளடக்கியிருந்த சென்னை மாநிலத்தின் நீதித்தறை அதிகாரியாகக் கடமையாற்றிய சட்ட அறிஞர். இலங்கையின் நீதித் துறைக்குள் அழைக்கப்பட்ட இவர்

இலங்கையின் பதில் நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டு மலபாரிலிருந்து (கேரளா) இங்குவந்து மட்டக்களப்பிலும் புத்தளத்திலும் குடியேறியவர்களே முற்குகர் எனப்படு இவரின் கருத்தாகும்.

Mukkuvars of Batticaloa centuries ago came from Malabar coast and settled in Puttalam and Batticaloa in the Eastern Province, they not only became proprietors of the almost all the lands in the province but they gradually acquired the complete government of the province. The Mukkuvars may be considered the first native in any part of Asia who were authorized by a European government to become members of a Legislative Assembly of the government of their own country – infact it consisted of a Provincial Council of which all the head of the Mukkuvars families of the Districts were members of the Government of their own province.

-Sir Alexander Johnston-
(Ceylon Native Laws and Customs)

முத்தோர் கூடம் எனும் சமூகப் பெரியவர்கள் கொண்ட அமைப்பு மூலமே இச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக சேர் அலக்ஸ்சாந்தர் ஜோன்ஸ்ரன் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். புத்தளப் பகுதியில் இது முத்தீர கூடம் எனப்படலாயிற்று. முத்தோர் கூடமே மருவி முத்தீர கூடம் ஆகியிருக்கவேண்டும். மட்டக்களப்புத் தேசத்தைப் பொறுத்தவரை முற்குரீன் சாதிவழுமையே எல்லாத் தமிழருக்கும் பொதுவான சட்ட நெறியாகக் கொள்ளப்பட்டதென இலங்கையின் வரலாற்றுப் பேராசீரியரும் தமிழரீஞருமான சி.பத்மநாதன் குறிப்பிடுவதையும் இங்கு கவனத்தில் கொள்வது பொருத்த மானதாகும்.

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

இச்சட்டம் சொத்துடைமை தொடர்பாகப் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.

- 1.சொத்துரிமை வகை
- 2.சீதனமாகக் கொடுக்கப்படுகின்ற வகை
- 3.காணி ஆட்சிப்படுத்துதலின் (கையாளுதல்) வகை
- 4.காணி நன்கொடை வகை
- 5.காணி ஒற்றி பிழிக்கின்ற வகை
- 6.சிறைக் குழுக்களைக் காணி வழங்கல் வகை
- 7.வட்டி அறவீட்டு வகை
- 8.காணி வாங்கல் வீற்றல் வகை

சி.பிரிட்டோதனது தொகுப்பில் சட்டப் பகுப்புச் சொற் பிரபியோகம் என பீன் வருபானவற்றைக் குறிப்பிடுகின்றார்.

| | | |
|------------------|---|--|
| தேட்டம் | - | தேழிய சொத்துக்கள் |
| மாதாக்கள் | - | தாய்வழியினர் |
| தாதாக்கள் | - | தந்தை வழியினர் |
| முதாக்கள் | - | தாய்தந்தை முன்னோர் வழியினர் |
| குழுகள் | - | தாய்வழிச் சமூகத்தினர் |
| வயிற்றுவார் | - | குறிப்பிட்ட ஒரு தாய்வழிச் சந்ததியினர் |
| முதுசம் | - | தாய்வழி மற்றுமவர் முதாதையர் வழிச் சொத்துக்கள் |
| சோம் | - | அசைவள்ளதும் அசைவற்றுமான சொத்துக்கள் |
| இரட்டைச் சொற்கள் | - | (உம்) காணி பூமி, வீடு வாசல், தோட்டம் துரவு, ஆரு மாடு |
| உரிமை | - | பீள்ளைகளையும் பெண் பீள்ளை வழி வாரிசுகளையும் குறிக்கும் |

மேற்கண்ட சொற்பிரபியோகங்கள் மேலும் பல உட்பிரிவுகளையும் கொண்டுள்ளன. இச்சட்டம் குறித்து சி.பிரிட்டோ விரிவாகவே ஆராய்ந்துள்ளார். மாதாவழி முதுசம் தவிர்ந்த ஏனைய அனைத்தும் பண்டைய உரோமன் டச்சுச் சட்டத்தில் (Roman Dutch Laws)

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

தென்பட்டுவகை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இச்சட்டம் மிக நீண்ட காலத்திற்குரிய தெற்கு ஒல்லாந்தின் வாரிசுச் சொத்துடைமை முறையினை ஒக்கிருப்பதையிட்டு அவர் வியப்புறுகின்றார். கணவன் மனைவியிடத்தில் நேரடி வாரிசுகள் இல்லாதிருக்கும் நிலையில் முதுசுச் சொத்துக்கள் மற்றும் தேட்டங்கள் எவ்வாறு பகிர்ந்தளீக்கப்படவேண்டுமென இச்சட்டம் கூறும் வரையறைகளும் வியாக்கியானங்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவை என்பதோடு ஒரு பண்பட்ட சமூகமாக மட்டக்களப்புச் சமூகம் தன்னை வளர்த்துக் கொண்டமைக்கு முக்குவச் சட்டமும் ஒரு முக்கிய காரணமாயமையும் எனவும் அவர் கருதுகின்றார்

வரலாற்றுப் பேராசிரியர் சி.பத்மநாதன் ஸீட்டோவால் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட முக்குவச் சட்டத்தை சிறப்பாக குழிலில் மொழிமாற்றும் செய்துள்ளதோடு அதன் தார்ப்பரியம் பற்றியும் வெகுவாக ஆராய்ந்துள்ளார். முக்குவரின் உற்பத்தி தொடர்பில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் கூறப்படும் இருபுராணக் கதைகளைக் குறிப்பிடுவதோடு வரலாற்று உண்மைகளை அவை குறிப்பால் உணர்த்தும் தன்மையினையும் சுட்டிக்காட்டியுள்ளார். இக்கதை கேரளத்து முக்குவரிடையேயும் பேசப்படுவதோடு தீருமாலின்மூலம் தங்கள் தோற்றப்பாடு அமைவதாகவும் அவர்களால் அங்கு நம்பப்பட்டுள்ளது.

தமிழக சட்ட அறிஞரும் எழுத்தாளருமான முனைவர்பாலைந்தன் கீழைத்தேய மரபுவழிச் சட்டங்கள் எனும் அவரது முனைவர் பட்ட ஆய்வில் மட்டக்களப்பு மற்குகச் சட்டம் குறித்து தெரிவிக்கும் கருத்துக்களும் வரலாற்றுக் குறிப்புகளாகவேயுள்ளன. கேரளத்தின் மருமக்கள் தாய்த்தை அடியொற்றிய இச்சட்டவாக்கங்கள் கி.பி 14ம் நூற்றாண்டில் மட்டக்களப்புப் பிரதேசத்திலும் புத்தளப் பிரதேசத்திலும் நடைமுறைக்கு வந்திருக்க வாய்ப்புண்டு என்பது இவர் கருத்தாகும். யாழ்ப்பாண தேசவழுமைச் சட்டம் மற்றும் கண்டித் தேசவழுமைச் சட்டம் போன்றவையும் இக்காலத்துக்குரியன வாகவேயுள்ளன எனவும் அவர் கருதுகின்றார். எனினும் மட்டக்களப்பின் முக்குகச் சட்டத்தின் சிறப்பியல்புகள் பல்வேறு அம்சங்களில் வேறுபட்டுள்ளிர்ப்பதை அவர் குறித்துரைக்கின்றார்.

பாரம்பரியம் மிக்க மரபுவழிச் சமூகங்களுக்குரிய வழக்காறுகளின் அடிப்படையில் அச்சமூகங்களையே நிலையான ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்துப் பேணுவதற்கு ஒரு நீண்டகால அனுபவ நெறிப்பெற்றுத்தகையில் உருவானவையே தேசிய மரபுவழிச் சமூகச் சட்டங்களாகும். தேசியச் சமூகம் (National Community) என்பது பல்வேறு அர்த்தப்பாட்டைக் கொண்டிருப்பினும் மிக முக்கியமான மன்று அம்சங்களை அது உள்ளடக்கியதாக அமையும்.

- 1. தேசிய மரபுசார்ந்த சமூகக் கட்டமைப்பு**
- 2. பிரதேசத்துக்குறித்தன சிறப்புக் குறித்த வழக்காறுகளின் முக்கியத்துவம்**
- 3. மேற்படி இரண்டிற்குமான பிரேரணைக்கூடும் பாதுகாப்பும்**

மூத்தில் தமிழர்வாழ் பிரதேசங்களில் இத்தன்மைகளைண்ட இருவீத சட்டங்கள் ஒரு நீண்டகாலப் பகுதியில் நடைமுறையில் இருந்ததுவும் கி.பி 1ம் 17ம் நூற்றாண்டுகளில் அந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்த போர்த்துக்கேயரும் ஸின்வந்த டச்சுக்காரரும் தங்கள் நிருவாக முறைக்குள் அவற்றைப் புகுத்தியதும் அங்கு இரு பிரதேசங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் தேசியப் பாரம்பரியம் மிகக் பண்டைய சமூகத்தினர் என்பதுணை வெளிக்காட்டுவதாக அமையும். யாழ்ப்பாணத்தில் பேணப்பட்ட சட்டம் யாழ்ப்பாணத் தேசவழுமைச் சட்டம் எனப் பெயர்பெற மட்டக்களப்பு மற்றும் புத்தளத்தில் பேணப்பட்ட சட்டமோ முஞ்கூக்கச் சட்டம் எனும் சமூகப் பெயரைப் பெறுகின்றது.

மற்குகர் பற்றிப் பல்வேறு வியாக்கியானங்கள் கொடுக்கப் பட்டாலும் இரண்டாயிரம் ஆண்குகளுக்கும் மேற்பட்ட பண்டைய தென்னிந்திய சமூகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாகவே இச்சமூகம் அடையாளப்படுத்தப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலம் முதலே ஆட்சியுடைய மற்றும் நிலவுடைய கொண்ட சமுதாயமாக இது வளர்ந்து நிலைபெற்றதால் மற்குக தேசம் எனும் சிறப்பினை மட்டக்களப்பு பெற்றிருக்கின்றது. முஞ்கூக தேசவழுமைச் சட்டமோ முஞ்கூகச் சட்டம் என மருவியிருக்கவேண்டும். இச்சமூகத்தினாலே புத்தளப் பிரதேசத்திலும் அன்று முக்கியத்துவம் பெற்றவர்களாக

இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு. இதன்காரணமாகவேதான் முஞ்கூகச் சட்டம் அங்கும் நிலைபெறலாயிற்று.

மற்குகச் சட்டம் பொதுவாக நில உடமைகள், பங்கீடுகள், பராமரிப்புகள், செய்கைகள், கொடுக்கல் வாங்கல்கள், உடமை மாற்றம், பணிகளுக்கான கூலிகள், பிணக்குகளைத் தீர்த்தல், குழியில் தண்டனைகள் என்பவற்றைச் சார்ந்தே அமைகின்றது. இச்சட்டமானது அதன் நடைமுறைக் காலத்தின் அந்திமப் பகுதியில் அல்லது அற்றுப்போன காலத்தில் அச்சட்டப் பயண அனுபவிக்காதவரும் அல்லது அதன் முழுமையையும் அறிந்திரா தவருமான ஆங்கில நாட்டுச் சட்ட அறிஞரான சீ.பி.ரீட்டோ என்பவரின் பெருமுயற்சியில் தொகுக்கப்பட்டதையே நாம் முஞ்கூகச் சட்டமாகப் பார்க்கின்றோம். இக் கைங்கரியத்தில் அவர் எடுப்பாதிருந்திருந்தால் சிலவேளை மூத்தின் கிழக்குத் தமிழரது வரலாற்றில் இச்சிறப்பு பதிவாகும் வாய்ப்பு கைநழுவிப் போயிருக்கவும் முடியும். அவரது இந்த ஒப்பற்ற பணியினை எந்த நிலையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. எனினும் இது தொகுக்கப்பட்டவிதம் இடையீடையே அறந்துகிடக்கும் சங்கவியின் தோற்றப்பாட்டையே கொண்டிருப்பது தெரிகின்றது. இதில் நல்லபல அம்சங்கள் வீருபட்டுப் போயினவோ எனும் ஜயப்பாரும் கூடவே எழுச்செய்கின்றது.

இச்சட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அது நடைமுறைக்குப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்களோ அல்லது முழுமையாக இதனை தெரிந்துவைத்திருந்தவர்களோ இச்சட்டத்தை ஆவணப்படுத்தாது வீட்டமை அந் நாட்டுநாடும் அது சார்ந்த தமிழர் சமூகத்தினதும் வரலாற்றுத் தவறாகவே சமூகம் கொள்ளும். எனினும் இச்சட்டங்களின் தேவையினாலும் கொடுக்கப்பட்டு அரவணைப்பும் தாய்வழி இன உணர்வின் இறுக்கமும் கொண்ட ஒரு பண்டைய சமூகத் தன்மை நாகரீக மீட்டுக்கூடன் வெளிப்படுவதை மறுக்கமுடியாது என்பதே உண்மையாகும். இவ்வாறு முனைவர் பாலேவந்தன் குறிப்பிடுகின்றார்.

மற்பீடு காலத்தே வெளிவந்த நால்கள் மற்றும் வெளியீடுகள்

இதுவரை சொல்லப்பட்ட ஆவணங்களைச் சான்றுபடுத்தி கிழக்கிலங்கையின் வரலாற்று இலக்கியங்களாகக் கணிக்கத்தக்க வகையில் பலதரப்பட்ட நூல்களும் வெளியீடுகளும் தொடர்ந்தும் வந்துகொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். இதில் தனியான ஆய்வுக் கட்டுரைகளும் அறிக்கைகளும் அடங்கும். அந்த வகையில் நமது பார்வைக்குக் கிடைத்த ஸின்வரும் ஆவணங்களை இங்கு பதிவுசெய்து கொள்வது முக்கிய கடமையாகும்.

1. Monograph of the Batticaloa District -S.O.கணகரத்தினம்
2. Landmark of ancient Batticaloa -D.W.N. கதிராமர்
3. மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா
4. மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் :தொகுப்பு
வித்வான் எவ்.எக்ஸ்.சி.நடராசா
5. மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வி.சி.கந்தையா
6. மட்டக்களப்பு சைவக் கோவில்கள் : (பாகம்-1,2)
- பண்டிதர் வி.சி.கந்தையா
7. மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் - வித்துவன் சா.இ.கமலநாதன்,
கமலா கமலநாதன்
8. இலங்கைத் தமிழர் தேச வழிமைகளும் சமூக வழிமைகளும்
- பேராசீரியர் சி.பத்மநாதன்
9. மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி -தனபாக்கியம்
குணபாலசிங்கம்
10. கோணேஸ்வரம் - கலாநிதி செ.குணசீங்கம்
11. அரசன் ஆணையும் ஆடக செளந்தரியும்- பண்டிகை
கங்கோஸ்வரி கந்தையா

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

12. தீருக்கோணேஸ்வரம் (தொன்மையும் வண்மையும்) - பண்டிதர் இ.வடிவேல்
13. தீருக்கோணமலை மாவட்டத் தீருக்கலங்கள் - பண்டிதர் இ.வடிவேல்
14. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் - பேராசீரியர் சி.மௌனங்குரு
15. மட்டக்களப்பு இந்துப் பண்பாரு - தொகுப்பு: பேராசீரியர் சி.மௌனங்குரு
16. கோணேஸ்வரம் - சி.எஸ்.நவரத்தினம்
17. Trincomalee Bronces - கலாநிதி பாலேந்திரா
18. தீருக்கோணமலை கா.இரத்தினலீங்கம்
19. பல்துறை ஆய்வுகள் - ம.சந்தினம்
20. சீர்பாதர்க்குல வரலாறு - அருள் செல்வநாயகம்
21. Mukkuvar Vannimai - கலாநிதி டென்னிஸ் மக் கிலாரி
22. மட்டக்களப்பு முற்கூர் வரலாறும் மரபுகளும் - ஞா.சி.வசண்முகம்
23. தமிழக வண்ணியரும் ஈழத்து வண்ணியரும் - வெல்லவூர்க்கோபால்
24. கொக்கட்டுச்சோலைதான்தோன்றீச்சரம்- வெல்லவூர்க் கோபால்
25. மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் - வெல்லவூர்க் கோபால்
26. மலையாள நாடும் மட்டக்களப்பும் - வெல்லவூர்க் கோபால்
27. கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு - வெல்லவூர்க் கோபால்
28. மாகோன் வரலாறு - க.தங்கேஸ்வரி
29. குளக்கோட்டன் தரிசனம் - க.தங்கேஸ்வரி
30. கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு - க.தங்கேஸ்வரி
31. மட்டக்களப்புச் சமூகத்துறையமைப்பு முறையையும் சலுகக் கட்டமைப்பும் - வீரிவுரையாளர் ஞானமுத்து தீவிள்லைநாதன்
32. மட்டக்களப்புத் தேசமும் சமூகக்கட்டமைப்பின் அடிப்படைகளும்- வீரிவுரையாளர் ஞானமுத்து தீவிள்லைநாதன்
33. The Cult of Goddess Pattini - கணநாத் தேயசேகர
34. East Coast Sri Lankan Tamil Temple - கலாநிதி மார்க் பி.வெற்றாகர் (Mark P.Whitakar) 3 5 .
- மருதமுனையைன் வரலாறு - புலவர்மணி ஆ.மு. ஏரிபுத்தீன்
36. அக்கரைப்பற்று வரலாறு - ஜனாப் ஏ.ஆர்.எம். சலிம்
37. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் - எஸ்.எச்.எம்.ஜமில்
38. மட்டக்களப்பு மாநிலத் தமிழர் திருமண மரபுகள் - பேராசீரியர் இ.பாலசுந்தரம்

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

39. மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை மணிப்புலவர்
மருதூர் ஏ.மஜீத்
40. தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு -மணிப்புலவர்
மருதூர் ஏ.மஜீத்
41. தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல் -மணிப்புலவர்
மருதூர் ஏ.மஜீத்
42. Palm Fringed Coast - அஞ்சுந்தை ஜோன் டீஸ்யூ.
லான்கே
43. சடங்குகளின் ஊடாக மட்டக்களப்பு - ச.சிவரெத்தினம்
44. யாரிந்த வேடர் - க.தா.செல்வராச கோபால்
45. மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்
சுவருகள் - க.தா.செல்வராச கோபால், எஸ்.பி.கணகசபாபதி
46. பண்டைத் தமிழர் பண்பாட்டுக் கோலங்கள் -
நா.நவநாயகமூர்த்தி
47. ஈழத் தமிழர் வரலாற்றுச் சுவருகள் - நா.நவநாயகமூர்த்தி
48. கோவும் கோயிலும் - திருமதி.ந.பாலேஸ்வரி
49. தம்பலகாமம் ஆதி கோணநாயகர் வரலாறு - க.வேலாயுதம்
50. திருகோணமலைப் பிரதேச நாடக அரங்கப் பாரம்பரியம்
- அனாமிகா வெளியீடு
51. வாழூச்சேனை ஒரு வரலாற்றுக் குறிப்பு - வை.அகமத்
52. வாழூச்சேனையின் வரலாற்று வீழுமியங்கள் - தாழை
செல்வநாயகம்
53. காத்தான்குடி வரலாறு ஓர் அறிமுகம் - காத்தான்குடி
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேனனம் -
54. ஏறாவூர் வரலாறு - ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம்
55. கிழக்கில் ஒரு கிராமம் (வாக்கரை வரலாறு) - வாக்கரை வாணன்
56. பனிச்சங்கேணி அரசி - வாக்கரை வாணன்
57. பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் - வாக்கரை
- வாணன்
58. நந்திக்காடு - வாக்கரை வாணன்
59. மட்டக்களப்பீன் மருத்துவ சமூகம் - செபஸ்தீயன் கபிரியல்
60. மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் - கலாகூரி வெற்றிவேல்
வினாயகமூர்த்தி
61. மட்டக்களப்பு நாட்டாரியல் - வ.சீவுசுப்பிரமணியம்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

62. நூறு வருட மட்டக்களப்பு நினைவுகள் - எஸ்.பிரான்சீஸ்
63. திருப்பழகாமம் வரலாறு - ஆ.மு.சி. வேலழகன்
64. கொட்டியாபுரப் பற்று வரலாறு - எம்.ஏ.சமது
65. கண்நாதபதி - ஆறுமுகம் அரசரெத்தினம்
66. மட்டக்களப்புக் கோவீல்களும் தமிழர் பண்பாரும்
- சைவப்புலவர் எஸ்.தில்லைநாதன்
67. இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களின் பழமாழிகள் -
எஸ்.முத்துமீரான்
68. இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களின்
தாலாட்டுப்பாடல்கள் - எஸ்.முத்துமீரான்
69. The Goddess of the shore of sunrise - டில்லி பானு
70. கண்ணகியம்மன் பத்ததீயும் பாடல்களும் : தொகுப்பு -
கண. ஆறுமும்
71. ஏறியண்ட வீரமுனை - கவிஞர் இராஜபாரதி
72. புயல் காவியம் - கன்னன்குடாப் புலவர் சீதம்பரப்பிள்ளை
73. தேரோட்டம் : (தான்தோன்றீச்சரம் கும்பாபிழேக மலர்- 98)
74. நாட்டாரியல் ஆய்வு : கல்வீ பண்பாட்டுவுலகள்
வீளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை-2000
75. கிழக்கிலங்கை தமிழ்ப்பேசுக் மக்களின் நாட்டார்வழக்காறுகள்:
பண்பாட்டுவுலகள் தீணைக்களம், திருகோணமலை-2009

கிழக்கிலங்கையின் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தும் பிற ஆவணங்கள்

1. மகாவும்சம் - மகாநாம தேரர் (கி.பி ம் நூற்றாண்டு)
2. Ceylon Gazetteer - சைமன் காசீச் செட்டி
3. Laws and Customs of Tamils in Ceylon -
எச்.டபிள்யூ.தம்பையா
4. வண்ணீயர் - பேராசிரியர் சி.பத்மநாதன்
5. இலங்கையை இந்து கலாசாரம் - பேராசிரியர் சி.பத்மநாதன்
6. ஈழத் தமிழர் வரலாறு - பேராசிரியர் சி.க.சிற்றும்பலம்
7. இலங்கை வரலாறு - கலாந்தி செ.கிழுஞ்சாராசா
8. புத்தளம் வரலாறும் மரபுகளும் - ஜனாப் ஏ.என்.எம்.ஷாஜஹான்
9. இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் -
எம்.ஐ.எம். அமீன்

10. வீஷ்ணுபுத்திரன் வெழியரசன் - க.சி.வெப்பிரகாசம்
11. கீழமுத்தேய மரபுவழிச் சட்டங்கள் - முனைவர் எஸ்.பாவேந்தன்
12. Medieval India - ஸ்ராண்லி பூல்
13. இந்திய வரலாறு (பாகம் :1) - பேராசீரியர் கோ.தங்கவேல்
14. Primary Sources for History of the Sri Lankan Tamils - கலாந்தி முருகர்குணசிங்கம்
15. The Evolution of an Ethnic Identity - the Tamils in Sri Lanka (300 BCE to 1200 CE :பேராசீரியர் கே.இந்திரபாலா
16. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - சி.புஸ்பராஜா
17. Internet Documents for History of Sri Lankan Civil War
தொகுப்பு: வீரவுரையாளர்குமாரசாமி பிரபாகர்
18. வன்னியர் - நடன காசிநாதன்
19. இலங்கையில் சோனகர் இன வரலாறு - ஜ.எல்.எம்.அப்துல் அஸீஸ்
20. முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம் - எம்.கே.செய்யது அகமது
21. யாழ்ப்பாண வைபவ கௌமுஷி - ஆக்கவி வேலூப்பிள்ளை
22. யாழ்ப்பாண வைபவ வீமர்சனம் - நல்லூர் கவாசி ஞானப்பிரகாசர்
23. பேரவையும் பேரழிவும் 1804- பாக்கியராசா ஜெயப்பிரபா,
சீதம்பரப்பிள்ளை அமலநாதன்
24. கனாமி ஒரு மீள் பார்வை - வெல்லவூர்க் கோபால்
25. இலங்கையில் இராமகிருஷ்ணர் இயக்கம் - பெ.கு.மணி
26. Evolution of Kerala History and Culture - T.K. கெங்காதரன்
27. Tiger VS Tiger (Front Line Special Issue) - D.B.S.ஜெயராஜி, V.S.சம்பந்தன்
28. ஈழ வரலாற்றுப் பதிவுகள் - ஏகநாயகி சீவராசசிங்கம்
29. Administration Report of Ceylon -1776
30. Administration Report of Ceylon - 1827
31. Administration Report of Ceylon - 1901
32. Administration Report of Ceylon - 1911
33. Administration Report of Ceylon - 1927
34. Administration Report of Ceylon -1947

பிற்பட்ட காலத்தே வெளிவந்த - நால்கள்

The Monograph of the Batticaloa District மட்டக்களப்பு மாநிலத்தின் வரலாற்றை முதன் முதலில் ஆங்கில மொழியில் சொல்லும் நூலாக 19ஆல் அன்றைய ஆங்கில அரசால் வெளியிடப்பட்டது. முதலியார் எஸ்.ஓ.கணகரத்தினம் இந்நூலினை எழுதியுள்ளார். வரோஸ் போன்ற சீல சரீத்திர ஆசீரியர்கள் மட்டக்களப்பைப் பற்றித் தெரிவித்திருக்கும் மேலெழுந்த வாரியான கருத்துக்களையும் போர்த்துக் கீசர் மற்றும் ஒல்லாந்தர் காலத் தகவல்களையும் இதில் அவர் முக்கியப்படுத்தியுள்ளார். இந்நூல் மட்டக்களப்பை ஆரம்பகால வரலாற்றை ஆழமாகப் பார்க்கவில்லையென்றாலும் அக்காலகட்டத்தே மட்டக்களப்பை பிற்கு அறிய ஏதுவாகவிருந்தது எனலாம். பிரதேச அதிகார நிலையில் வன்னிமைகளுக்கும் போழுமார்களுக்கும் இருந்த தொடக்ககால ஆசிக்கம் மற்றும் அவர்களது நிலவுடமைகளின் வீரவாக்கம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை அறிய இந்நூல் நமக்கு உதவுவதையும் பிற்பட்ட ஜெராப்பியர் ஆட்சிக் காலத்தே முக்குப் போழுமாரின் நிலவுடமை அற்றுப்போவதற்கு ஏதுவாக வேளாண் செய்கைக்குக்கந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் ஏனைய தனியாருக்குப் பகிர்ந்தளீக்கப்பட்ட தகவல்களையும் இந்நூல் பதிவுசெய்துள்ளமையும் வரலாற்றில் முக்கியப்படுத்தக் கூடுதலாகும்.

Landmark of ancient Batticaloa, D.W.N. கதிராமரால் எழுதப்பட்ட நூலாகும். இவர் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராகப்

கவிக்கோ வெல்லவுர்க் கோயால்

பணியாற்றியவர். தீமிலர் மற்றும் வேடரின் ஆசிக்குடியிருப்பான மட்டக்களப்பிலிருந்து தீமிலரை அகற்றுவதற்கு முக்குவர் குழுவான்று காத்தான் எனும் வேடனின் குடியிருப்பில் தங்கியிருந்த மஸ்லீம்களின் துணையுடன் தீட்டமீட்டு தீமிலர் தலைவனைக் கொண்று மற்றையோரை வெருகவுக்கப்பால் துரத்தியதாக இவர் குறிப்பிடுவார். இது பொதுவாக மட்டக்களப்பின் ஆரம்பகால வரலாறாகக் குறிப்பிடப்படுவதாகும். பிரதேசமக்களீடையே நிலவிய வாய்மொழித் தகவல்களை முக்கியப்படுத்தியதாக பல்வேறு அம்சங்களை இந்நால் பதிவுசெய்துள்ளமையையும் இங்கு குறிப்பிட்டோகவேண்டும்.

எனினும் எஸ்.ஓ.கனகரெத்தீனம் மற்றும்
டி.டபிள்யூ.என்.கத்ராமர் ஆகிய இருவரையும் பொறுத்தமட்டில் மட்டக்களப்பில் இவர்கள் கொண்டிருந்த வரலாற்றுப்பார்களை சரியான குறிக்கோளை எட்டவில்லை என்றே சொல்லவேண்டும். இவர்கள் இருவருமே கீரிஸ்தவ மிசனெரியைச் சார்ந்துவந்து மட்டக்களப்பை வாழ்விடமாக்கி கொண்டவர்கள் என்பதால் மட்டக்களப்பின் தனிச் சீறப்புக்குரிய நீண்டகாலச் சமூகத்தளத்தினையும் அதன் சமூகத் தலைவர்கள் ஜேரோப்பியரின் ஆட்சீக் காலத்தில் தங்கள் சொந்த மண்ணில் கொண்டிருந்த சுதந்திர உணர்வினையும் தங்கள் எழுத்துக்களில் இவர்கள் சரியாக வெளிப்படுத்தாமை ஒருகுறையாகவே தெரிகின்றது.

மட்டக்களப்பு மரணமியம் இரு பூர்வீக சரித்திர ஏருகளை முக்கியப்படுத்தி வித்துவான் எவ்.எக்.சி நடராசாவால் 1962ல் தொகுக்கப்பட்டதாகும். அம்பிளாந்துறை பாலிப்போடி ஆசிரியர் மற்றும் செட்டுபாளையம் கணபதிப்பிள்ளைப் புலவர் ஆகிய கணவான்களீட்டிற்குந்து பெறப்பட்டவையே இவ்வேநுகள். மட்டக்களப்பு வரலாற்றுத் தேடலுக்கு கால்கோளிட்ட முதல் முயற்சியாக இதனைக் கருதகுமுடியும். இதனை மன்னுதாரணப் படுத்தியதாகவே பல ஆய்வுகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். வடக்கிலிருந்து வந்த ஒரு பெரும் தமிழரினர் கீழக்கிற்கு செய்த பெரும்பணியாகவே இதனை வரலாறு பதிவுசெய்யும். மட்டக்களப்பின் சரித்திர ஏருகள் எவரால்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

எக்காலத்தில் எழுதப்பட்டவை எனக் கண்டறிய முடியாதவையெனினும் இது தொடர்ந்தாற்போல் பல்லோரால் பற்பல சந்தர்ப்பங்களில் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்பதை நூலாசிரியர் தனது முன்னுரையில் முன்மொழிவதைப்பார்க்கலாம். அத்தோடு இதனை எழுதியவர்கள் அனைவரும் மட்டக்களப்புத் தேசத்தின் முன் வரலாற்றினை நன்கு அறிந்து வைத்துள்ளவர்களாகவே இந்நுலின் மூலம் அவர் நிச்சயப்படுத்துகின்றார்.

அதேபோல் அவரால் தொகுக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் வளரும் வரத்தகையும் நூலின் கட்டுரைகளில் பொதிந்துள்ள பல்வேறு தகவல்கள் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டத்தக்கவையே. மிக முக்கியமாக மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம், மட்டக்களப்பு மாநிலத்தின் பழைய புவியியல் வரலாறும் இடப் பெயர்வுகளும், மட்டக்களப்புச் சமூகங்கள் (குழுக்கள், சாகிகள், குடுகள்), இந்து சமயப் பண்பாட்டு முறைகள், மட்டக்களப்பு மக்களது சமய சமரசப் பண்பாடு, மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகளும் அவற்றின் சீறப்பியல்புகளும், மட்டக்களப்பின் மந்திர வழக்கம், மட்டக்களப்பு மக்களின் பண்பாடு பழக்கவழக்கங்கள் என்பவற்றோடு மட்டக்களப்புப் பிரதேசத்தின் திருப்படைக் கோவில்கள் அல்லது தேசத்துக் கோவில்கள் எனும் புகழ் பெற்ற ஆலயங்களின் வரலாறுகள் என்பனவும் கட்டுரைகளாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்புத் தமிழரினர் பண்டதர் வி.சி.கந்தகையாவால் எழுதப்பட்ட மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூல் மட்டக்களப்பு மாநிலத்தின் அறிமுகத்தை பெரும்பாலும் வீரிவாகவே அராய்ந்திருக்கின்றது. மட்டக்களப்பின் தொடக்காலம் முதலான வரலாற்றினை பூர்வீக சரித்திர ஏருகளை அடியாற்றி பதிவுசெய்திருப்பதோடு மட்டக்களப்புச் சமூகத்தளத்தினையும் இந்துல் வீரிவாகவே பார்க்கின்றது.

மட்டக்களப்பு ஆட்சியாளர்களின் ஆட்சியமைப்பு, குடும்பத்துறை, மட்டக்களப்பு மாநிலத்தின் குழுகோத்தீரங்கள், குலவீருதுகள், வழக்காறுகள், பண்பாட்டு அம்சங்கள், மட்டக்களப்பு மக்களின் உணர்ச்சிக் கவிநலம், அவர்களது மரபுவழிக் கலையான

நாட்டுக்கூத்து மற்றும் கலைவழவங்கள், பேச்சுவழக்கு, சங்கத் தமிழ்கலந்த சொல்வளம், கிழக்கிலங்கைத் தமிழர்களின் வழிபாட்டில் சிறப்பிடம் வகீக்கும் கண்ணகீ வழிபாடு, திருப்படை ஆலயங்கள், மட்டக்களப்புத் தமிழகத்தின் தமிழ் முஸ்லிம் புலவர்கள் சிலரின் வரலாறு, ஜோப்பியரின் வரவு மற்றும் செயல்பாடுகள், கிறிஸ்தவ சபைகள், அவை மேற்கொண்ட கல்வி மற்றும் சமூக சமயப் பணிகள் போன்றவற்றினையும் மிகத் தெளிவாகவே இந்நால் பதிவு செய்துள்ளது. சில வரலாற்றுத் தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தக் கூக்கனவாக அமையினும் இதன் பொதுவான வெளிப்பாடு மிக்க கனதீயானது என்பது ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டதாகும்.

பண்டிதர் வி.சி.கந்தையாவால் எழுதப்பட்டு இந்து கலாசார அமைச்சின் பதிப்பாக வெளிவந்துள்ள மட்டக்களப்பு சைவக் கோவில்கள் (பாகம்: 1-பாகம்: 2) தேசத்துக் கோவில்கள் என்றும் திருப்படைக் கோவில்களன்றும் மன்னர்களால் மாணியங்கள் வழங்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயங்கள் உட்பட மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள முக்கிய சைவ ஆலயங்களின் வரலாற்றினையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல்களாகும். இவற்றில் சொல்லப்படுகின்ற தான்தோன்றிச்சரம், மாமாங்கேச்சரம் ஆகிய இரு ஈச்சசரங்கள் உகந்தை மலை, தாந்தாமலை, சங்குமண்ணகண்டி மலை ஆகிய மலைக் கோவில்கள் திருக்கோவில், தில்லைமண்டுரி, கோவில்போரத்தீவு, சீத்தாண்டி, வெருகலம்பதி ஆகிய திருப்படைக் கோவில்களான முருகத் தலங்கள் போன்றவை கிழக்குப் பிரதேச வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பன. மேலும் இவ்விரு நூல்களிலும் மட்டக்களப்புப் பிரதேசத்தின் (இன்றைய மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்கள்) அறுபதுக்கும் மேற்பட்ட ஆலயங்களின் வரலாறுகள் சிறப்பாகப் பதிவாகியுள்ளதுடன் முன்னாறு வரையான இந்து ஆலயங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பழமைவாய்ந்த வழிபாடாக முருக வழிபாட்டினைக் குறிப்பிடும் இந்நூலாசிரியர் சோழர், பாண்டிய மற்றும் இலங்கை மன்னர்களால் திருப்பணிகள் பெற்ற ஆலயங்கள் தொடர்பிலும் தகவல் படித்தியுள்ளார். மட்டக்களப்பின் தேச வண்ணமைகளாக அக்காலம்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

தொடர்ந்திருந்துவந்த முக்குக குலப் பிரபுக்களே திருப்படைக் கோவில்களின் பாதுகாவலர்களாக சாசனரீதியாக அதிகாரம் பெற்றிருந்தனரெனவும் வேளாளகுலத் தலைவர்களே வண்ணக்கர்களாகவிருந்து இவ்வாலயங்களின் நடைமறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தினரெனவும் அவர் மேலும் சான்றளிப்பதையும் இங்கு முக்கியப்படுத்தவேண்டும். பொதுவாகக் கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியத்துள் பதிவுசெய்யத்தக்க பல தகவல்களை இந்நால் உள்ளடக்கியிருப்பதை மறுக்கமுடியாது.

மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் வீத்துவான் சா.இ.கமலநாதன், திருமதி கமலா கமலநாதன் ஆகியோரால் நான்கு வெவ்வேறு மட்டக்களப்பின் பூர்வ சரித்திர ஏடுகளை ஒப்புநோக்கித் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆவணமாகும். ஏற்கனவே வீத்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா இதில் இரண்டு ஏடுகளை ஒப்பு நோக்க மட்டக்களப்பு மான்மியத்தை வெளியிட்டுள்ளார். வரலாற்றுக் கோட்பாடுகளின் அடிப்படையிலான மட்டக்களப்புப் பிரதேசத்தின் முழுமையான வரலாறு இன்னும் வெளிவராத நிலையில் இப்பூர்வீக சரித்திர ஏடுகளின் துணைகொண்டு அதன் வரலாற்றுக் காலத்தை சோழராட்சிக்கு மற்பட்ட வரலாற்றுக் காலம், சோழராட்சிக் காலம், சோழராட்சிக்கு பிரபட்ட காலம், ஜோப்பியர் ஆட்சிக் காலம் என வரையறை செய்து ஆய்வுகளை மேற்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பாக மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் நால் அமையும் என்பதை மறுக்கமுடியாது. வீத்துவான் கமலநாதன் தமிழ்பதியினர் இவ்வேறுகளை ஒப்புநோக்கிப் பிரதிபண்ணி நாலுருவாக்க ஏழ ஆண்டுகளை செலவிட்டுள்ளமையை நாம் நன்றியோடு நினைவுக்கிடுவேண்டும்.

இலங்கைத் தமிழர் தேச வழக்கங்களும் சூழக வழக்கங்களும் நால் இலங்கையின் தலைசிறந்த வரலாற்றாசிரியரில் ஒருவரான பேராசிரியர் சீ.பக்தமநாதனால் எழுதப்பட்ட வரலாற்றிலக்கியமாகும். இலங்கைத் தமிழர் தொடர்பில் இந்நால் தனது வரலாற்றுத் தேடல்களை முன்வைப்பதாக அமையினும் அதில் கிழக்கிலங்கையான திருக்கோணமலைப் பிரதேசம் மற்றும் மட்டக்களப்புப் பிரதேசம் தொடர்பில் அவற்றின் பண்டைய சமூகக்

கட்டமைப்பு, அவற்றின் தேச மற்றும் சலுக வழக்காறுகளும் பண்பாடுகளும், நிருவாகப் பிரிவுகள், நிருவாகக் கட்டமைப்பு என வரிவுபட்ட பல்வேறு தகவல்களை வரலாற்றுக் கோட்பாடுகளின் அடிப்படையில் பதிவுசெய்திருப்பது கீழக்கிலங்கையின் முக்கிய வரலாற்று ஆவணமாக இதனை முன்னிறுத்துகின்றது.

திருகோணமலைப் பிரதேசத்தைப் பொறுத்தவரை திருகோணமலை, கட்டுக்குளம் பற்று, தமிழ்வகாமம் பற்று, கொட்டியாரப் பற்று போன்றவை தொடர்பில் வன்னிமையின் உற்பத்தி, வன்னிபங்கள் பேணவேண்டிய ஒழுக்க நெரிகள், நீதி பரிபாலனங்களில் வன்னிபங்களுக்குரிய அதிகாரங்கள், கோணசர் ஆலயம் தொடர்பில் வன்னிபத்துக்குரிய கடமைகள் போன்றவை மிகத் துல்லியமாக ஆராயப்பட்டுள்ளதையும் அவ்வன்னிமைப் பற்றுக்களின் தலைமைக்காரர்களது சலுக வழக்காறுகள் தொடர்பான அறிக்கைகளை ஆவணப்படுத்திப் பதிவாக்கி யுள்ளதையும் மிகப் பயனுள்ளவையாகும்.

மேலும் மட்டக்களப்புத் தேசம் தொடர்பிலும் அதன் நிருவாகச் செயல்பாடுகள் மற்றும் சலுகக் கட்டமைப்பு தொடர்பிலும் மிக முக்கியமாக அங்கு அதிகாரமிக்க சலுகமாகக் கொள்ளப்பட்ட முக்குவர் தொடர்பிலும் பிரதேசத்தின் தேசவழமைச் சட்டமான முக்குவர் சட்டம் குறித்தும் வீரிவாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆய்வாளர்களுக்கு ஒரு சூரங்கமென்றார். அத்தோடு சலுக வரலாறு தொடர்பில் மட்டக்களப்புத் தேசத்தோடு ஒப்புநோக்கத் தக்கதான புத்தளத்தின் சாதி வழமைகளும் குறிப்பாக அங்கு வாழ்ந்த முக்குவ சலுகத்தின் தேச வழமைகளும் வெகுவாக ஆய்வுப்படுத்தியுள்ளதை கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியத்துக் கூட இந்நால் ஒரு கனதியை ஏற்படுத்தியுள்ளதென்றேகொள்ளலேவண்டும்..

மட்டக்களப்பு மாண்மையும் ஓர் அறாய்ச்சியினும் நூல் வீத்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசாவால் தொகுக்கப்பட்ட மட்டக்களப்பு மான்மையும் எனும் நூலை ஆய்வு செய்வதாக அமையும். இந்நாலை எழுதியவர் பல்கலைக் கழக தொல்லியல் வீரிவுரையாளர் தனபாக்கியம் குணபாலசீங்கம். இலங்கையின் சமகால

வரலாற்றுடன் தகவல்களையும் காலக்கணீப்புகளையும் ஒப்பீரு செய்து அதன் ஒற்றுமை வேற்றுமைகளை வெளிப்படுத்தும் தன்மையினை இந்நால் கொண்டுள்ளதை இதன் சிறப்பும்சமாகும்.

வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாந்தி செ.குணசீங்கம் எழுதிய கோணைஸ் வரம் சிறந்த வரலாற்று இலக்கியமாகக் கருதப்படுவதாகும். கிறிஸ்துவுக்கும் அனைக் குண்டுகளுக்கு முற்பட்ட நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஈழத்து ஈச்சரங்களில் மிக முக்கியத்துவம் பெற்றதும் தக்ஞை கைலாசம் எனப் போற்றப்படுவதும் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணைஸ் வரத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதே இந்நால். இவ்வாலயத்தின் வரலாறு, வழக்காறு, வழிபாட்டு முறைமைகள், மன்னர்களாலும் பிறராலும் மேற்கொள்ளப்பட்ட திருப்பணீகள், வழங்கப்பட்ட மாணியங்கள், பல்வேறு இடங்களிலுமிருள்ள நிலக்கொடைகள், தொண்டுழியம் புரிய நீயமிக்கப்பட்ட குழகள் பற்றிய வீரரங்கள், அவர்களின் வாழ்விடங்கள், அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட நெற்செய்கைக் காணீகள் பற்றிய வீரரங்கள் என திருகோணமலைப் பிரதேசம் சார்ந்து திரட்டப்பட்ட ஆதாரஷுரவமான தகவல்கள் அனைத்தையும் சிறப்பாக உள்ளடக்கியதாகவே இந்நால் வீளங்குகின்றது.

அரசன் ஆணையும் ஆடகசௌந்தரியும் பண்டிகை கங்கேஸில்வரி கந்தையாவால் நாடக வழிவில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவீயமாகும். ஆடகசௌந்தரியின் வரலாறு, உன்னரசுகிரியில் அவளது ஆட்சீ அதிகாரங்கள், அவள் மேற்கொண்ட பணீகள், திருக்கோணைஸ் வரம், திருக்கோவீல், உகந்தை, மாமாங்கேஸில்வரம், தாந்தாமலை போன்ற ஆலயங்களில் அவளுக்கிருந்த ஈடுபாடு மற்றும் அவள் மேற்கொண்ட திருப்பணீகள் என்பனவற்றை வெளிக்கொண்டும் தன்மையினை இந்நால் முக்கியப்படுத்துவதாக அமைந்துள்ளது.

திருக்கோணைஸ் வரம் தொண்மையும் வண்மையும் எனும் நூல் பண்டிகர் சைவப்புலவர் இ.வடிவேல் எழுதிய ஒரு வரலாற்று இலக்கியமாகும். புராண காலம், இதிகாச காலம், வரலாற்றுக் காலம்

கவிக்கோ வெல்லவூர்க் கேரபால்

எனும் முன்று காலத்துள்ளும் தீருக்கோணைஸ்வரத்தையும் அதனால் பெயர்பெற்ற தீருக்கோணமலைப் பீரதேசத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பினை இந்நால் நமக்கு அளிக்கின்றது. பொதுவாக வரலாறுகள் இதன் அடிப்படையிலேதான் கட்டியெழுப்பப்படுகின்றன என்பதனை யாருமே மறுத்துரைக்க மாட்டார்கள். தீருக்கோணைஸ் வரத்தீன் தொன்மையையும் வண்மையையும் வரலாற்று ரீதியாக நிலை நிறுத்த தீருக்கோணமலை சிவபூரி, தீருக்கோணைஸ்வரத்தீன் புராண வரலாறுகள், தெட்சனை கைலாயம் எது, தீருக்கோணமலையின் புவியியல் நிலை, மௌரியாக் கண்டத்தீன் பேரழிவும் கோணைஸ்வரத்தீன் தொன்மையும், கோணைசர் கோவில்கள் பற்றிய புராண ஆதாரங்கள், கோணைசர் கோவில்கள் பற்றிய சரித்தீர ஆதாரங்கள், போர்த்துக்கீசர் அழிப்பதற்கு முன்பிருந்த கோணைஸ்வரம், கோணைஸ்வரத்தீன் வண்மை, குளக்கோட்டு மன்னனும் தீருப்பணிகளும், கோணைஸ்வரத்தீன் எச்சங்களும் தூக்கங்களும், தீருக்கோணைசர் கற்சாசனங்களும் கல்வெட்டும், கோணைஸ்வரமும் தம்பலகாமம் ஆதி கோணநாதர் கோவிலும், கோணைஸ்வரத்தீன் தொன்மையும் வண்மையும் கூறும் நூல்களும் அகச் சான்றுகளும், கோணைசர் கல்வெட்டுப் பற்றிடாநவம்பரில் ஆங்கில மூழியில் வெளியிடப்பட்ட அரசீதழி அறிக்கை ஆகிய பதினெந்துசருக்கமான கட்டுரைகளுடாக கோணைஸ் வரத்தீன் தொன்மையையும் வண்மையையும் நிலை நிறுத்த இந்நால் முற்பட்டிருக்கின்றது. இதில் சீற்சில காலக்கணிப்புகள் சான்றுபடுத்த முடியாதவையெனினும் சொல்லப்படுகின்ற தகவல்கள் அனைத்தும் வரலாற்று இலக்கியத்துள் பதிவுசெய்யப்படத் தக்கனவாக உள்ளவையே என்பதனை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்வார்.

மட்டக்களப்புத் தமிழறிஞர் பேராசீரியர் சி.மெளனகுரு தனது கலாநிதிப் பட்டக்தீற்காக எழுதிய ஆய்வு நூலே மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் ஆகும். மட்டக்களப்பின் மரபுவழிவந்த ஆடற்கலைகளை வரலாற்று ரீதியாக ஆய்வுப்படுத்தி அவற்றுள் மினிரும் செவ்வியல் தன்மைகளையும் நுட்பங்களையும் சிறப்பாக வெளிக்கொணர்ந்த முதல் நூலாகவும் முக்கிய நூலாகவும் இன்றுவரை இது கருதப்படவே செய்கின்றது. மட்டக்களப்பின்

இழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

அமைவு, அதன் ஆட்சி அதீகாரங்கள், குடியேற்றங்கள், சமூகக் கட்டமைப்பு, கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியங்கள், வழக்காறுகள், இவற்றின் ஜிடாக மரபுவழிப்பட்டு வளர்த்தாக்கப்பட்ட கலைவழவங்கள், சீற்பாக மட்டக்களப்பு மாநிலத்தீர்க்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் வடமோடி மற்றும் தென்மோடிக் கூத்துக்கள், அவற்றோடு ஒட்டு வளர்ந்த ஏணை ஆடற்கலைகள் போன்றவை தொடர்பிலும் அவற்றின் வரலாற்றுப் பின்னணீ பற்றியும் வெகுவாகவே இந்நால் ஆராய்ந்துள்ளது.

இரண்டாவது உலக இந்து மாநாட்டையாட்டி 2003ல் மட்டக்களப்பில் தொடர்ந்தாற்போல் முன்று நாட்கள் இடம் பெற்ற பெருவிழாவில் வெளியிடப்பட்டசீற்புமலரே மட்டக்களப்பு இந்துப் பண்பாடு. இதனைப் பேராசீரியர் சி.மெளனகுரு கொகுத்துள்ளார். மட்டக்களப்புப் பீரதேசத்தீன் இந்து மத வழிபாடுகள், வளர்ச்சி நிலை மற்றும் சூழ்நிலைப் பாதிப்புகள் போன்றவற்றை வரலாற்று ரீதியாக விளக்கும் கட்டுரைகளும் இந்து ஆலயங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களும் அவை மேற்கொண்டுவரும் நற்பணிகள் பற்றியும் பல்வேறு ஆக்கங்களை உள்ளடக்கியதாகவே இந்நால் வெளிவந்துள்ளது.

சி.எஸ்.நவரத்தீனம் எழுதிய கோணைஸ் வரம் நூல் கோணைஸ்வரத்தீன் வரலாறு, கீர்த்தி, வழிபாட்டு முறைமைகள் பற்றிய அம்சங்களைக் குறித்துரைக்கும் ஆவணமாகும். கோணைசர் கல்வெட்டுப் பாடல்களை அடியாற்றியதாக அதன் வெளிப்பாடு அமையும்.

கலாநிதீடுபிள்ளை, பாலேந்தீரா எழுதிய Trincomalee Bronzes ஒரு ஆழமான தேடலாகும். கோணைஸ்வரம் தொடர்பில் போர்த்துக்கவின் லீஸ்பான் ஆவணக் காப்பகத்திலிருந்து அவரால் சேகரிக்கப்பட்ட அரிய பல தகவல்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. கோணைஸ்வரர் ஆலயம் போர்த்துக் கீசரால் அழிக்கப்படுவதற்கு முன்னதாக போர்த்துக்கீசத் தளபதி கொன்ஸ்ரன்றை டசா போர்த்துக்கீச அரசனுக்கு வரைந்தனுப்பிய கோவீலின் படறும் அப்படியே இதில் பதிவாகியிருப்பதைக் காணமுடியும்.

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

கா.இரத்தினலீங்கம் திருக்கோணமலை எனும் நூலினை எழுதியுள்ளார். கோணேஸ்வரத்தை மையப்படிக்கி திருக்கோணமலையின் வரலாறுக்கும் இந்நால் அரியபல தகவல்களை உள்ளடக்கிய இலக்கியமாகும்.

மசற்குணம் எழுதிய பல்துறை ஆய்வுகள் மட்டக்களப்புப் பிரதேசம் தொடர்பான பல வரலாற்றுத் தீடுடல்களைக் கட்டுரைகளாகப் பதிவுசெய்துள்ளது. மட்டக்களப்பின் சமூகத் தளம், மக்களின் வாழ்க்கைக்குமறை, வழிபாட்டியல், குறிப்பாக பிரதேசத்தின் தனிச்சீர்ப்புக்குரித்தான் கண்ணகீ வழிபாடு போன்றவை அவற்றில் முக்கிய தகவல்களைக் கொண்டிருப்பதைக் காணமுடியும்.

அருள் செல்வநாயகம் எழுதிய சீர்பாதர்க்குல வரலாறு அரிய பல தகவல்களை உள்ளடக்கிய சமூக வரலாற்று இலக்கியமாகும். இப்பிரதேசத்தின் நீண்டகால வரலாற்றுச் சீறப்புக்குரிய ஒரு முக்கிய சமூகம் தொடர்பில் அவர்களது வரவு, குடியேற்றம், பரவல், இப்பிரதேச சமூகக் கட்டமைப்பில் அவர்களுக்குரிய சீறப்புக்கள், மண்ணார் போன்ற திருப்படை ஆலயங்களில் அவர்களுக்குரிய முன்னிருக்கள் என்பனவற்றை மிக ஆழமாக வெளிப்படுத்தும் தன்மை இதன் சீறப்பு எனலாம். கி.பி 8ம் நூற்றாண்டின் பீற்புக்குரிய தமிழக வரலாற்றுப் பின்னணியில் யாழிப்பாண வரலாற்றினையும் பொருத்திப் பார்த்து வீரர்மணைச் செப்பேட்டுப் பாடல்கள், திருகோணமலை சீர்பாதர் செப்பேட்டுப் பாடல், திருக்கோயில் சீர்பாதர் செப்பேட்டுப் பாடல்கள், கொக்கட்டிச்சோலை சீர்பாதர் செப்பேட்டுப் பாடல்கள், துறைநீலாவணைச் செப்பேட்டுப் பாடல்கள் போன்றவற்றையும் ஆய்வுப்படிக்கீ இவ்வரலாற்றுநால் எழுதப் பட்டுள்ளமை இதன் சீறப்பம்சமன்னலாம்.

கந்தரோட்டையை (யாழிப்பாணம்) இருக்கையாக்கி ஆட்சீசெய்த வாலசிங்க மன்னன் சோழ இளவரசி சீர்பாததேவியை மணம் முடித்துத் திரும்பும்போது அவனால் அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பின் வளமிக்க பகுதியாகக் கொள்ளப்பட்ட வீரர் மணையில் குடியமர்த்தப்பட்ட சோழநாட்டுக் குடுகளின் ஒருங்கிணைப்பாக வெளிப்படும் இச்சமூகம் குறித்து வரலாற்று

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

ரீதியாக அறிந்துகொள்ள இந்நால் நமக்குப் பெரிதும் உதவுவே செய்கின்றது. எனினும் ஆகவீ வேலுப்பிள்ளை எழுதிய யாழிப்பாண வரலாறு (பொ) வாலசிங்க மகாராசா மதுரையில் சாமுகத்துக்கீ என்னும் பெண்ணைத் திருமணம் செய்ததாகக் குறிப்பிடுவதையும் இங்கு கவனத்திலெடுக்கவேண்டியுள்ளது.

மேல்நாட்டு அறிஞரான கலாந்தி டென்னீஸ் மக் கிலாரி எழுதிய Mukkuvar Vannimai (முக்குவர் வன்னீமை) பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த ஆய்வு நூலாகும். பிரதேச வரலாற்றில் முக்கியத்துவம் பெற்று வீளங்கிய முக்குக் கலூக்குக்கீ ஆட்சீ அதீகாரம், நீதி நிர்வாகம், நிலவுடமை, சமூகத் தலைமைத்துவம், ஆய்வு நடைமுறைகளில் நிலவிய செல்வாக்கு போன்றவற்றை ஆய்வு ரீதியாக நிரவல் படுக்கி நிலை நிறுத்திய ஆங்கில மொழி வரலாற்று இலக்கியமாக இதனைக் குறிப்பிடமுடியும். மேலும் கிழக்கிலங்கையின் வடக்கே கொட்டியாரக்குடா தொடக்கம் தெற்கே பொத்துவில் வரையான 90 கிலோமீற்றர் நீளமான கரையோரப் பிரதேசத்தே வாழுகின்ற சமூகங்களிடையே குறிப்பாக தமிழ் மற்றும் முள்ளிம் சமூகங்களிடையே தாய்வழி மரபின் தாக்கங்கள் எவ்வாறு வேலுன்றியுள்ளது என்பதை இந்நால் மிக ஆழமாகவே பதிவுசெய்துள்ளது. இம்மக்களிடையே காணப்படும் குடும்பங்களை மற்றும் அதனைச் சார்ந்ததாகவுள்ள வகுத்துவார் (வயிற்றுவார்), கத்தறை, கூட்டம் தொடர்பிலும் அவர்களது சமூக உரிமைகள் சார்பிலும் இந்நால் மிக வீரவாககே ஆராய்ந்துள்ளது. கிழக்கிலங்கை சமூகங்கள் தொடர்பில் வெளிநாட்டு சமூகவீயலாளர்களும் மாணிடவீயலாளர்களும் மிகுந்த ஆர்வம் கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கத்தில் இந்நாலின் பங்களிப்பு மிகக் காத்திரமானது என்பதை இதில் முக்கியமாகக் குறிப்பிட்டேயாகவேண்டும்.

ஞா.சீவுசண்முகம் எழுதிய மட்டக்களப்பு முற்குகர் வரலாறும் மரபுகளும் மட்டக்களப்புப் பிரதேச வரலாற்றினை கி.மு 3ம் நூற்றாண்டு தொடக்கம் வீரவாக எடுக்குவதற்கும் வரலாற்று இலக்கியமாகக் கருதப்படுவதாகும். பிரதேச ஆட்சீயாளர்கள், ஆட்சீப் பிரிவுகள், வன்னீமைகள், சமூகப் பிரிவுகள், அவற்றின் வழக்காறுகள், தொழில்சார் கருமங்கள், நீண்டகால நடைமுறையை

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

லிருந்த முக்குகச் சட்டம், அதில் முக்கீயப்படுத்தப்பட்ட தாய்வழி மரபுகள் என பொதுநிலைப்பட்ட வரலாற்று அம்சங்களை இந்நால் தகவல்படுத்தியுள்ளை இப்பிரதேசத்தின் தொடரான தேடல்களுக்கு வாய்ப்பாகவே அமையும். சீமலூம் கொழும்பிலூள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பெறப்பட்டஜரோப்பியர் ஆட்சிக்காலத்தின் சீலமுக்கீய தகவல்களையும் இந்நால் பதிவுசெய்துள்ளையை குறிப்பிட்டே யாகவேண்டும்.

தமிழக வண்ணியரும் ஈழத்து வண்ணியரும் வெல்லவூர்க் கோபால் எழுதிய ஒரு ஒப்பீட்டு வரலாற்று இலக்கியமாகும். தமிழகத்தில் இன்றைய வன்னியர் வாழ்விடங்கள் பல கள ஆய்வுக்குட் படுத்தப்பட்டிருப்பதும் ஒப்பீடு செய்யப்பட்டிருப்பதும் இதன் சீற்பாகும். இது பொதுவாக அனைத்து வன்னியர் சமூகம் குறித்து தேடலாக அமையினும் கீழுக்கிலங்கை வன்னியர் குறித்தும் அவர்களது சீற்பியல்புகள் குறித்தும் ஆழமாகவே நோக்குகின்றது. படையாட்சி வன்னியர் குறித்த இதன் பரவலான தேடல் பயனுள்ளதாகவே அமையும். மஸபார் முக்குவர், புத்தளம் முக்குவர், மற்றும் யாழ்ப்பாண முக்கீயர் ஸற்றிய கருதுகோளும் அதில் தொடர்புபட்டமட்டக்களப்பு முக்குகர் சமூகப் பிணைப்பும் ஆழமான பார்வையைக்கொண்டவை. பங்கு கடுக்கும்முறைக் கல்வெட்டில்

நெறி தவறார் கயநாடு காளிக்கட்டம்,

நீள்குலமே படையாட்சி உழுது ஜுண்போன்.. எனவரும் பாடலில் காளிக்கட்டம் குறித்த தேடலின் அவதானிப்புகள் முக்கீய வரலாற்றுப் பதிவாகும்.

வெல்லவூர்க் கோபாலின் இன்னாரு படைப்பான கெரக்கட்டிச்சேலைத் தாங்தேந்றிச்சரம் அதன் வரலாற்றைக் கவிதை இலக்கியமாக்கிப் பார்க்கும் தன்மையைக்கொண்டதாகும்.

மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் வெல்லவூர்க் கோபால் எழுதிய ஒரு சீற்பான வரலாற்று இலக்கியமாகப் பலராலும் பாராட்பெறப்பட்டதாகும். சமகால இலங்கையின் வரலாற்றுடன் மட்டக்களப்பு வரலாற்றை ஒப்பீட்டுப் பார்ப்பதும் பெறப்படும் தகவல்களின் உறுதிப்பாட்டை நிச்சயிக்க மட்டக்களப்போடு

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

தொடர்புபட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கலீங்கம் (ஓரிசா) மற்றும் பண்டைய முத்திமிழ் நாடுகளைகுறித்த வரலாற்றுக் காலத்துள் இணைத்துப் பார்ப்பதும் இந்நாலில் தென்படும் தனிச் சீறப்பாகும். மட்டக்களப்புச் சமூகத் தளம் குறித்த தென்னிந்தியத் தேடல்களும் அச்சமூகங்களின் பண்டைய சீறப்பியல்புகளும் மிகக் அவதானிப்புக்குரியவை. இதில் மட்டக்களப்புச் சமூகங்கள் ஒன்றையொன்று ஒதுக்காமல் பல்வேறு நிலைகளில் பொதுநிலைப்பட்டு வாழும் தன்மைக்கு கொடுக்கப்படும் வியாக்கியானங்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. சீங்கள் மக்களின் வாழ்விடங்கள் உட்பட்டு மன்னன்பிட்டு தொடக்கம் பொத்துவில் வரையான கள ஆய்வுகள் இதில் இடம்பெறுவது ஒரு சீறப்பம்சமாகும். இதில் சுமார் நாற்பது பழமையான கிராமங்களின் சமூகங்கள் ஆய்வுப்படுத்தப்பட்டுள்ளன.

சோழராட்சிக் காலம் முதல் 1760 காலகட்டம் வரை வரலாற்றுச் சீறப்புகளுடன் தமிழரின் வாழ்நிமாக மினிர்ந்த மட்டக்களப்பின் வடமேல் பிரதேசமான மன்னன்பிட்டு மற்றும் வடபிரதேசமான வாகரை ஆசியவற்றின் வரலாறு தொடர்பில் மிகக் காத்திரமான தேடல்களை இந்நால் உள்வாங்கியிருப்பதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஈழம் உட்படப் பல வெளிநாட்டு அறிஞர்களின் பாராட்டைப்பெற்ற இவ் வரலாற்று இலக்கியம் சீறந்த சர்வதேச நூல்வரிசையில் தனியான இணையத்தளத்தில் (<http://www.scribd.com/doc/24695323/mattakkalappu-varalaru>) பதிவாகி இன்று பலனுறு வாசகர்களால் படிக்கப்பட்டுவரும் நூல் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.

வெல்லவூர்க் கோபால் எழுதிய இன்னுமாரு வரலாற்று இலக்கியம் மலையாளநாடும் மட்டக்களப்புமாகும். இவ்வாப்பீட்டு நூலின் சீறப்புக்கு இரு பிரதேசத்திலூம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் வலுச்சேர்ப்பனவாகும். பலநூறு ஆண்டுகளாக பல்வேறு அம்சங்களிலும் இறுக்கமாகப் பிணைப்புற்றுக்கீட்க்கும் இவ்விரு பிரதேசங்களையும் ஒருசேரப் பார்ப்பதில் அச்சீறப்புக்கள் புலப்படவே செய்யும். கேரளத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் எஸ்.ஆர்.பணீக்கர் தனது அணிந்துரையில், பலநூறு ஆண்டுகள்

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

தொன்மைமிக்க வரலாற்று நிகழ்வுகளைத் தீட்டவெட்டமான ஆதாரங்களின் துணைகொண்டு ஆசீரியர் அறுதியிட்டுக் காட்டுவதாகக் குறிப்பிடுவதும் முக்கியமாக கேரளத்தின் சிறப்பினுக்குரியதான மருமக்கதாய மரபுவழி வழக்காறுகள் மட்டக்களப்பின் தாய்வழி முதுச வழக்காறுகளுடன் ஒப்பீரு செய்யப்பட்டிருக்கின்ற தன்மையும் பண்டைய போடி முறையைகள் மற்றும் நாடுடையார், நாடுவழி, வன்னிமை, உடையார் போன்ற நிருவாகக் கட்டமைப்பு தொடர்பான ஒப்பீருகளும் ஊரலர் என்னும் ஊர்ப் போடி முறையைகளும் மிகுந்த அவதானத்துடன் கூடிய தேவூக்கு உட்பட்டிருப்பதாகச் சான்றளிப்பதும் ஒரு சிறந்த வரலாற்று இலக்கியமாக இதனை ஏற்றுக்கொள்ளப் போதுமான காரணமென்றாலும். அத்துடன் இதன் பல்வேறு அம்சங்கள் கேரள ஆய்வாளர்களால் அவர்களது ஆக்கங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு ~ சிறப்புப் பார்வை வெல்லவூர்க் கோபால் எழுதிய இன்னுமொரு வரலாற்று இலக்கியமாகும். ஆரியச் சுவருகள் பதியாத கிழக்கு மாநிலம் அதன் நீண்ட கால வரலாற்றில் தாய்த் தெய்வ வழிபாட்டினை முக்கியப்படுத்தியே வந்துள்ளதையும் வருடந்தோறும் வைகாசித் தீங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகித் தெய்வத்திற்கு ஒருசேர எடுக்கும் வீழா (சடங்கு) கிழக்கிலங்கைத் தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு தேசிய வீழாவாகவே கொண்டாடப்படுவதையும் அத்தோடு இம்மாநிலத்தையும் இதனை அண்மையும் வாழுகின்ற வேநுவகுலமக்களிடையேயும் பத்தினீத் தெய்வ வழிபாடு என்ற பெயரில் கண்ணகிக்கு வீழாவெநுக்கப்படுவதையும் காலவரையறையோடு தெளிவருத்தும் இந்நால் சிங்கள மக்களிடேயே காணப்பட்ட பத்தினீத் தெய்வ வழிபாடு இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த கண்ணகி வழிபாடனையும் குறிப்பிடும். தொடக்க காலத்தே மூன்று ஆலயங்களையே தகவல்படுத்தும் நீலையில் பின்னர் எழுந்த கண்ணகி காவியம் ஒன்பது ஆலயங்கள் பற்றிக் கூறுவதையும் கூம் நூற்றாண்டில் பத்தினாந்தாக இருந்த ஆலயங்கள் இன்று அறுபது வரை வீயாபித்துள்ளமையும் இதில் வீரவாகச் சுட்டிக்காட்டப் பட்டிருள்ளது. மேலும் பண்டைத் தமிழகத்தில் கண்ணகி வழிபாடு

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

வழக்கொழியத் தமிழரது பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பிராமணர்கள் ஒதுக்கியதோடு தமிழ்ப் பெண்ணான கண்ணகி தெய்வமாக நீலை நிறுத்தப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள் ளாமையே காரணமாயமைவதாகவும் அன்றைய ஆட்சீயாளர்களும் இதற்கு ஆதரவளித்ததையும் இந்நால் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தும். ஈழத்தில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அண்மையிலுள்ள தமிழகத்தின் தாக்கமும் ஆரியச் சுவருகளின் இறுக்கமும் உயர் சைவ மரபினராகத் தங்களை நீலை நிறுத்திக் கொண்டவர்களின் செயல்பாடுமே கண்ணகி வழிபாடு முன்னாருக்கப் படாமைக்கு முக்கிய காரணமாயமைவதாகவும் அத்தோடு ஆறுமுகநாவலர் காலம் தொடக்கம் பண்டுதமணி சிகண்பதிப்பிள்ளை காலம் வரை கண்ணகி சமணச்சீ எனவும் செட்டிச்சீ எனவும் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருள்ளமையையும் இந்நால் தகவல்படுத்தியுள்ளமை இதன் முக்கிய அம்சங்களாக அமையும்.

க.தங்கேஸ்வரியால் எழுதப்பட்ட மாகோன் வரலாறு, ஞங்கோட்டன் தரிசனம், கிழக்கிலங்கை யூர்வீக வரலாறு ஆகிய மன்று நூல்களும் ஒன்றோடான்று தொடர்புபட்டவை. கி.பி ஓம் நூற்றாண்டின் இணையற்ற இலங்கையின் ஆட்சீயாளனான கலங்க மாகோனையும் அவனுக்கு இணையாகவோ அன்றேல் துணையாகவோ ஆட்சி முறையிலும் சமய சமூகப் பணிகளிலும் தன்னிகரற்றவனாக வீளங்கிய குளக்கோட்டனையும் முதன்மைப்படுத்திய கிழக்கின் வரலாற்று இலக்கியங்களாக இவற்றை வரிசைப்படுத்தலாம். கிழக்கிலங்கையின் வரலாற்றைப் பதிவுசெய்யும் தன்மையில் பொதுவாக இவை தகவல்களையே மூன்றைப்பது தெரிகின்றது. கிழக்கிலங்கையின் பூர்வீக வரலாற்றில் சொல்லப்படும் மட்டக்களப்பின் வரலாற்றுக்காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவுறுத்தப்படுவதும் அவசியமானதாகின்றது. அத்தோடு இராவணன் குறித்தும் அவனது காலம் குறித்தும் இந்திய வரலாற்றாசீரியர்களோ அன்றேல் ஈழத்து வரலாற்றாசீரியர்களோ இதுவரை சரியான முடிவொன்றினை எட்டாத நீலையில் அதனை அறுதியிட்டுக் காட்டமுயல்வது பொருத்தமாக அமையாது என்பதே உண்மையாகும். பொதுவாகப் பார்த்தால் இம்மூன்று நூல்களிலும் பரவலாகப் பொதிந்துகீட்கின்ற பல தகவல்கள் வரலாற்று

கவிக்கோ வெல்லவுர்க் கோபங்

ஆய்வாளர்களுக்கு மிகப் பயனுள்ளவையாகவே அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

வீரிவுரையாளர் ஞானமுத்து தீல்லைநாதன் மட்டக்களப்புச் சமூகக் கட்டமையும் முறைமையும் சமூகக் கட்டமையும், புராதன மட்டக்களப்புத் தேசமும் சமூகக் கட்டமையின் அடிப்படைகளும் ஆகிய இரு ஆவணங்களை மாணிடவியல்' மற்றும் சமூக வரலாற்றுத்தறை சார்ந்து எழுதியள்ளார். இதில் மட்டக்களப்புப் பிரதேசத்தின் இரு முக்கிய சமூகங்களான தமிழரதும் முஸ்லிம்களதும் சமூக கட்டமைப்புத் தொடர்பிலும் குடியமைப்பு முறைமை தொடர்பிலும் மிக ஆழமான பார்வையை மட்டக்களப்புச் சமூகக்கட்டமைப்பு முறைமையும் சமூகக் கட்டமைப்பும் நூல் கொண்டிருப்பதை மிக முக்கியப்பட்டுத்தவேண்டியுள்ளது. வரலாற்று ஆய்வு முறைமையின் அடிப்படையிலும் கள ஆய்வின் வழியான நிகழ்கால முதன்நிலைத் தரவுகளின் அடிப்படையிலும் இவ்வாய்வு நூல் வழவுமைக்கப்பட்டுள்ளதை அதன் முக்கிய சிறப்பம் சம் எனலாம். நவீனமயமாக்கலின் விளைவுகளால் பெரும்பாலும் அன்னன்டு செல்லாத இப்பிரதேசத்தின் சமூக அமைப்பின் நிலைநிறுத்தலை இந்நூல் மிகத் துல்லியமாகவே பதிவுசெய்கின்றது. இதன் உம் அம் மற்றும் ஏம் அத்தியாயங்கள் முக்கிய கவனத்திற்குரியவை. கள ஆய்வுத் தரவுகள் ஜாடாக வெளிக் கொணரப்படும் குடியமைப்பு முறைமைகள் மாணிடவியல் மற்றும் சமூகவியலாளர்களுக்கு பெருவிருந்தாக அமையும். இங்கு வீரிவாகச் சொல்லப்படும் குடியமைப்பின் முக்கியத்துவமும் செயல்பாரும், குடியமைப்பின் உட்கூறுகள், குடியமைப்பு முறைமைகாண்ட திருமணச் சடங்குகள், குடியமைப்பில் தென்படும் வயிற்றுவார் பிரவுகள், குடிகளுக்கான குலவீருதுகள் - கும்பவரிசை, பட்டம் கட்டும் வரிசை போன்றவை நம் கவனத்திற்குரியவை.

மேலும் புராதன மட்டக்களப்புத் தேசமும் சமூகக் கட்டமைப்பின் அடிப்படைகளும் சமூகவியல் நோக்கிலான வரலாற்று மூலங்களைக் கொண்டதாகும். மட்டக்களப்புத் தேசத்தின் ஆட்சிப்புல வரலாற்றுப் போக்கினை பூர்வீக காலம், வரலாற்றுக் காலம், ஜோராப்பியர் ஆட்சிக் காலம், கண்டியரசின் ஆட்சிக் காலம் என நான்காக வகுக்குத்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

இவ்வாவணம் ஆய்வுசெய்கின்றது. மட்டக்களப்புப் பிரதேசத்தின் இயக்கர்குழுநிலை ஆட்சி, நாகர்குழுநிலை ஆட்சி, சோழப் பேரரசின் ஆட்சிக்காலப் பிரவுகள், கலிங்கமாகிகானின் வன்னிமைப் பிரவுகள், கண்டியரசின் தீக்கதிபர்களின் பிரவுகள், ஆங்கில ஆட்சியின் வன்னிமைப் பிரவுகள் போன்றவையும் அக்கால சமூக அமைப்பும் மிகச் சிறப்பாக இதில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது இதற்கு மேலும் பெருமைசேர்ப்பதாகும்.

The Cult of Goddess Pattini - கணநாத் ஒபயசேகர எனும் சமூகவியலாளர் எழுதிய ஒப்பீட்டு ஆய்வு நூலாகும். 1960 காலப்பகுதியில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அவர் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் கிழக்கிலங்கை கண்ணகை வழிபாரு தொடர்பிலும் மட்டக்களப்பின் தாய்வழிச் சமூக கட்டமைப்புத் தொடர்பிலும் அவர் வெகுவாக ஆராய்ந்துள்ளார். யாழிப்பாணச் சமூக அமைப்பில் வேளாளரும் சிங்களச் சமூக அமைப்பில் பிராமணச் சமூகம் உள்வாங்கப்பட்ட கொவீகமச் சாதியினரும் கிழக்கில் முக்குகச் சாதியினரும் மேலாண்மைச் சாதியாக வீளங்குவதையும் இலங்கையின் ஏனைய பிரதேச சாதிக்கட்டமைப்பிலிருந்து மட்டக்களப்புப் பிரதேசம் பல்வேறு அடிப்படை அம்சங்களில் வேறுபடுவதையும் அவர் வீளக்கியிருக்கின்றார். மிக அண்மைக் காலம் வரை கோவீல் பூசைகளில் பிராமணர் செல்வாக்கு இடம்பெற வீல்லையென்பதை கட்டுக் காட்டும் இவர் வீரசைவம் எனப்படும் சீர்திருத்தவாதச் சமயப்பீரவீனரே ஆலய பூசைகளை மேற்கொண்டனரெனவும் கி.பி ஒரு நூற்றாண்டிருமுதல்கொண்டு இந்நடைமுறையிருந்ததாவும் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்புத் தமிழரின் தாய்வழி குடும்ப முறை தொடர்பில் வெகுவாகச் கவனம் செலுத்தியுள்ள இவர் பிரதேச முஸ்லிம்களிடமும் இம்முறைமைகளை நடைமுறையிலிருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாக முஸ்லிம் நாடுகளில் தந்தைவழிக் குடும்ப முறைமையே செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில் இப்பிரதேசத்தில் தாய்வழிக் குடும்பமை, கணவன் திருமணத்தின்பின் மனைவி வீட்டில் வாழ்தல், மச்சான் - மச்சான் திருமண பந்தம் போன்றவற்றை ஒரு முக்கிய சிறப்பியல்பாக அவர்க்குதுகின்றார். மேலும் நீண்ட காலமாக

கவிக்கோ வெல்லவூர்க் கோயில்

ஆதிக்கம் செலுத்திய கிழக்கின் தாய்வழிச் சொத்துடமை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள இவர் கேரள நாயர்களின் மிகப் பிரபலமான தரவாத்து (மருமக்கள் தாயம்) மறைமைகளிலிருந்து இவை வேறுபட்டமைக்கான காரணத்தையும் ஆராய்ந்துள்ளார். பிறப்பட்ட காலத்தே உரோமன் டச்சுக்கட்டமும் ஆங்கிலச் கட்டமும் அப்போகைய கிழக்குப் பிரதேச ஆட்சியாளர்களால் நடைமுறைப்பருத்தப்பட்டு கிழக்கின் தாய்வழிச் சொத்துரீமை மறைமைகளைச் சிதைத்துவிட்டதாக தனது ஆய்வின் மூலம் இதனை இவர் வெளிப்படுத்துகின்றார்.

கிழக்கின் கண்ணகீ அம்மன் வழிபாடு தொடர்பில் வெகுவாக கவனம் செலுத்தியுள்ள பேரசீரியர் ஒபயசேகரா இவ்வழிபாட்டுச் சடங்குகளில் புனிதத்தன்மையும் பக்தியும் வெகுவாகத் தென் பருவதாகக் குறிப்பிருகின்றார். இவ்வழிபாட்டோடு தொடர்புபட்ட தேங்காய் அடித்தல், கொழுப் புறித்தல் போன்ற விளையாட்டுக்கள் சிங்களவரிடையேயும் இருந்ததாகக் கூறும் இவர் கிழக்கிலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது நாட்டார் சமயம் வேத நெறிகளுடனே சைவ சித்தாந்தத்துடனே தொடர்புபட்டதல்ல என்பதோடு பெண்டெய்வங்களின் மூக்கியத்துவம் இங்கு வெகுவாகப் பேணப்படுவதையும் இந்நாலில் மூக்கியப்படுத்தியுள்ளார்.

East Coast Sri Lankan Tamil Temple எனும் நூல் மட்டக்களப்பின் புகழ்பெற்ற திருப்படைக் கோவீல்களைவான்றான மண்ணீர் கந்தகவாழி ஆலயம் தொடர்பில் அமெரிக்க நாட்டினரான கலாந்தி மார்க் பி.வீற்றாகர் (ஆயசமீறுாவையமயச) என்பவரால் அவரது கலாந்திப் பட்டத்திற்காக ஏழுதப்பட்ட வரலாற்று ஆய்வு நூலாகும். மார்க் வீற்றாகர் அமெரிக்க நாட்டின் பிறீன் ஸ்ரன் பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசீரியராவார். இந்நால் மண்ணீர் ஆலயம் பற்றியதாக அமையினும் இதன்மூலம் வெளிப்படும் தகவல்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தினுடைய சமூகக் கட்டமைப்பு மற்றும் வரலாற்றுப் பெருமைகளை வெளிப்படுத்தும் தன்மையையும் பெருமளவு கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பிரதேசத்தின் நீர்வளம் மற்றும் நிலவளம் குறித்து மிகச் சிறப்புறுத்தும் இந்நால் அதன் பண்டைய பெருமைகள் குறித்தும் வீரவாகக் குறிப்பிருகின்றது. கி.பி

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

ம் நூற்றண்டுக்குரிய மகாவம்சம் மட்டக்களப்பின் நிலவளம் குறித்து வெளிப்படுத்தியுள்ள கருத்தினை முன்வைத்து பண்டைய காலம் முதலே கிழக்கிலிருந்து தானியங்கள் இந்தியா உட்பட பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காவலையும் இந்நால் பதிவுசெய்கின்றது. ஜேரோப்பியரது ஆட்சிகாலத்திலும் இந்நிலை தொடர்ந்துள்ளமையை ஆவணப்படுத்தியுள்ள இந்நால் 1870 வாக்கில் பெருமளவு தானியங்கள் யாழ் ப்பாணம், வதுளை போன்ற பகுதிகளோடு இந்தியாவுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளமையையும் குறிப்பிருகின்றது. 1860ல் யாழ் ப்பாணத்திற்கு மட்டும் 43,000 புசல் அரிசியும் 6,000 புசல் எநல்லும் மட்டக்களப்பிலிருந்து சென்றதாக அதில் பதிவாகியுள்ளதைப் பார்க்கலாம்.

போர்த்துக்கேயர் மட்டக்களப்பைத் தங்கள் அதிகாரத்திற்கு உட்படுத்தியபோது இங்கு மேலாண்மைச் சமூகமாகவிருந்த முக்குக சமூகத்தின் தலைவர்களான போழமானே நிலவுடமையாளர்களாக இருந்தனரெனவும் கிழக்கின் கரையோரப் பிரதேசத்தின் ஷருமளவு நிலுபலங்கள் அவர்கள் வசமேயிருந்ததெனவும் அதன்பின்னர் ஆங்கில அரசின் காலத்தில் பெருமளவு காணிகள் ஏனையோருக்கு வழங்கப்பட்டதைவும் அதில் குறிப்பாக 1870 முதல் 191 வரையான காலப்பகுதியில்மட்டும் 32,406 ஏக்கர் அரச காணி ஏனைய தனியாருக்கு வேளாண் செய்கைக்காப் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் இந்நால் தகவல்படுத்தியுள்ளது. மேலும் ஒல்லாந்து ஆட்சியாளரின் இறுதிக்காலத்தில் யாழ் ப்பாணத்திலிருந்துவந்து தனது கீட்டமீட்ட செய்கைகளால் மட்டக்களப்பின் அனைக் போழமாரின் உயிரிழப்புக்கும் சொத்துப் பறிப்புக்கும் காரணமாகவிருந்த பள்கால் முதல் தான் சார்ந்த கிறிஸ்தவ அமைப்பின் ஊடாக சுமார் பத்துமைல் சுற்றுளவினைக்கொண்ட மட்டக்களப்பு - எருமைத் தீவீல் (Buffelow Iland) அமைந்துள்ள அனைத்து வீவசாய நிலங்களுக்கும் ஆங்கில அரசின் காலத்தில் உரித்துடையவனாக மாரிய தகவலையும் இந்நால் பதிவுசெய்துள்ளது.

பாரம்பரியம் மிகக் குழுமர் வழிபாட்டுக் கலமான மண்ணீர் கந்தகவாழி ஆலயம் தொடர்பில் மிகக் காத்திரமான தகவல்களை வரலாற்றில் பதிவுசெய்துள்ள இந்நால் அதன் உருத்துடமை சார்ந்த

நிருவாகச் செயல்பாட்டில் சீர்பாத சமூகத்தின் முன்னீட்டை வெசுவாக ஆராய்ந்துள்ளதோடு சிந்தாக்திரன் வழிசார்ந்தோரின் பூசை மறைகளையும் மிக நுட்பமாகவே அணுகியுள்ளது. வாய்கட்டு உள்ளத்தின் வெளிப்பாடாக அமையும் ஆதி வணக்கமுறை இக்கோவிலுக்குரிய சீறப்பம்சம் என்பதனாலும் புராதன தமிழரது வழிபாட்டில் முருகன் - வள்ளி வணக்கமுறையின் முக்கியத்துவத் தீற்கான சீறப்பிட்டதை இக்கோவில் வகீப்பதாலும் ஏனைய பிரதேச வழிபாட்டியலோடு இவ்வாலயத்தைப் பொருத்திப்பார்க்கவும் இந்நூல் முனைகின்றது. மட்டக்களப்புப் பிரதேச திருப்படை ஆலயங்களில் புருக்கடமைத் தலைமைப் பங்காளர்களாக விளங்கும் வேளாளர் சமூகத்தினரின் வண்ணக்கர் எனும் பதவி நிலையில் மண்ணுர் கோவிலைப் பொறுத்தவரை வேளாளரின் உரிமை நிலை குறித்தும் இந்நூல் ஆழமாகப் பார்க்கின்றது.

இவ்வாலயத்தை மையப்படுத்தி குழு அமைந்துள்ள துறைநீலாவணை, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, குறுமன் வெளி மற்றும் மண்ணுர் கிராமங்களின் சீர்பாதர் மற்றும் கரையார் சமூகத்தினரின் நிருவாகச் செயல்பாடு, பங்களிப்பு, கோவில் கடமைகள் போன்றவை தொடர்பில் இந்நூல் மிகச் சீறப்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளமையும் அமெரிக்க நாட்டின் மிக முக்கியத்துவம் பெற்ற பிரின்ஸ்ரன் பல்கலைக் கழகத்தில் சீறந்த சமூக வரலாற்று ஆவணமாக இது அங்கீரிக்கப்பட்டிருப்பதுவும் கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியத்துக்குள் ஒரு முக்கிய ஆவணப் பகுவாக இதனை உள்ளடக்க ஏதுவாக அமையும்.

தமிழ்நூர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் எழுதிய நூலே மருதமுனையின் வரலாறு ஆகும். இந்நூலில் இடம்பெற்றிருக்கின்ற பல்வேறு அம்சங்கள் அதன் வரலாற்றோடுமட்டும் நீண்றுவிடாது அம்மக்களது பாரம்பரிய வழக்காறுகளையும் பண்பாட்டுச் சீறப்புக்களையும் அக்கால மட்டக்களப்புப் பிரதேச நிலைப் பாட்டினையும் யதார்த்த நிலைப்பட்டு வெளிக்கொண்வது இதன் சீறப்பம்சமெனலாம்.

இங்கே மருதமுனையின் முக்கியப்படுத்தப்பட்ட வரலாறாக - துறைநீலாவணையில் வாழ்ந்த முஸ்லிம்கள் மருதமுனைக்கும்

மருதமுனையில் வாழ்ந்த தமிழ் மீனவர்கள் துறைநீலாவணைக்கும் இடம் மாறியதாகச் சொல்லப்படுகின்ற தகவல் மிகக் காலதானத்துக்குரியது. மேலும் இரு கிராமத்து மக்களும் கர்ணபரம்பரையாகக் கூறி அதில் நம்பிக்கைகளைக்கூறுள்ளதாகவும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இன்று இக்கருத்து சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளதையும் நாம் பார்க்கின்றோம். இந்நூலினை எழுதியிருக்கின்ற புலவர்மணி ஷரிபுத்தீன் ஒரு சாமானியரல்ல. பலராலும் மதிக்கப்பட்டவர் என்பதால் இது தொடர்பான தெளிவினை எட்டுவதற்கு அவ்வீரு கிராமங்களையும் சார்ந்த கல்விமாண்களே மன்வரவேண்டும்.

இதில் ஒரு விடயம் தெளிவறுத்தப்பட வேண்டியுள்ளது. அக்காலகட்டத்தே துறைநீலாவணையில் வாழ்ந்த அனைவரும் முஸ்லிம்களா அல்லது அவர்களுடன் சீர்பாத சமூகத்தினரும் வாழ்ந்தார்களா என்பதுவே அது. இதில் இதயசுக்தியுடனரா அணுகுமுறை அவசியமாகின்றது. ஏனெனில் கீ.பி.ஏ நூற்றாண்டைத் தொடர்ந்த காலத்தே வீரமுனையிலிருந்து நேரடியாக துறைநீலாவணைக்கு இடம்பெயர்ந்த சமூகத்தினராக சீர்பாத சமூகம் அடையாளப்படுத்தப்படுவதாலும் அச்சமூகத்தினர் விவசாயத் தொழிலையே மேற்கொண்டதாகக் கூறப்படுவதாலும் மட்டக்களப்புப் பிரதேச சமூக வரலாற்றில் இது ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதுபோல் தென்படுகின்றது. மருதமுனை மக்கள் தொடக்ககாலம் முதலே நெசவுத் தொழிலையே மேற்கொண்டிருந்த மையும் தமிழரைப் போன்றே பெண்வழி குடி முறைமைகளைப் பீண்பற்றியமையும் ஒரே குடிவழித் தீருமண முறையை இவர்கள் வெறுத்தமையும் மாந்தீரிக்த்தில் மிகக் நம்பிக்கையுடையவர்களாக இவர்கள் வாழ்ந்தமையும் இந்நூலில் முக்கிய தகவல்களாகவே யுள்ளன.

பொதுநிலைப்பட்ட சீல வரலாற்றுத் தகவல்களையும் இந்நூல் உள்ளடக்கவே செய்கின்றது. 1845, 1907, 1929, 1978 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டபுயல்கள் குறித்தும் அதன் பாரிய அழிவுகள் குறித்தும் நம்மால் இங்கு அறியமுடுகின்றது. மேலும் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மற்பட்டதான் மட்டக்களப்புப் பிரதேசத்தின் போக்குவரத்து -

கவிக்கோ வெல்லவூர்க் கோயால்

எஸ்.எச்.எம்.ஜமில் எழுதிய அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் எனும் நூல் அம்பாரைப் பிரதேசத்தே வாழ்கின்ற முஸ்லிம்கள் குறித்து எழுதப்பட்டாலும் அது பல்வேறு தகவல்களை பொதுநிலைப் பட்டாகவே ஆய்வுசெய்கின்றது. ஆரம்ப காலத்தே இம்மக்களது வரவுகுறித்த தேடல்களுக்கு மேலும் வலுவான சான்றுகள் அவசீயப்படும் நிலையில் கீழுக்கிலங்கையின் வரலாற்று இலக்கியத்துள் இதனையும் உள்வாங்கமுடியும்.

மட்டக்களப்பு மாநிலத் தமிழர் திருமண மராடுகள் பேராசீரியர் இ.பாலசுந்தரம் எழுதிய தமிழரது சமூகநிலைப் பட்ட பாரம்பரிய வழக்காறுகளையும் பண்பாட்டுணையும் வெளிக்கொண்றும் நூலாகும். இப்பீரதேசத்தில் சாதிவழி முக்கியத்துவத்தைவிட்டுக்கொண்டு மக்கியத்துவம் மேலோங்கியுள்ள தன்மை வெகுவாகவே ஆய்வுப்படிக்கப்பட்டுள்ளது. இத்தன்மை முஸ்லிம்களிடமும் தென்படிவது இதில் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்து ஆலயங்களிலே குடவழி வண்ணக்கு முறை தென்றுவதைப்போல முஸ்லிம்களின் பள்ளிவாசல் நிருவாகத்திலும் மரைக்கர்யர்கள் தெரிவுசெய்யப்படும் முறைமை இங்கு ஒப்புநோக்கப்படுவதன் மூலம் இருசாராரதும் மறபவழி ஒற்றுமை இங்கு வரலாற்று ரீதியாக நிலைநிறுத்தப்படுவது தெரிகின்றது.

மணிப்புலவர் மருதார் ஏ.மஜீத் மத்தீய கீழுக்கிலிருந்து மட்டக்களப்பு வரை, தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு, தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தரின் நட்டாரியல் ஆகிய மூன்று நூல்களை வரலாற்றிலக்கியம் சார்ந்து எழுதியுள்ளார். கீழ்க்குப் பிரதேசம் கீறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலாக மத்தீய கீழ்க்கு நாடுகளின் நெருக்கத்தைக் கொண்ட பிரதேசமாக இருந்திருக்க போதிய காரணம் உண்டென்பதுவும் அக்காலம் முதலே தென்கிழக்கு அவர்களின் வாழிடமாக நிச்சயம் இருந்திருக்கமுடியும் என்பதுவும் இம்மூன்று நூல்களிலும் சீர்சில சான்றாதாரங்களோடு வெளிப்படுத்தப்படுவதை பார்க்கலாம். இதில் வரலாற்றுப் பெருமைக்க மண்டுரே அவர்களது ஆரம்பகாலக் குடும்பேற்றம் எனக்கூறுவது வலுவான தேடலுக்கு உள்ளாக்கப்படவேண்டிய

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

அவசீயத்தை உணர்த்துகின்றது. மண்டுரீல் கல்வீத்துறையில் மிக முன்னேறிய சமூகப் பிரிவினராக வாழுகின்ற சோனக வேளாளர் குறித்த ஸின்னணீயில் இக்கருத்துக்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளனவா என்பது குறித்து சர்யாகக் கண்டறியமுடியவில்லை. எவ்வாறாயினும் அச்சமூகத்தினர்குறித்து ஏற்கனவே சில ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

மண்டுர் கந்தசவாமி ஆலயம் குறித்து அமெரிக்காவின் பிரின்ஸ்ரன் பல்கலைக்கழகப் பேராசீரியர் மார்க் வீற்றாகர் எழுதிய ஆய்வு நூலில் காத்தான்குடி முஸ்லிம் பெண்களுக்கும் மண்டுர் கவுத்தன் குடி வேளாளருக்கும் உருவான வாரிக்களே இவர்கள் எனவும் தாய்வழியில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இந்து ஆலயமான இவ்வாலயத்தில் இவர்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுவதுவும் கவனத்தில் கொள்ளப்படத்தக்கதே. எனினும் வெல்லவூர்க் கோபால் எழுதிய மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் நூல் இது குறித்து விரிவான தகவல்களை முன்வைத்திருக்கின்றது. அதன்படி அன்றைய காலத்தே காத்தான்குடி குழந்தைகளுக்கென சீர்வைத்துறைப்பக்கமாக அமைந்திருந்த சீன்னணைப் பள்ளியில் கல்வீபோதித்த யாழிப்பாணத்தைச் சேர்ந்த ஆசீரியத் தம்பதியின் மகளுக்கும் மண்டுரிக் கவுத்தன்குடி வேளாள ஆனுக்கும் உரிய வாரிக்களாகவே இவர்கள் அடையாளப் படுத்தப்படுகின்றனர். எனினும் இது தொடர்பில் மேலும் மீள் தேடல்கள் அவசீயமானவை என்பதனை மறுக்கமுடியது. அத்தோடு கீழுக்கிலங்கையின் முக்கியத்துவம் பெற்ற சமூகமான சீர்பாத சமூகம் குறித்த - வரலாற்றில் சொல்லப்படுகின்ற சீந்தனீன் சீந்தா யாத்திரை தொடர்பில் கீ.பி ம் நூற்றாண்டில் சீந்தாபாத் தனது கடல் பயணத்தின்போது வந்த வழியினாடாகவே சீர்பாத குலத்தினர் பயணித்தனரெனவும் அதனாடிப்படையிலேயே சீந்தா யாத்திரை எனப் பயணிரப்பட்டதாகவும் கூறுவது கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய அம்சங்களாகும். தமிழ் மொழியின்பால் இப்பீரதேச முஸ்லிம்கள் கொண்டுள்ள மீக இறுக்கமான நெருக்கத்திற்குரிய காரணத்தை வலுப்படுத்த தழிழ் மொழியும் இம்மக்களது முன்னோர்களின் மத்தீய கீழுக்கு மொழிகளும் சுமேரியத்தின் பூர்வீகத்தைக் கொண்டதே என நூலாசீரியர் கூறும்

கவிக்கோ வெல்லவூர்க் கோயால்

சான்றாதாரங்களும் நிறுவல்களும் மொழி ஆய்வாளர்களின் கவனத்துக்குறியதாகின்றது.

ஸாதுவாகப் பார்த்தால் தென்கிழக்கு இலங்கையில் வாழ்கின்ற மூலஸ்திரிகள் மாத்தீரமன்றி சீங்கள் மக்கள் பரவலாக வாழ்கின்ற பிரதேசங்களில் சீறுபான்மையினராக வாழும் மூலஸ்திரிகளும் தமிழ்மொழியில் வீயந்து போற்றத்தக்க வகையில் புலமையும் பாண்டிக்கியமும் பெற்றவர்களாகவேயுள்ளனர். வடக்குக் கிழக்குப் பிரதேசம் தவிர்ந்த ஈழநாட்டில் தமிழ்மொழியின் சீறப்புக்கு வலுவூட்டுக்கொண்டிருப்பவர்கள் மூலஸ்திரிகளை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. எனினும் நூலாசிரியர் தனது தென்கிழக்கு மூலஸ்திரிகள் தொடர்பில் இவ்வாய்வினை மேற்கொண்டவர் என்பதால் அதற்கு வலுச்சேர்க்க முனைவது அவரது கடமையாகும். மேலும் இதில் மூலஸ்திரிகளிடையே தென்படிம் சமார் நாற்புதுவகையான குடுப்பிரிவுகள் குறித்தும் அவர் இங்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். இதில் இப்பிரதேசத் தமிழரில் முஞ்குக்கிடையே காணப்படும் படையாண்டுகுடி, உலகநாச்சிகுடி, பணிக்கனார் குடி, மழவரசன் குடி போன்ற முக்கிய குடுகளும் இப்பெற்றுள்ளமை இப் பிரதேச வரலாற்றுக் காலம் தொடக்கமாக இருந்துவருகின்ற பிணைப்புக்கு கட்டியம் கூறுவதாக அமைவதோடு இரு சமூகத்துவரதும் பலநாறு ஆண்டுகால வரலாற்றினையும் உறுதிசெய்ய ஏதுவாகவும் அமையும். ஸாதுவாக மருதார் மஜீத்தின் வரலாற்றுத் தேடல்கள் அனைத்தும் பரந்த அளவில் இலங்கைவாழ் மூலஸ்திரிகளைப் பற்றிந்தின்றது என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் முடிவாக இருக்கும். நாட்டாரியல் பற்றிய அவரது தேடல்களும் பதிவுகளும் அப் பிரதேசத் தனிச் சீறப்பை கிழக்கிலங்கையின் பண்பாட்டுக்குள் இணைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதை இதனைப் படிப்போர் ஏற்றுக்கொள்ளவே செய்வர். கிழக்கு இலங்கையின் வரலாற்று இலக்கியத்துக்கு இம் மூன்று படைப்பகளுமே அணிசெய்வன.

Palm Fringed Coast - அஞ்சித்தங்கை ஜோன் டபிள்யூ.லான்கீ எழுதிய நூலாகும். மட்டக்களப்பில் கத்தோலிக்க மதம் தொடர்பிலும் கத்தோலிக்க தீருச்சபை பற்றியும் இது பல்வேறு வரலாற்றுக்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

தகவல்களை வெளிக்காண்டும் தன்மையிக்கது. போர்த்துக்கல் நாட்டிலிருந்து கீரிஸ்தவப் பாதீரிமார் மட்டக்களப்புக்கு வந்தபோது இருந்த இப்பிரதேச நிலமைகள், தொடர்ந்தாற்போல் அவர்கள் மேற்கொண்ட பணிகள் இங்கு அமைக்கப்பட்ட கத்தோலிக்க ஆயங்கள் பற்றிய தகவல்கள் காலி மேற்றிராசனத்துக்கும் மட்டக்களப்புத் தீருச்சபைக்கமிருந்த தொடர்புகள் கிழக்கிலங்கைக்கெனத் தனியாகப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட தீருமலை - மட்டக்களப்பு மறைமாவட்டம் தொடர்பான தகவல்கள் எனப் பல்வேறு அம்சங்களையும் கிழக்கின் வரலாற்றுக்குள் இந்நால் நேர்த்தியாகவே பதிவுசெய்துள்ளது.

சடங்குகளின் ஊடாக மட்டக்களப்பு - வீரிவுரையாளர் ச.கீவரைத்தீனம் எழுதிய நூலாகும். இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் மட்டக்களப்பில் வதனமார் வரலாறும் சடங்கும், மட்டக்களப்புச் சமூகத்தில் சடங்குக் கோயில்களின் முக்கியத்துவமும் அவற்றின் சமஸ்கிருதமயமாக்கலும், மட்டக்களப்பின் நிலவுடமையும் சமூக ஒழுங்கமைவும் ஆகிய கட்டுரைகள் இப்பிரதேசத்தினுடைய சமூகப் பண்பாடு மற்றும் வழிபாடு தொடர்பில் பல வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தும் தன்மை மிக்கவை. இதில் சொல்லப்பட்டிருக்கும் வதனமார் எனும் இடையர்குலத்தீனர் பற்றிய வரலாற்றுத் தேடல் மிக முக்கியப்படுத்தப்படுவேண்டிய ஒன்றாகும். பல நூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இங்கு வந்து கிழக்குப் பிரதேசத்தீன் தீருகோணமலை, கந்தளாய், கொட்டியாரக்குபா, கிளிவெட்டி, தம்பலகாம், தம்பன்கடவைதகந்தை, பாணமை, தீருக்கோவில், கோமாரி, காரைதீவு, கல்முனை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை (மண்றப்பட்டி) போன்ற இடங்களில் வீரிவுபட்டு வாழ்ந்த ஒரு சமூகம் பற்றிக் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் இச்சமூகம் பற்றிய வீரிவான தேடலுக்கு மேலும் வழியமைக்கும் என நம்பலாம்.

யாரிந்த வேடர் க.தா.செல்வராச கோபால் எழுதிய ஒரு முக்கியம் பெற்ற வரலாற்று நூலாகும். ஸாதுவாக வேடரீனம் இயக்கர் நாகருக்குப் பின்னர் அவர்களைப்போல் அடையாளங்களையிழுந்து மாறுபட்டுப் போகாமல் இன்றுவரை தனித்தன்மைகளைண்ட

சமுதாயமாக அடையாளப்படுத்தப்படுவதாகும். இலங்கையின் பூர்வீகை குடியினர் என உரித்தாக்கப்பட்ட இச்சலுகும் கீழ்க்குப் பிரதேசத்திற்கும் அதேநிலைப்பட்டதே என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டதாகும். இலங்கையின் வேடர் சமூகம் குறித்துப் பொதுவாக ஆராயும் இந்நால் கீழ்க்கிளங்கை வேடர் குறித்தும் அவர்களது வரலாறு, வாழ்க்கைமுறை, மரபுவழிப்பட்ட வழக்காறுகள், தனித்தவம் மிக்க பண்பாட்டு அம்சங்கள் என்பன குறித்தும் வரலாற்று ரீதியாக வீரிவாகவே பார்க்கின்றது.

மட்டக்களப்பு மரநிலத் தீன் பண்டைய வரலாற்று அடிக்கவடுகள் -இன்று புலம்பெயர்ந்த குழுமர்களாக கண்டாநாட்டில் வாழும் கலாந்தி க.தா.சௌல்வராச கோபால், எஸ்.பி.கணக்சபாபதி ஆகிய இருவரும் இணைந்தெழுதிய கீழ்க்கீன் வரலாற்று இலக்கியமாகும். இது இரு பாகங்களைக் கொண்டதாக வெளிவந்துள்ளது. மிகக் காத்திரமான தேடல்களையும் பெறுமதிலிக்க தகவல்களையும் உள்ளடக்கிய இந்நால் அவற்றை ஆய்வுப்படுத்தும் தன்மையில் அதற்கான அனுகுமுறைகளைச் சரியாகத் தேர்ந்தெடுக்காமை அகில் எட்டப்படுகின்ற தீர்வுகளுக்கு வலுச் சேர்ப்பதில் சிக்கலை உண்டுபண்ணுவதாகவே அமைகின்றது. புராண இதிகாசகால நிகழ்வுகளை வரலாற்றுக்கு உள்ளவாங்கு கின்றபோது அதற்கென சீல அனுகுமுறைகள் கடைப்பிழக்கப்படுவது அவசியமானதாகும். தீர்வுக்குள் வராத அடையாளங்களும் அது தொடர்பான கர்ணபரம்பரைக் கதைகளும் உறுதிப்படுத்தப்படாத தன்மையில் அவை வரலாற்று ஆதாரங்களே தவிர அவையே வரலாறாகி விடமுடியாது.

மட்டக்களப்பு மான்மீயம் குறித்த இந்நாலின் அனுகுமுறை யதார்த்தநிலைப்பட்டதா என்பது குறித்து இங்கு சீந்திக்வேண்டிது முக்கியமானதாகின்றது. மட்டக்களப்பின் வரலாற்றுத் தேவூக்கு முதன்முதலில் சீறப்பாக வழியமைத்துக்கொடுத்தது மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா தொகுத்த மட்டக்களப்பு மான்மீயமே என்பதனை எந்த ஆய்வாளனும் மறுத்துறைக்கமுடியாது. இதில் காணப்படும் பல வரலாற்றுத் தகவல்கள் சார்புநிலைப்பட்டவையாக அமையினும் காலதீவுகள் இவற்றில் தென்படினும் அவற்றை

அய்வுப்படுத்தும் தன்மையில் வரலாற்றில் அவற்றை இணைக்கமுடியும். இன்று கீழ்க்கைச் சீறப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தின் வரலாற்றினை ஆரம்பம் முதல் ஜேரோப்பியர் வரும்வரை - வரலாற்றின் அறிமுக நிலைக்கேளும் வழிப்படுத்த உதவியது மட்டக்களப்பு மான்மீயமே.

வீத்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா என்ற யாழிப்பாணத்தீ வீருந்துவந்து மட்டக்களப்பைத் தனது வாழிடமாக்கிக்கொண்ட ஒரு குழுமரீனர் இந்தக்கைங்கரீயத்தில் ஈடுபடாதிருந்திருந்தால் நமது வரலாற்றைத் தேடுவதற்கு இன்னும் காலதாமதமாகியிருக்கலாம். மேலும் மட்டக்களப்புப் பூர்வீக சரித்தீர ஏடு ஒன்று மட்டுமே இருந்ததெனவும் மட்டக்களப்பு மான்மீயம் இரு ஏடுகள் குறித்து வெளிப்படுத்துவது தவறைங்கும் குறிப்பிடப்படுவது ஏற்படுத்தகாக அமையவில்லை. உண்மையில் இன்றைய ஆய்வுகளில் இப்பீர தேசத்திலிருந்து பெறப்பட்ட நான்கு தனித்தனி ஏடுகள் இதுவரை எம்மால் ஆய்வுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதென்பதே உண்மையாகும். இந்நிலையில் கீழ்க்கீலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பிரதேச ஆர்வம் கொண்ட இந்நாலாசிரியர்கள் போன்றவர்களுக்கு இதன் மூலம் ஒரு பணிவான செய்தியை விருப்பது பொருத்தமானதாகும்.

கீழ்க்கிளங்கையின் ஜேரோப்பியரது ஆட்சிக்காலத் தகவல்கள் போர்த்துக்கல்லின் விள்பன் தேசிய ஆவணக் காப்பகம், விள்பன் தேசிய நூலகம், நெதுவாந்தீன் ஹேர்க்கீல் உள்ள அரச ஆவணக் காப்பகம், வண்டன் தேசிய ஆவணக் காப்பகம், வண்டன் தேசிய நூலகம், வண்டன் பல்கலைக் கழக நூலகம், ஒக்ள்போர்ட் பல்கலைக் கழக நூலகம் எனப் பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளமை இன்றும் நமக்குத் தகவல்களாகவேயுள்ளன. எனவே காழிப்புணர்ச்சியை விடுத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் யாழிப்பாண அறிஞர்கள் இன்று மேற்கொண்டுவரும் பல்வேறுபட்ட வரலாற்று ஆய்வுப் பணிகளைப் போல நம்மவர்களும் இதில் அக்கறைகளான வார்களேயானால் நமது வரலாற்றை முழுமைப் படுத்தப் பேருகவீபுரிந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்களாக கீழ்க்கிளங்கை வரலாறு அவர்களை நிலைறிருத்தும் என்பதே உண்மையாகும். பொதுவாகப் பார்த்தால் மட்டக்களப்பு மாநிலத்தின்

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

வரலாற்று அடிச்சவருகள் நமக்கு உதவத்தக்க பல்வேறு வரலாற்றுக் தேடல்களைத் தகவல்படுத்தியுள்ள தன்மையில் கிழக்கிலங்கையின் வரலாற்று இலக்கியமாகக் கொள்ளப்படத்தக்கதொன்றாகும்.

பண்டைத் தமிழர் பண்பாட்டுக் கோலங்கள், மற்றும் ஈழத் தமிழர் வரலாற்றுச் சுவருகள் என்னும் இரு வரலாற்று இலக்கிய நூல்களை நா.நவநாயகமூர்த்தி எழுதியிருக்கின்றார். இதில் பண்டைத் தமிழர் பண்பாட்டுக் கோலங்களில் பண்டைய மட்டக்களப்பு நகரம், சங்கமன் கண்டியின் வரலாற்றுச் சிறப்பு. மன்முனை உலகநாசசீபற்றிய பார்வை போன்றவை கிழக்கிலங்கை வரலாற்றுக்குள் இழையோடும் முக்கிய அம்சங்களாகும்.

�ழத் தமிழர் வரலாற்றுச் சுவருகள் ஆய்வரீதியான பல கட்டுரைகளைக்கொண்டது. கிழக்கிலங்கையில் ஆதிக்குடியினரான இயக்கர் மற்றும் நாகருக்கிருந்த ஆட்சி அதிகாரங்கள், மனு அரசன் எனப் போற்றப்பட்ட எல்லாள மன்னான் கிழக்கிலங்கைக்கு ஆற்றிய தொண்டுகள், தமிழரது பெளத்து வழிபாட்டுத் தலமான தீக்வாவியினாதும் அதனைச் சூழ்ந்த தமிழரின் பாரம்பரியமிக்க பட்டிப்பளைப் பிரதேசத்தினாதும் வரலாறு, சம்மாந் துறையில் (பண்டைய மட்டக்களப்பு) சிறப்புற்றிருந்த தமிழராட்சி, சோழராட்சி கிழக்கிலங்கைக்கு அளித்த சிறப்புக்கள், பொலுறுவைக் காலத்தில் கிழக்கிலங்கையில் தமிழும் சைவமும் பெற்றிருந்த உயர் நிலை, கண்டியரசின் காலத்தில் கிழக்கிலங்கையின் தமிழிலக்கிய வளர்ச்சி என்பன்று வீரிவான பார்வையை சிறப்பாக வெளிப்படுத்துவது இந்நாலின் தனித்தன்மையைனாலாம்.

1827ல் வெளிவந்த ஆங்கில ஆட்சியாளர்களின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இப்பிரதேசத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிங்களவர் வாழவில்லை என நூலாசிரியர் துணீவது பொருத்தமாக அமையவில்லை. மட்டக்களப்பு வரலாறு சொல்லுகின்ற பண்டைய உன்னரக்கிரீப் பிரிவிலமைந்த வெல்லகை, முப்பனை (மொனராகலை), கட்டகாமல் போன்றவை வரலாற்றில் மட்டக்களப்புப் பிரதேசமே என்பதுவும் அவை தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தனியாகவே

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

பதிவாகியிருப்பதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். மேலும் அக்காலப் பகுதியில் உகண, அம்பாரை(தீக்வாவி), தமனை, பொத்துவில், பாணமை போன்ற பகுதிகளில் தமிழ் பேசிய சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளமையையும் நாம் மறுக்கமுடியாது.

இந்நாலின் இணைப்பாக மட்டக்களப்புக் கவிஞர் ஒருவர் கண்டியரசன் இராசசிங்கன்மீது பாடிய பள்ளும் பண்டைய சிறப்புக்குரியதாக வீளங்கை அட்டப்பள்ளம் சிங்காரபூர மாரியம்மன் ஆலயமும் நீந்தவூர் மடத்துத் தீனாட்சீயம்மன் ஆலயமும் இடம் பெற்றுள்ளமை ஒரு சிறப்பம் சம் எனலாம். குறித்துச் சொல்லப்போனால் நா.நவநாயகமூர்த்தியின் இவ்வீரு நூல்களிலும் பொதிந்துள்ள அனேக வரலாற்றுத் தகவல்கள் கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும்.

கோவும் கோயிலும் - திருமதி.ந.பாலேஸ்வரி அவர்களால் எழுதப்பட்டதாகும். குளக்கோட்டு மன்னனையும் கோணேஸ்வரர் ஆலயத்தையும் மையப்படுத்தி வெளிவந்த வரலாற்று இலக்கியமாக இது அமைகின்றது. குளக்கோட்டன் கோணேசர் ஆலயத்திற்கும் அப்பிரதேசத்திற்கும் ஆற்றிய தொண்டுகளும் ஆலயத்தோடு தொடர்புபட்ட குழம்கள் பற்றிய வீரிவான தகவல்களும் வழிபாரு தொடர்பில் அம்மக்களது பாரம்பரிய கடமைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள இந்நால் பெற்றும் உதவுவது அதன் சிறப்பாகும்.

தம்பலகாமம் ஆதி கோணநாயகர் வரலாறு - க.வேலாயுதம் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று இலக்கியமாகும்.

ஆதியாம் கோணைநாதன் ஆலயம் அழிந்திட்டாலும் நீதியிற் சிறந்துகளுக்கோடனின் தர்மம்குன்றாச் சோதியாய்த் தும்பை நாட்டில் துலங்கிடும் ஆலயத்தில் மாதுமை பங்கள்கோணை நாயகன் குடிபுகுந்தான். போன்ற பாடல்களால் தம்பலகாமம் ஆலயத்திற்கும் கோணேஸ்வரர் ஆலயத்திற்கும் உள்ள தொடர்புகள் வீரிவாக வெளிப்படுத்தப் பட்டுள்ளமை இதன் முக்கிய அம்சமாகும். கந்தளாய்குளத்தின் மூலம் நீர்ப்பாய்ச்சல் செய்யப்படுகின்ற வயல் நிலங்கள் பற்றிய வீபரங்கள்,

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

அதனைச் செய்கை பண்ணுகின்ற தொழும்பர் மற்றும் சமூகக் கடமையாளர்கள், அதற்காக ஆலயம் சார்ந்தும் அப்பிரதேசத்தில் வாழுகின்ற குடும்பங்கள் சார்ந்தும் செய்யவேண்டிய கடமைகள் என்பன பற்றி வரலாற்று ரீதியாக அறிந்துகொள்ளவும் கோணேஸ்வரர் ஆலய நிறுவாகக்கட்டமைப்பில் திருகோணமலைப் பிரதேசத்து சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் உரிமைகள் சார்பில் தம்பலகாமம் மக்களின் பண்டைய சிற்பியல்புகளை விளங்கிக் கொள்ளவும் இந்துல் பெரிதும் நமக்கு துணைபுரியவே செய்கின்றது.

அனாமிகா வெளியீடாக வந்துள்ள திருகோணமலைப் பிரதேச நாடக அரங்கப் பாரம்பரியம் எனும் நூல் பாலசுகுமார், திருமலைநவும், சீவபாலன் ஆகியோரது ஆக்கங்களை உள்ளடக்கியதாகும். இதில் திருகோணமலை மரபுவழி தமிழ் நாடக அரங்கு மற்றும் திருகோணமலை நாட்டார் வழக்காற்றியல் பற்றி பாலசுகுமாரும் திருகோணமலையின் நாடக முன்னோடிகள் பற்றி திருமலை நவும் திருகோணமலைப் பிரதேச அரங்கப் பாரம்பரியம் பற்றி காசிநாதர் சீவபாலனும் வீரவாக ஆராய்ந்துள்ளனர். திருகோணமலை மக்கள் தமது வாழ்வியல் தன்மையில் திருகோணமலைப் பட்டினத்திற்கு வடக்கேயுள்ள கிராமங்கள் யாழிப்பாண நடைமுறைகளைப் பின்பற்றியும் தென்பாலைமந்துள்ள கிராமங்கள் மட்டக்களப்பின் வழக்காறுகளை பின்பற்றியும் வாழ்ந்திருந்த போதும் நாடக அரங்கப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை அப்பிரதேசம் ஒத்தநிலைப்பட்டினர்களை ஆய்வில் வெளிக்கொணரப்பட்டிருப்பதை நன்கு அவதானிக்கமுடிகின்றது.

ஒரு நீண்ட காலத்தே இங்கு அரங்கேறிய நாடகங்கள் காலக் கணிப்புகளுடன் வெளிப்படுத்தப்பட்டுவதோடு நாடக ஆசிரியர்கள் மற்றும் அண்ணாவீமார் போன்றவர்களும் வரிசைப்படி இந்துலில் ஆவணப்படுத்தப்பட்டினர்களார்.

வரழக்கேண ஒரு வரலாற்றுக் குறிப்பு - வை.அகமத் அவர்களால் எழுதப்பட்டதாகும். வாழைச்சேணையையும் அதனைச் சூழவரவாழும் தமிழ், முஸ்லிம் மக்களை மையப்படுத்தியதாகவும் இது அமைகின்றது. மக்கள் குடும்பத்தும், அவர்களது வரலாற்றுக்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

காலம், வாழியல் தன்மை, வழிபாட்டியல், மரபுவழிப்பட்ட வழக்காறுகள் போன்றவை இதில் வீபரிக்கப்படுவதைப் பார்க்கலாம். முஸ்லிம் சமூகத்தை முன்னிலைப்படுத்தி எழுதியுள்ள இந்துலில் வாழைச்சேணை தொடக்கம் கல்குடா வரையும் அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்திருந்ததாகக் குறிப்பிடப்படும் தகவல்கள் தேடல்களின் அடிப்படையில் ஆய்வுக்குரியனவாகும். தாழை சௌல்வநாயகம் எழுதியிருக்கின்ற வாழைச்சேணையின் வரலாற்று வீழுமியங்கள் இதற்கு மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும்.

தாழை சௌல்வநாயகம் எழுதிய வரழக்கேணையின் வரலாற்று விழுமியங்கள் எனும் நூல் வாழைச்சேணைப் பகுதியின் ஆதிக் குழகளாக வேட்டரை முன்னிலைப்படுத்தும் தன்மையிக்கது. அதனைத் தொடர்ந்தாற்போல் தமிழர் குடும்பத்துறைகளை குறிப்பிடும் இந்துல் போர்த்துக்கேயர் ஆட்சியைத் தொடர்ந்த காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு குடும்பத்துறைக்கூடமுறைகளை கூறுகின்றது. இந்துல் தரும் தகவல்களின் அடிப்படையில் போர்த்துக்கேயர் காலம் முதலான வரலாற்றுக் காலத்தையே வாழைச்சேணை கொண்டுள்ளமைபோன்ற ஒரு தோற்றுப்பாரும் இங்கு தென்படுவது அவதானிப்புக்குள்ளாகின்றது. இவைகுறித்த வீரவான ஆய்வு அவசியமானதாகும்.

தமிழரிடையேயுள்ள கத்தினை எனும் சமூகப் பிரிவின் தோற்றும் குறித்த தேடல் சமூகவீயலாய்வாளர்களுக்கு மிக்க பயனுள்ளவை யாகும். அங்குள்ள பள்ளினப்பீரிவு மக்களின் வரலாறு குறித்த தேடலும் அவ்வாரானதே, எனினும் மட்டக்களப்புப் பிரதேசம் தாய்வழிப் பேணுகையையே கொண்டுள்ளதென்பதால் தந்தை வழியில் இம்மக்கள் இப்பேரைப் பெறுவது கவனத்தை ஏர்ப்பதாகும். அத் தோடு காத்தான்குடி முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களும் மிக்க அவதானத்துக்குரியவை.

காத்தான்குடி வரலாறு 163க்கும் பல ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே மட்டக்களப்பு வரலாறு கூறுகின்றது. இக்காலம் குறித்த நூலாசிரியரின்கருத்து மீளாய்வுக்குரியதாகும்.

கவிக்கோ வெல்லவூர்க் கேபால்

போர்த்துக்கேயரால் நெருக்குதலுக்குள்ளான மூஸ்லீம் கள் கண்டிக்கூடாக இங்கு வந்தபோது குடும்பம் குடும்பமாகவே இங்கு வந்திருக்கவேண்டும். தீயிலருக்கும் முக்குகருக்குமான பிரச்சனையில் பட்டாணியர் உதவியமை ஜெக்கும் பீற்பட்டது போன்ற தகவல்கள் வரலாற்றுக்குள் ஒரு குழப்பநிலையைத் தோற்றுவிப்பதாகவே அமையும். அத்தோடு வாக்கரைக் குழுயேற்றம் தொடர்பில் சொல்லப்படுகின்ற தகவல்களும் ஏற்கனவே வாக்கரை வாணனால் எழுதப்பட்ட வாக்கரை வரலாறுக்கு மாறான கருத்தினை முன்வைப்பதைப் பார்க்கின்றோம். எனினும் இப்பிரதேசத்தின் வரலாறுதளிவான நிலையை எட்டவேண்டிய அவசியம் இதன்மூலம் இங்கு உணரப்படவே செய்கின்றது என்பதனை மறுக்கமுடியவில்லை. பொதுவாகப் பார்த்தால் கலாபூசணம் தாழை செல்வநாயகத்தின் இந்துல் பல்வேறு முக்கியமான தகவல்களையும் முன்வைக்கவே செய்கின்றது.

காத்தான்குடி வரலாறு ஓர் அறிமுகம் - எனும் இந்துல் பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனம் வெளியிட்ட வரலாற்றுநாலாகும். காத்தான்குழியின் பெயர்க் காரணம் அங்கு குழுயேறிய மூஸ்லீம்களின் வரலாறு, அம்மக்களின் வழக்காறுகள், சீறப்பியல்புகள், தொழில் துறை மற்றும் கல்வித்துறையோடு அரசியலிலும் அம்மக்கள் அடைந்துள்ள மிகப்பாரிய முன்னேற்றம், அதனைச் சூழவுள்ள மூஸ்லீம் கிராமங்களான பாலமுனை, காங்கேயன் ஒடை, ஒல்லிக்குளம், பூநாச்சிமுனை போன்றவற்றின் சுருக்கமான வரலாற்றுக் கண்ணோட்டம் போன்றவை இந்துலின் சீறப்பு அம்சங்களாகும்.

அல்லாஜி மெளவீ எம்.எச்.எம்.புஹாரி, சட்டத்தரணி அல்லாஜி ஏ.எல். அப்துல் ஜவாத், ஜனாப் எஸ்.எம்.எம். சுபைர் ஆகிய கல்விமான்கள் இந்துலினை நெறிப்படுத்தியுள்ளனர். இந்துல் தனது தேடல்களுடாகப் பல முடிவுகளை முன்னிறுத்த முயல்வது அவதானிப்புகளாகவுள்ளன. கிரீஸ்தவுக்கு முற்பட்ட அராபியக் கொடர்புகளும் அம்மக்களுக்கு இங்குற்ற பரிசையும் அவர்கள் இங்கு தொடர்ந்தும் வாழ்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கதே. அத்துடன் அதனோடுகூட இற்றைக்குப்

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பட்டாணியர் என்று வரலாற்றில் குறித்துரைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாட்டவரீன் முக்குக மணவீனைத் தொடர்புகளும் அதனால் உருவான தனித்தன்மை கொண்ட அரேபிய- முக்குவ வாரிக்களும் இங்கு நிலைபதிகளாகியே யிருப்பர். இதனைத் தொடர்ந்தாற்போல் பெருமானார் நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின்னர் புனித மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இள்ளாம் மிகவேகமாகப் பறவிய நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் தமது வர்த்தக நிலையில் மிக நெருக்கமான தொடர்பினைக்கொண்டிருந்த இம்மக்களும் அதனை உடனடியாகவே ஏற்றுக்கொண்டிருப்பர். பொதுவாக இக் கருத்துக்களை நடுநிலையுள்ள எந்த ஆய்வாளனும் ஏற்றுக்கொள்ளவே செய்வான். காத்தான்குடி மூஸ்லீம்களின் தொடக்க நிலை வாழ்விடங்களில் ஒன்றாக முக்கியத்துவம் பெறுவதால் சொல்லப்பட்ட முடிவுகள் அப்பேறுக்கும் பொருத்தமானதே.

இங்கு காத்தான்குழியின் பெயர்க் காரணம் குறித்துச் சொல்லப்படும் காரணங்கள் மேலும் வலுவான சான்றுகளுடன் ஆய்வுப்படுத்துவேண்டியது முக்கியமாகின்றது. ஏற்கனவே சொல்லப் பட்டதும் மட்டக்களப்பு வரலாற்றில் நம்பப்பட்டுமான காத்தான் எனும் வேடனின் குழியிருப்புக் கொடர்பிலும் இந்துல் கூறுகின்ற அரேபியரான காலுத்தான் தொடர்பிலும் நடுநிலை சார்ந்ததும் வரலாற்றைக் கொச்சைப்படுத்தாத தன்மையைக் கொண்டதுமான மிகக் அவதானத்துடன் கூறுய ஆழமான தேடல் இங்கு அவசியமாகின்றது. அவ்வாறு எட்டப்படும் முடிவே நம்பிக்கையூட்டுவதாகவும் அமையும். மேலும் இந்துலில் சொல்லப்படும் சீந்துபாத் தொடர்பான குறிப்பும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாகும்.

சீந்துபாத்தின் ஏழாவது பயணத்தில் இலங்கையில் அவரால் காணப்பட்ட ஒருவர் சரளமாக அரபு மொழியினைப் பேசியதான் தகவல் வரலாற்றுக்குரியதெனினும் அந்த இடம் மட்டக்களப் பாகத்தான் இருக்கவேண்டும் என ஊகத்தின் அடிப்படையில் வரலாற்றைத் தீர்மானிப்பது இன்றைய நிலையில் பொருத்தமானதாக அமையாது. இதே கருத்தினை புத்தளப் பிரதேச வரலாறுகள் தங்கள்

கவிக்கோ வெஸ்லவுர்க் கோபால்

ஸிரதேசம் சார்ந்து வெளியிட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு வரலாறும் தனதாக்கிக்கொள்ள முனையுமாயின் சீந் துபாத்தின் நம்பகத் தன்மைகொண்ட இக்கூற்று வரலாற்றுக்குள் ஜயப்பாட்டைத் தோற்றுவிக்க ஏதுவாகிவிடும். இலங்கையின் முஸ்லிம்களின் வரலாற்றுக்குள் இதை நிலைநிறுத்திப்பார்ப்பதே நடுநிலைப்பட்ட ஆய்வாக இது அமையும். இதில் சொல்லப்படுகின்ற காத்தான்குழியின் ஸிற்பட்டகால வரலாறுகள் மிகத் துல்லியமானவையாகவும் நேர்த்திமிக்கவையாகவுமேயுள்ளன. இதனை வரலாற்று அறிமுக மாகவே சம்மேளனத்தார் நம்முன் வைத்துள்ளமையால் காத்தான் குழியின் ஒரு முழுமைபெற்ற வரலாற்று இலக்கியத்தை கிழக்கிலங்கை விரைவில் பெற்றுக்கொள்ளுமென நம்பலாம். அதுவரை அந்த இடத்தை இந்நால் நீரப்படவே செய்யும்.

ஏறாவூர் வரலாற்று ஆய்வுமையம் வெளியிட்டிருக்கும் ஏறாவூர் வரலாறு மட்டக்களப்பின் வரலாற்றில் ஒரு நீண்டகாலத்தைத் தனது வரலாற்றுச் சீறப்பாகக் கொண்ட ஏறாவூரை மையப்படுத்தி எழுதப்பட்டதாகும். இதில் ஏறாவூரின் பூர்வீக வரலாறு அதன் புவியியல் ஸின்னணையுடன் தொடர்கின்றது. இயக்கர் நாகருக்குப் பிறகு மட்டக்களப்பின் இருவேறு குழுக்களான தீமிலர்களுக்கும் முக்குகர்களுக்கும் இருந்த வலுவான ஆதிக்கப் போட்டியில் முக்குகர்களுக்கு பாதுகாப்புக் துணையாகி அவர்களே இங்கு ஆதிக்கம் மிக்கவர்களாக மாற வழியமைத்துக்கொடுத்த வீரமிகு பட்டாணியருக்கு நன்றியினையும் வீசவாசத்தினையும் வெளிப்படுத்தும் முகமாக முக்குகக் கன்னியரை மணவினை செய்வித்து அவர்களைக் குழுமர்த்திய இடமே ஏறாவூர் என்பது மட்டக்களப்பு வரலாற்றைத் தேட நமக்கு ஒரே வாய்ப்பாக அமைந்த பூர்வீக சரித்தீர ஏடுகளின் வெளிப்பாடாகும். இக்காலம் கீரிஸ்துவுக்கும் முற்பட்டது என்பது ஆய்வுக்கு உரியதாக அமையினும் இது இற்றைக்குப் பலனாறு ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதனை ஆய்வுகள் நிலைநிறுத்தியுள்ளன. ஏறாவூரே அன்று பரந்துபட்ட மட்டக்களப்பை தங்கள் குழுநிலை ஆதிக்கத்துக்குள் வைத்திருக்க முக்குவருக்கு காவல் அரணாகவும் இருந்திருக்கின்றது. இதனை முதன்மைப்படுத்தும் தன்மையினையே ஏறாவூர் வரலாறு நூலும் முக்கியப்படுத்துகின்றது.

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

பட்டாணியர் குறித்துப் பல்வேறு வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும் இதனை மட்டக்களப்புப் ஸிரதேச வரலாற்றுடன் மட்டும் பொருத்திப் பார்ப்பது உகந்ததாக அமையமாட்டாது என்பதனை முதலில் நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும். பட்டாணியர் எனும் பதம் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் உள்ளிட்ட இலங்கையின் வரலாற்றில் மட்டுமன்றீ பாண்டிச்சேரி உட்பட்ட கழிமுகத்திலும் மற்றும் கேரளத்திலும் வழக்கிலிருந்ததை வரலாறு பதிவுசெய்திருக்கின்றது. அதேபோல் முக்குவருடன் அவர்களுக்கிருந்த பீணைப்பு புத்தளத்திலும் வரலாற்றுப் பதிவாகவேயுள்ளது. கேரளத்துக் கரைப்பீரதேசத்திலும் (மலபார் முக்குவர்) இத் தொடர்புகள் வெளிப்படவே செய்கின்றன. இந்த உறவே தமிழர் - முஸ்லிம்களின் இறுக்கமுற்ற பீணைப்பினை இந்த நாட்டில் ஒரு நீண்டகால வரலாறாகப் பதிவுசெய்திருக்கின்றது. பட்டாணியரை கீரிஸ்துவுக்கும் முற்பட்டகாலம் முதலே மத்திய கிழக்கு நாடுகளீ லிருந்து வர்த்தக நோக்கில் இங்குவந்த அந்நாட்டுப் பூர்வீகக் குழியினராகவே பொதுவாக வரலாறுபார்க்கின்றது. இக்கருந்துக்கள் சுருக்கமாகவே இந்நாலில் சொல்லப்பட்டிருப்பினும் வரலாற்றைத் தீசைத்திருப்பும் நோக்கத்தை இந்நால் கொண்டிருக்கவில்லை யென்பதே உண்மையாகும்.

மிக முக்கியமாக இந்நாலைப் படிக்கும் தன்மையில் ஏறாவூரை சரியாக அறிந்துகொள்ளவும் தங்கள் முன்னோரது பூர்வீகம், கௌரவமிக்கவாழ்க்கை முறை, அவர்கள் ஸின்பற்றிய வழக்காறுகள், மதத்தின்பால் அவர்களுக்கிருந்த முதன்மையான பிழப்பும் ஈடுபாடும் சலுகை நிலையிலும் பொதுப்பட்டும் கல்வி, பொருளாதாரம், தொழில்துறை, அரசீயல், கலை இலக்கிய பண்பாட்டு அம்சங்கள் என காலம் அவர்களுக்கு ஈட்டிக்கொடுத்த செல்வாக்கும் புகழும் வெற்றிகளுமாக அனைத்தையுமே ஒரு வரலாற்றுக்காலத்துப் பதிவாக்கி எதிர்காலசந்ததிக்கு கையளிக்கும் புனீதமான நோக்கமே இங்கு முன்னிறுத்தப்பட்டிருப்பது தெரியவருகன்றது.

கவீஞரும் ஆய்வாளருமான வாக்கரை வாணன் கிழக்கில் ஒரு கிராமம், பணிச்சங்கேணி அரசி, பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ், நந்திக்கொடி ஆகிய நான்கு சீரிய

கவிக்கோ வெல்லவூர்க் கேபால்

படைப்புக்களை கீழுக்கிலங்கை வரலாற்று இலக்கியத்துக்குள் பதிவுசெய்திருக்கின்றார்.

கீழுக்கில் ஒரு கிராமம் வாக்கரையைக் குறிப்பதாகும். வாக்கரை மட்டக்களப்பின் வடபால் அமைந்த கடலோரக் கிராமம். 1860ம் ஆண்டளவில் வடமராட்சி - வல்லவட்டுத்துறையிலிருந்து வந்த அந்தோனிப்பிள்ளை என்பவரால் உருவாக்கப்பட்ட கிராமமாக இதனை ஆசீரியர் தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளார். அந்தோனிப்பிள்ளை முத்துக்கல்லின் வன்னியப் பரம்பரையின் படையாட்சி குலத்துவரான நாச்சியம்மையை மணம்புரிந்து இங்கு குழயமர்ந்ததாக இந்நால் வீபரீக்கின்றது. இக்கிராமத்து வரலாற்று நிகழ்வுகளும் இதில் சுட்டுக்காட்டப்பட்டியேன்னன.

பனிச்சங்கேணி அரசி கணத சொல்லும் பாணியில் பல வரலாற்று அம்சங்களை வெளிப்படுத்தும் நூலாகும். அந்த வகையில் மட்டக்களப்பின் வரலாற்றுடன் பின்னப்பட்ட பனிச்சங்கேணி அரசி, முத்துக்கல், அரசி உலகநாச் சீயார் ஆகிய மூன்று கடைகளும் வரலாற்று இலக்கியமாகக் கணிக்கப்படத் தக்கவையாகின்றன. மட்டக்களப்பு மக்கள் நாவில் இன்னும் நடமாடுக் கொண்டிருக்கும் பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றை வகைப்படுத்தி கொல்காப்பியம், அகநானாறு, புறநானாறு, குறுந்தொகை, பரிபாடல், கலித்தொகை, நாலுடயார், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களோடு பொருத்திப்பார்த்து தமிழகம் உட்படப் பல தமிழர்வாழ் பிரதேசங்களில் வழக்கொழிந்துபோன இச்சங்கத் தமிழ்ச் சொற்களை வெளிப்படுத்துவதன் மூலம் கீழுக்கிலங்கைத் தமிழர்கள் நீண்ட கால வரலாற்றக்குரியவர்கள் என்பதை பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் நூல் வெளிப்படுத்துவது கெரிகின்றது.

நந்திக்கொடி - வரலாற்று நாவல் என வாக்கரை வாணனால் மன்றமாழியப்படும் இந்நாலில் இடம்பெறும் ஜனநாத மங்கலம், கலிங்க மாகன், கோகர்ணம் மட்டக்களப்புமன்னன், வன்னிமை போன்ற சீறு சீறு அத்தியாயங்கள் கீழுக்கிலங்கையின் வரலாற்று இலக்கியத்துள் உள்வாங்கத்தக்கவையாகும்.

கீழுக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

மட்டக்களப்பின் மருத்துவ சமூகம் எனும் நூலினை செபஸ்தியன் கபிரியல் எழுதியிருக்கின்றார். பேசப்படாத வரலாறு என அவர் இதனைக்குறிப்பிட்டிருப்பினும் பேசுகின்ற வரலாறாகவே இது அமைகின்றது. பண்டைத் தமிழக வரலாற்றில் ஒருகால் சீறப்புற்றோங்கைய மருத்துவ சமூகம் கீழுக்கிலங்கையின் சமூக வரலாற்றிலும் மருத்துவக் குடியினரென்ற நாமத்தையே கொண்டிருந்தது. அண்மைக் காலம் வரை இச்சலுகம் சார்ந்த பலர் சீறந்த மருத்துவர்களாகவும் (பரியாரி- மருத்துவிச்சி போன்றவர்களும் இதில் அடங்குவர்) மந்திர வீத்தாண்மையாளர் களாகவும் கூத்து, சீற்பம், ஓலியம் எனப் பலதரப்பட்ட கலைத் துறைகளிலும் தலைசிறந்த கலைஞர்களாகவும் வீளங்கீயிருக்கின்றனர். இச்சலுகத்தின் பின்னணி, அவர்கள் குறித்த வீபரங்கள், அவர்களது தொழில்முறை, மட்டக்களப்புப் பிரதேசத்தில் அவர்களது வாழிடங்கள், அவர்களது கிறிஸ்தவ சமயப் பிணைப்பு, அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் எனப் பல காத்திரமான தகவல்களை இந்நால் பதிவாக்கியிருப்பது கீழுக்கிலங்கையின் சமூக வரலாற்றுக்குள் ஒரு நிலை நிறுத்தலை தந்துள்ளது எனக் கூறலாம்.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் கலாகூரி வெற்றிவேல் வினாயகமூர்த்தி அவர்கள் தனது வாழ்வியல் அனுபவங்களீன் ஊடாகத் தந்திருக்கும் வரலாற்றுப் பதிவுகளாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தின் சமகால நிகழ்வுகளுடாக அதன் வரலாற்றினை பின்னோக்கிப் பார்க்கும் தன்மையை இந்நால் கொண்டுள்ளமை ஒரு சிறப்பும்சமாகும்.

மட்டக்களப்பு நாட்டரீயல் எனும் நூலினை வ.சிவகப்பிரீமணியம் எழுதியள்ளார். நாட்டரீயல் என்னும் பொதுப் பெயரினை இந்நால் தாங்கியிருப்பினும் கீழுக்கிலங்கை சார்ந்த சீல வரலாற்றுத் தகவல்களையும் இந்நால் பதிவாக்கியிருப்பதைப் பார்க்கலாம். பண்டைய மட்டக்களப்பின் புவியியல் குறிப்புகள், பூர்வ சரித்திரச் செய்திகள், கல்வெட்டுக் குறிப்புகள், பிரதேச மக்களது வாழ்க்கை முறைகள், மற்றும் சமூகம், சமயம், தொழில், கல்வி என வீரிஷுட்டு நிற்கும் மட்டக்களப்பு மக்களது பண்பாட்டு அம்சங்கள் எனப் பலதரப்பட்ட கூறுகளை இந்நால் கொண்டுள்ளமை

கவிக்கோ வெல்லவூர்க் கேரபூரல்

முக்கியப்படுத்தப்படவேண்டியதாகும். மட்டக்களப்பு மான்மியம் - பூர்வீக சரித்தீர ஏடுகள் போன்றவை தொடர்பில் வெளிப்படும் வரலாற்றுத் தகவல்களை சீர்தூக்கி உண்மையைக் கண்டறிய முற்படும் ஆசிரியர் சீல இடங்களில் குறைகாண்பதும் பீன் மாறாக மீண்டும் அவற்றையே வரலாற்றுக் குறிப்பாக வெளிப்படுத்துவதும் இதில் தென்படினும் பல அரிய தகவல்களை இந்துல் உள்ளடக்கவேசையகின்றது.

நாற வருட மட்டக்களப்பு நினைவுகள் எனும் நூல் எஸ். பிரான்சிஸ் ஆசிரியரின் அனுபவ ரீதியான வெளிப்பாடாக அமையினும் வரலாற்று நீகழ்வுகள் பலவற்றை இது உள்ளடக்கியிருப்பதை அவதானிக்கமுடியும். குறிப்பாக மட்டக்களப்பில் கிறிஸ்தவ மதம் (கத்தோலிக்கம்) தொடர்பில் பல தகவல்கள் இங்கு தென்படுவதைக் காணலாம்.

கிருப்பழகாமம் வரலாறு ஆ.மு.சி. வேலழுகன் அவர்களால் எழுதப்பட்டதாகும். கிழக்கிலங்கையின் இருவேறு முக்கிய சமூகங்களைப் பெரும்பான்மையாகக்கொண்டுள்ள இக்கிராமம் கல்வியிலும் விவசாயத்திலும் மீகவும் மன்னேறிய கிராமமாகவே அடையாளப் படுத்தப்படுகின்றது. இக்கிராமத்தினது தொடக்க காலத்தை கி.பி 10ம் நூற்றாண்டுக்குரியதாக தனது ஆய்வில் வெளிப்படுத்தும் ஆசிரியர் அதனது பண்டைய சிறப்புக்கள் குறித்தும் மிக வீரிவாக ஆராய்ந்துள்ளார். இக்கிராமத்தின் வரலாற்றுச் சிறப்பினாடாக இப் பிரதேசத்தின் பெருமையும் வெளிக்கொண்டுப் படுவது இந்துலின் முக்கிய அம்சமென்னலாம்.

கொட்டியாபுரப்பற்று வரலாறு எம்.ஏ.சமது அவர்களால் எழுதப்பட்டு மதுர் கலை இலக்கிய ஒன்றியத்தால் வெளியிடப் பட்டதாகும். பண்டைய முத்தூரான மதுரை மையப்படுத்திச் சமார் எழுபத்தியிரண்டு கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பண்டைய பிரதேசத்தின் வரலாற்றினை வீரிவாக வெளிக்கொண்டு வரலாற்று ஆவணமாக இதனைக் கருதலாம்.

அராபியர், பின்னியிர், சீனர் போன்ற ஆரம்பகால வர்த்தகர்களின் வருகையின்போதும் போர்த்துக்கேயர், ஓல்லாந்தர்,

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

பிரான்சியர், ஆங்கிலேயர் ஆகிய ஜேரோப்பியரின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நிருவாகச் செயல்பாடுகளின் போதும் சிங்கள மன்னர்கள் மற்றும் இந்தியப் படையெடுப்பாளர்களின் ஆட்சியின்போதும் கொட்டியாபுரம் பெற்றிருந்த முக்கியத்துவம் இங்கு சிறப்பாகச் சொல்லப்பட்டிருப்பதைக் காணுமுடியும்.

இப்பிரதேசத்திலுள்ள பண்டைய கிராமங்கள் மற்றும் வழிபட்டுத் தலங்கள் போன்றவற்றின் வரலாறு மற்றும் பண்பாட்டு அம்சங்களும் இதில் தனித்தனியாகவே வெளிக்கொண்டுப் பட்டுள்ளன. வேடர் சமூகத்தை ஆரம்பகால வரலாற்றுக்குள் இணைக்கும் இந்துல் போர்த்துக்கேயரின் நெருக்குதலினால் இடம் பெயர்ந்து கண்டிவந்த மூஸ்லிம்கள் பீன்னர் கண்டு மன்னானான உம் இராசசிங்கனால் கொட்டியாரத் துறைமுகத்தில் வீயாபாரம் மேற்கொள்ள அனுப்பப்பட்டதோடு மதுரீல் குடியேறியதாகவும் இக் குடியேற்றம் 1626ல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடுகின்றது. இத்தகவல்களை நூலாசிரியர் மட்டக்களப்போடும் இணைப்பதைப் பார்க்கின்றோம். எனினும் மட்டக்களப்பைப் பொறுத்தவரை இக்காலத்தினை கண்டியரசன் சௌரதனீன் காலமாகவே வரலாறு பதிவுசெய்திருக்கின்றது.

முக்கியமாக இப்பிரதேசத்தின் தமிழ் மக்களது வரலாறு குறித்து வீபரிக்கும் இந்துல் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீருகோணமலை வரலாற்றில் ஒரு தளம்பல் தன்மையை உருவாக்குவது அவதானிப்புக்குள்ளாகின்றது. போர்த்துக்கேயத் தளபதி கொன்றதன் டி சூசாவால் 1630ல் தீருக்கோணமலையில் இடக்கப்பட்ட இந்து ஆலயங்களைப் புனரமைப்புச் செய்த குளக்கோட்டன் எனும் சோழகங்கள் தமிழ்ப்பலகாமம் பற்று, கட்டுக்குளம் பற்று, கொட்டியாரப் பற்று ஆகிய வன்னிமைகளை உருவாக்கி தமிழ் மக்களைக் குடியேற்றியதாகச் சொல்லப்படுகின்ற கருத்து வரலாற்றில் ஏற்படுத்தாக அமையமாட்டாது. கிழக்கிலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றகுளக்கோட்டனின் காலத்தை கி.பி 14ம் நூற்றாண்டுக்குரியதாகவே வரலாறு பதிவுசெய்துள்ளது. மேலும் கி.பி 14ம் நூற்றாண்டுக்குரியவராக நூலாசிரியரால் குறிப்பிடப்படும் கோணேசர் கல்வெட்டைப் பாடம் கவி ஞர் கி.பி 14ம் நூற்றாண்டுக்குரிய

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்

நிகழ்வுகளை பாடியிருப்பதாகச் சொல்லப்படும் தகவல்கள் இங்கு மரண்பாட்டைத் தோற்றுவிப்பதையும் பார்க்கின்றோம். இவை அனைத்தும் மீளாய்வுக்குரியவையே.

அண்மைக் காலங்களில் இப்பிரதேசத்தில் ஏற்படாத்தப்பட்ட பெரும்பான்மையின மக்களின் குழுயேற்றங்களால் பல பழந்தமிழ் கிராமங்கள் அடியழிந்துபோகும் வரலாற்றையும் இந்நால் பதிவுசெய்தேயுள்ளது. உதாரணத்திற்கு பழைய கீளிவெட்டியான தீருமங்களைப்பீரி தீருமங்களைப்பர எனவும் புலைச்சேணை நீலப்பொல எனவும் கல்லரிப்புமகிந்தபுர எனவும் வேப்பையடிவைம்பு வூறுமனுபுர எனவும் தும்பறை வைம்பு சோமபுர எனவும் எலுமிச்சையழப்பட்டி தெஹுவத்தை எனவும் பெயர்மாறியுள்ளமை இங்கு பதிவாகியுள்ளது.

இந்நாலில் ஏற்பட்டுள்ள தவறுகளை முழுமனதோடு தீருத்தியமைக்க தனது முன்னுரை மூலம் நூலாசிரியர் அவாவறுவது அவரின் நடுநிலைப்போக்கினை வெளிப்படாத்துவதாக அமையும். அவ்வாறான ஒரு தீருத்திய பதிப்பினை எம்.ஏ.சமது அவர்களிடம் விரைவில் எதிர்பார்க்கலாம். அப்படி வருகின்றபோது கொட்டியாபுரப் பற்று வரலாறு எனும் இந்நால் கிழக்கிலங்கையின் ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாக அங்கீகாரம் பெறும்.

கணநாதபதி ஆறுமுகம் அரசரெத்தினம் எழுதிய கணதாவணைக் கிராமம் தொடர்பான நூலாகும். கிழக்கிலங்கையின் வரலாற்றுத் தளத்துள் ஸிகுந்த முக்கியத்துவம் பெறும் கிராமங்களுள் கணதாவணைக்கு தனியிடமுண்டு. அதன் வரலாறு மற்றும் பண்பாட்டு அம்சங்களை இந்நால் முழுமைப்படுத்தவில்லையெனினும் பல காத்திரமான தகவல்களைப் பதிவுசெய்தேயுள்ளது. அறிமுகம், இட அமைவு, சமூகமும் சமயமும், கல்வியும் கலையும் மற்றும் கோவில்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வீரிவாக ஆய்வுசெய்யப்பட வேண்டியவையகும். குறிப்பாக சுயம்புலிங்கப் பீள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு தொடர்பில் நாதனை வன்னிமையின் பங்களிப்பு, கிரமத்தோடு ஸிற்பட்ட வன்னிமைகளுக்கிருந்த தொடர்புகள் கூடவே நீண்டகால சீறப்பம்சங்களாக மீளிர்ந்த

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

மாந்தீரீகம், சோதிடம், வைத்தீயம் போன்றவையும் ஏனைய பண்பாட்டு அம்சங்களான கூத்து, கொம்புமுறி மற்றும் கிராமியக் கலைவடிவங்களும் இதில் முக்கியத்துவம் பெறும். எனினும் அவற்றிற்கான ஒரு அறிமுக நூலாக இதனைக் கருதமுடியும்.

மட்டக்களப்புக் கோவில்களும் தமிழர் பண்பாடும், எனும் நூலினை சைவப்புலவர் எஸ்.தீல்லைநாதன் எழுதியுள்ளார். இதில் மட்டக்களப்பின் ஜந்து ஆலயங்கள் பற்றிய வரலாறே இடம்பெற்றிருப்பினும் அவற்றினுடைக் கோவில்களும் தொடர்பான பொதுவான வரலாற்று அம்சங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குத் தென்படவே செய்கின்றது. நீண்ட காலப் பாரம்பரியமிக்க வழிபாட்டு முறைகள், தொண்டுழியங்கள், ஆலய பரிபாலனம், சமூகத் தொடர்புகள் என்பனகுறித்து வரலாற்றுரீதீயாக வீரிவாக ஆராயப்பட்டுள்ளமை இந்நாலில் தென்படும் சீறப்பம்சம் என்றே கூறவேண்டும்.

கவீஞர் எஸ்.முத்துமீரான் எழுதிய இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களின் பழவெளிகள், இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களின் தலாட்டுப்பாடல்கள் எனும் இரு நூல்களும் நாட்டார் இலக்கியம் சார்ந்தவையைனினும் அவற்றைத் தகவல் படிக்கிச் செல்லும் தன்மையில் வரலாற்று இலக்கியத்துள் அவ்விரு படைப்புக்களையும் நெறிப்படுத்தமுடியும்.

கிழக்கிலங்கை முஸ்லிம்களது சமுதாய வீழுமியங்கள், மரபுகள், இறை நம்பிக்கை, தீருமண சம்பிரதாயங்கள், மார்க்க நெறிமுறைகள், பழக்க வழக்கப் பண்பாடுகள், கிராமத்து மருத்துவ முறைகள் போன்றவை அம் மக்களது பண்பட்ட இலக்கியமாக வெளிப்படுத்தப்படும்போது குழலும் காலமும் அதற்கு ஒரு வரலாற்றைப் புணைந்துவிடுகின்றது. வரலாறு என்பது சமூக, பண்பாட்டு நெறிமுறைகளையும் அடியாற்றியே அமையும். கிழக்கு முஸ்லிம்களிடையே உள்ள மரபுசார்ந்த தாய்வழிப் பண்பாடு இங்கு பல நிலைகளில் வெளிப்படுவதைக் காணமுடியும். கிழக்கிலங்கையில் இல்லாம் எப்படிப் பரவியது என்பதற்கு கண்டு அரசை வைத்துக்கொண்டுபடில்கூற முனைவது போதாது எனப் பேராசிரியர்

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

கார்த்திகேச சீவத்தம்பி இலங்கைக் கிராமத்து மூஸ்லீம்களின் தாலாட்டுப் பாடல்கள் நூலில் குறிப்பிடுவது மூஸ்லீம்களின் வரலாற்றைச் சரியாக இனம்காணும் மட்டக்களப்புப் பூர்வீக சரித்திரத்தின்பால் நம்மை ஈர்க்கவே செய்கின்றது.

எழுவான்கரையின் தேவதை எனப்பொருள்படும் The Goddess of the shore of sunrise எனும் ஆங்கில நாவல்ல மூஸ்லீபானு எழுதியின் ஸார். மட்டக்களப்பைக் களமாகக் கொண்டு வெளிவருகின்ற முதல் ஆங்கில நாவல் என்ற பெருமையினை இது பெறுகின்றது. மட்டக்களப்புப் பீரதேசம் நீண்ட வாவீயால் கிருக்காகப் பீரிக்கப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இதில் சூரியன் உகிக்கும் பகுதி (எழும் பகுதி) எழுவான் கரையென்றும் சூரியன் மறையும் பகுதி (படும் - படுதல் பகுதி) படுவான் கரையென்றும் பண்டு தொட்டே அழைக்கப்பட்டு வருவதாகும். இந்நாவலின் கதையோட்டத்துடன் இணைவுற்றதாகப் பல்வேறு இடங்களிலும் மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றுத் தகவல்களும் அம் மக்களது பண்பாட்டு அம்சங்களும் சொல்லப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். அத்தோடு கடந்த மூன்று தசாப்தங்களாக இம் மண்ணில் நிலவிய போராட்டங்கள், அதனால் வீளைந்த பேரழிவுகள் என்பனவும் புள்ளி வீபரங்களோடு சொல்லப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுப் பதிவாகவே அமைந்துவிடுகின்றது.

கிழக்கிலங்கையின் கண்ணகீயம்மன் ஆலயங்களில் பாடப்பட்டுவரும் கண்ணகீயம்மன் பாடல்களை கண். ஆறுமுகம் கண்ணகீயம்மன் பத்ததியும் பாடல்களும் எனும் நூலாக கொகுத்துள்ளார். இவற்றில் சில, சில ஆலயங்கள் குறித்த தனிப் பாடல்களாகவும் சில பொதுவாக எல்லா ஆலயங்களுக்கு முரியனவாகவும் உள்ளன. இன்று கண்ணகி வழிபாட்டினை முக்கிய வழிபாடாக ஏற்றுச் சீறப்புறுத்தும் பெருமை கிழக்கிலங்கைக்கே உரியதாகும். இப்பாடல்களிலுள்ள தரவுகளின் அடிப்படையில் கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தோற்றுத்தினையும் வரலாற்றினையும் வழிபாடுயற்றும் ஊர்கள் பற்றிய வீபரங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைப்பதாகவுள்ளது.

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

எரியண்ட வீரமுனை எனும் நூல் கவிஞர் இராஜபாரதியால் ஜம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்டதாகும். ஓன்றுபட்டு வாழ்ந்திருந்த தமிழ் - மூஸ்லீம் சமூகங்களிடையே சில வீசமிகளின் தீட்டமிட்ட செயலால் ஏற்பட்ட கலவரத்தில் எரியண்ட தமிழர்க்கும் பல நூறாண்டுகள் வரலாற்றுச் பெருமைக்குரியதாக வீளங்கிய வீரமுனைக் கிராமத்தின் சீறப்புக்களை வெளிப்படுத்தும் ஒரு ஆவணமாக இதனைக் கருதமுடியும்.

புயல் காவியம் - கன்னன்குடாப் புலவர் சீதம்பரப்பீள்ளை என்பவரால் பாடப்பட்டதாகும். 1978ம் ஆண்டு நவம்பர் 28ம் திங்கி ஏற்பட்ட புயலால் வளமிக்க மட்டக்களப்புப் பீரதேசம் அழியண்ட தன்மையை இச் சீறநூல் விபரிக்கின்றது.

தேரோட்டம் கிழக்குப் பீரதேசத்தின் வரலாற்றுப் பெருமைக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் கும்பாஸிஷேகமலராக ணங்கல் வெளியிடப்பட்டதாகும். இதில் அறிஞர்கள் சிலர் கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியத்துள் பதிவுசெய்யத்தக்க சீறப்பான வரலாற்றுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். குறிப்பாக பொருளியலாளர் குமாரவேல் தம்பையா எழுதிய பாரம்பரிய நில உடமை முறையும் அவற்றின் பொருளியல் வழக்காறும், பேராசிரியர் சி.க.சி.ற்றற்றம்பலம் எழுதிய ஈழத்தில் இந்து சமய வரலாறும் சீவ வழிபாடும், கலாநிதி வமகேஸ்வரன் எழுதிய வீர சைவமரபும், சு.சு.வரைத்தினம் எழுதிய மட்டக்களப்பீல் வதனமார் கட்டுரையும் சீறந்த வரலாற்று ஆவணங்களாகக் கொள்ளப் படத்தக்கவையாகும்.

கவிமணி தீமிலைத் துமிலன் எழுதியிருக்கும் தான்தோன்றீஸ்வரன் அந்தாதி எனும் தல வரலாறு கிழக்குப் பீரதேசம் சார்ந்து தான்தோன்றீச்சர வரலாற்றினை மிகச் சீறப்பாக வெளிப்படுத்துவதைக் காணுமுடியும். அதேபோல் குமாரவேல் தம்பையா தனது கட்டுரையில் மட்டக்களப்புப் பீரதேசம் பற்றிய வரலாற்றுப் பின்னணியையும் போடிமுறைமையின் தோற்றும் மற்றும் வளர்ச்சி குறித்தும் பீரதேசத்தின் சாதி மற்றும் குடுகள் பற்றியும் முக்குக்கூட்டம் மற்றும் நில உடமைக்குறித்தும் நிலப் பயன்பாடு மற்றும் அதனோடு கூடிய ஊழிய முறை பற்றியும் வெகுவாக ஆராய்ந்துள்ளார்.

நாட்டரையல் ஆய்வு வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டுத்துறை தினைக்களத்தின் १०००ம் ஆண்டின் ஆய்வரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாகும்.இதில் கலாந்தி செ.போகராசா எழுதிய மட்டக்களப்புப் பிரதேச எண்ணைய்ச் சிந்து ஒரு பண்முக நோக்கும் கமகேஸ்வரலிங்கம் எழுதிய மட்டக்களப்பில் மறைந்துவரும் கொம்பு விளையாட்டும் பிரதேசப் பண்பாட்டு விழுமியங்களை வரலாற்று ரீதியாக ஆய்வுப்படுத்துவதைப் பார்க்கலாம்.

இப்பிரதேசத்தின் தின்னணப்பள்ளிக் காலம் தொடக்கம் (கி.பி 1700 அளவில்) 1750 வரை எண்ணைய்ச் சிந்து பாடப்பட்டிருக்க முடியும் என்பது கட்டுரையாளரின் கருத்தாகவுள்ளது. அக்காலகட்டத்தே இச் சிந்து வீடுதொறும் பாடப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இப்பிரதேசச் சிறப்பாகவே கொள்ளப்படுகின்றது. இதன்மூலம் இப்பிரதேசப் பாரம்பரிய கல்வியறைபற்றியும் அதில் எண்ணும் எழுத்தும் முக்கிய போதனைகளாக இருந்தமைபற்றியும் அரிந்துகொள்வதோடு மேலும் பண்பாடு மற்றும் சமூக நிலை பற்றியும் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

கொம்பு விளையாட்டு தொடர்பாக எழுதப்பட்டுள்ள நீண்ட கட்டுரையானது இப்பிரதேசத்தின் கதேச விளையாட்டாகக் கருதப்பட்ட கொம்பு விளையாட்டுன் ஜடாக மட்டக்களப்பின் தொன்மத்தை அறிந்துகொள்ள உதவுவதோடு இப்பிரதேச தொல்குழியினரான வேடர் தொடக்கம் பிறப்பட்டு வாழ்ந்துவரும் ஏனைய சமூகங்களும் பரவலாக கொம்பு விளையாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தமை பற்றியும் சிறப்பாகவே சித்தரிக்கின்றது. இவ் விளையாட்டுன் முடிவில் ஊர் ஒன்றுபட்டுச் செயல்படும் தன்மையானது இதன் முக்கிய வெளிப்பாடாகவே அமையும்.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் தினைக்களம் வெளியிட்டுள்ள கிழக்கிலங்கை தமிழ்ப்பேசும் மக்களின் நாட்டர் வழக்காறுகள் 2009ல் இடம்பெற்ற ஆய்வரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இதில் ஆய்வாளர் ஜி.ஜலீல் எழுதியுள்ள

கிழக்கிலங்கையின் இடப் பெயர்கள் பற்றிய நீண்ட ஆய்வுக் கட்டுரையும் ஆய்வாளர் நா.நவநாயகமூர்த்தி எழுதியுள்ள கிழக்கிலங்கையின் கூத்து மரபு எனும் கட்டுரையும் வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொண்டும் ஆவணங்களாகும்.

இடப்பெயர் ஆய்வுன்பது இன்றைய வரலாற்று ஆய்வுகளில் ஒரு முக்கிய கூறுகலேவ கொள்ளப்படுகின்றது. முக்கியப் படுத்தப்படும் தன்மை மிக்கதான பொதுக் கூறுகளில் இயற்கைநிலை மற்றும் செயற்கை நிலைசார்ந்த இடப் பெயர்களும் புராண மற்றும் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புபட்ட இடப் பெயர்களும் இங்கு சிறப்பாகவே பதிவுசெய்யப்பட்டிருள்ளன. பொதுவாக கிழக்கிலங்கை யின் பெரும்பாலான இடங்கள் இதில் தகவல்படுத்தப்பட்டிருள்ளமை இதனை ஒரு வரலாற்று ஆவணமாகப் பதிவுசெய்ய ஏதுவாக அமைகின்றது.

கிழக்கிலங்கையின் கூத்துமரபு எனும் கட்டுரை பிரதேசக் கூத்துக்களை வகைப்படுத்துவதோடு அவற்றின் அண்ணளவான அறிமுகக் காலம் மிக முக்கியமாக ஆடப்பட்ட இடங்கள் அவற்றைப் பயிற்றுவித்த கைதேர்ந்த அண்ணாவிமார் போன்ற விபரங்களைத் தகவல்படுத்தியுள்ளதோடு சமூக மட்டத்தில் அவற்றின் தாக்கம் குறித்தும் வெகுவாக ஆராய்ந்துள்ளது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தும் பற ஆவணங்கள்:

மகாவம்சம் மகாநாம தேரர் (கி.பி ம் நூற்றாண்டு) என்பவரால் எழுதப்பட்டு பாளி மொழியில் ஏட்டுகுவிலிருந்து பிற்பட்டகாலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டதாகும். பெள்க்க சீங்கள் இனத்தீனை முதன்மைப்படுத்தியதான் இந்தாலிலிருந்து பண்டைய கிழக்கிலங்கையின் ஆரம்பகால வரலாற்றினை ஓரளவு வீளங்கீக்காள்ளமுடிகின்றது.

ஆதீத் தீராவீடர்களான இயக்கர் குடியிருப்புகளை கோகர்ணம், யக்குரை, வீந்தனை, மகியங்கணை, கதிர்காமம் போன்ற இடங்களிலும் நாகர் குடியிருப்புகளை தீரிகூடம், குரியத்துறை, நாகன் சாலை, நாகர்முனை போன்ற பகுதிகளிலும் இந்தால் அடையாளப்படுத்துவதைப் பார்க்கலாம். இலங்கையில் புத்தரின் முதல் வரவு இடம் பெற்ற மகாநாம தோட்டம் எனப்படும் இயக்கர் ஆண்டுக்கொருமுறை ஒன்றுகூடும் இடம் இன்றைய மகியங்கணை என ஆய்வுகளில் வெளிப்படுத்தப்படுவதுடன் அது முன்னர் கிழக்கிலங்கைக்குரிய பிரதேசமாகவும் கொள்ளப் படுகின்றது. மேலும் மகாவம்சம் தரும் தகவல்களின் அடிப்படையில் கிழக்கிலங்கைக் குரியதான் கதிர்காமத்தில் தமிழ் அரசர்களின் ஆட்சி நிலவியமையும் கெரியவருகின்றது. இதில் மகாசேனனின் ஆட்சிக்காலம் (கி.பி 175 - 30) தொடர்பில் சொல்லப்படும் கருத்துக்களும் கவனத்துக்குரியவை. இவனே கிழக்கிலங்கையில் புகழ்பெற்றிருந்த மூன்று சீவாலயங்களை இழுத்துக் கள்ளியதுடன் அவ் வீடங்களில் வீகாரைகளையும் நிறுவியதாக மகாவம்சம் பெருமைப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

Ceylon Gazetteer சைமன் காசீச் செட்டியால் 1834ல் எழுதி வெளியிடப்பட்டநூலாகும். கிழக்கிலங்கையின் சமூகங்கள் தொடர்பில் பல வீரவான தேடல்களை இந்தால் பதிவுசெய்துள்ளது. மேலும் இதுவே முதன் முதலில் மட்டக்களப்பீன் நாதனை (வெல்லாவெளி) வன்னிமை தொடர்பில் சில தகவல்களை வெளிக்கொண்டு தத்தெனலாம். நாதனை வன்னியர்களின் வழித்தோன்றல்கள் அங்கு வாழ்வதைக் குறிப்பிடும் இந்தாலுக்கு வலுச்சேர்க்கும் தன்மையாக இன்றும் அவ்வூரில் வாழும் படையாட்சி குடியினர் மேற்கொள்ளும் பிதிர்கடன் நினைவுச் சடங்கு சான்றாக அமைகின்றது. தங்கள் முன்னொருங்காக வைக்கப்படும் மடையில் (படையல்) வன்னிச்சி மடை எனத் தனியாக ஒரு மடையினை அவர்கள் வைத்து வழிபாடுயற்றுவதை இதில் குறிப்பிடமுடியும்.

Laws and Customs of Tamils in Ceylon எனும் எச்.டபிஸ்.இ.தம்பையா எழுதிய இந்தால் தமிழ் மக்களது தேசவழிமைகள் மற்றும் வழக்காறுகள் தொடர்பில் வீரவாக ஆராய்கின்றது. கிழக்கிலங்கையில் புத்தனப் பிரதேசத்திலும் ஒரு நீண்டகாலம் நடைமுறையிலிருந்த முக்குக சட்டம் பற்றிய வீரவான தகவல்களை இந்தாலில் காணமுடியும்.

இலங்கையின் பல வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தும் அம்சங்களை வரலாற்றுப் பேராசீரியர் சி.பத்மநாதன் எழுதிய வன்னியர், இலங்கையில் இந்து கலாசரரம் ஆகிய நூல்கள் கொண்டுள்ளன. வன்னியர் நூலில் தீருகோணமலை மற்றும் மட்டக்களப்புப் பிரதேசம் தொடர்பில் வன்னியர் பற்றிய வீளக்கம், அவர்களது பண்டைய வரலாறு, வழிமுறைகள், வன்னிமைகளின் நிறுவாகப் பிரிவுகள், ஆட்சி அசீகாரங்கள் என்பன பற்றிய வீரவான ஆய்வுந் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதை அவதானிக்கமுடியும்.

வரலாறு அறியப் பட்ட காலம் முதல் கிழக்கிலங்கையில் இந்து மதம் தமிழ் மதம் எனும் நிலையில் கனித்துவத்துடன் வேலூன்றி நிலைபெற்றிருந்தமையின் பிரதிபலிப்பாக சிறப்புற்றோங்கிய இந்துப் பண்பாட்டினை மிக நேர்த்தியாக இலங்கையில் இந்துகலாசாரம் நூல் வெளிக்கொண்டுவதையும் பார்க்கலாம். இத்தன்மையில் இவ்வீரு நூல்களையும் கிழக்கிலங்கையின் வரலாற்று இலக்கியங்களாக நம்மால் உள்ளடக்கமுடியும்.

சழத் தமிழர் வரலாறு - பேராசிரியர் சி.க.சீற்றம்பலம் அவர்களால் எழுதப்பட்ட இலங்கைத் தமிழ்மக்களது சமூகமற்றும் வரலாற்று இலக்கியமாகும். இதில் கிழக்கிலங்கைத் தமிழர் தொடர்பில் ஆய்வு ரீதியில் பல்வேறு தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சம் எனலாம்.

கலாந்தி செ.கிருஷ்ணராசாவால் எழுதப்பட்ட இலங்கை வரலாறு மிகச் சிறந்தவாரு வரலாற்று நூலாகும். இதில் பண்டைய திருக்கொண்மலை மற்றும் மட்டக்களப்புசார்ந்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அன்று பட்டாணியர் என வரலாறுகுறிப்பிரும் பாரசீக-அராசிய வர்த்தகர்கள் தொடர்பிலும் கிழக்கிலங்கையில் இருந்த வர்த்தக மையங்கள் மற்றும் துறைமுகங்கள் பற்றியும் பல பயனுள்ள தகவல்களை இந்துல் சுதிவுசெய்துள்ளமையை குறிப்பிருதல் பொருத்தமானதாகும்.

புத்தனம் வரலாறும் மரபுகளும் - ஜினாப் ஏ.என்.எம்.ஷாஜஹான் எழுதிய ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகும். கிழக்கிலங்கைச் சமூகங்களுக்கும் புத்தனப் பிரதேசச் சமூகங்களுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகளை அறிந்துகொள்ளவும் குறிப்பாக இருப்பிரதேசத்திற்குமான கேரளத்தின் முக்குக் சமூகத்தின் பிணைப்பினை வீரிவாக ஆய்வுசெய்யவும் காணி உடமைகள் ஆட்சியகீரங்கள் தொடர்பிலான ஒப்பீருகளை மேற்கொள்ளவும் ஒரு நீண்டகால வரலாற்றுக் காலத்துள் சிறப்புற்றோங்கிய முக்குக் சட்டம் குறித்த தார்ப்பரியங்களை விளங்கிக்கொள்ளவும் பெருந்துணைப்பியும் இந்துல் கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் - எனும் நூல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் ஏ.ஐ.எம். அயீன் அவர்களால் எழுதப்பட்டதெனினும் குறிப்பிடப்படும் அனேக தகவல்கள் கிழக்கிலங்கை முஸ்லிம்களையும் பற்றிந்திர்ப்பதாகும். கிறிஸ்துவுக்கு மற்பட்ட காலம் முதலே அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையுடன் கொண்டிருந்த வர்த்தக ஈடுபாடு பரவலாக அவர்களது ஆற்றலையும் வெளிப்படுத்தும்.

தன்மைகளை தொகைவே அமைந்திருந்ததென்பதையும் அது அவர்களை வரலாற்றில் நிலை நிறுத்த ஏதுவாகி நின்றதையும் இந்துல் தகவல்படித்தியுள்ளமை அதன் சீறப்பம்சம் எனலாம். முஸ்லிம்களது வழக்காறுகள் மற்றும் பண்பாடு தொடர்பிலும் பல தகவல்களை இந்துல் வெளிப்படுத்தவேசெய்கின்றது.

விஷ்ணு புத்திரன் வெடியரசன் - க.சீவப்பிரகாசம் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூலாகும். நெஞ்சிதீவை இருக்கயோக்கி ஆட்சிசெய்த அம்மன்னன் மட்டக்களப்பு வரலாற்றுடனும் தொடர்புபட்டவனாவான். கண்ணகி வழிபாட்டுடனும் வெடியரசன் இணைக்கப்படுவதையும் இதில் அவதானீக்கமுடியும்.

கிழத்தேய மரபுவழிச் சட்டங்கள் - இந்தியச் சட்ட அறிஞர் எஸ்.பாவேந்தன் அவர்களால் அவரது முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு நீண்டகாலத்தே பிரதேச மற்றும் சமூக வழக்காறுகள் - அதுசார்ந்த மக்களின் நடைமுறைக்குள் எவ்வாறு சட்டவாக்கமாக மாறிச் செயல்பட்டதென்பதனை வீரிவாக இந்துல் விளக்குவதைப் பார்க்கலாம். கிழக்கிலங்கையின் வரலாற்றில் ஒரு நீண்டகால நிலைநிறுத்துவில் பிரதேச மக்களை வழிநடாத்திய முக்குவ சட்டம் குறித்தும் அதன் தாய்வழி முதுசச் சீறப்பியல்புகள் எவ்வாறு கேரளாவின் மருமக்கள் தாயத்துடன் இணைந்துள்ளது என்பது பற்றியும் மிகத் துல்லியமாக இந்துலில் பாவேந்தன் வீபரித்துள்ளமை கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியத்திற்கு பெருமைசீர்ப்பதாகவே அமையும்.

Medival India - ஸ்ரான்ஸ் பூல் (Stanly Lane Poole) என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பண்டைய வரலாற்று நூலாகும். இதில் கி.பி. 3ஆம் இடம் பெற்ற சிந்துப் போர் தொடர்பாக சொல்லப்படும் தகவல்கள் கிழக்கிலங்கை வரலாற்றுக்குள் உள்வாங்கத்தக்க அம்சங்களை உள்ளடக்கியிருப்பது கவனத்தை ஈர்ப்பதாகும். ஈழத்தின் கரைப் பிரதேசத்திலிருந்து பாரசீகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரேபியக் கப்பல் தேபல் வளைகுடாவைத் தாண்டிச் செல்கையில் சிந்துவீலுள்ள தேபல்பட்டினா கடற் கொள்ளையர்கள் அதனைக் கடத்திச் சென்று கொள்ளனர்

கவிக்கோ வெல்லவழக் கோபால்

யிட்டனர். அதிலிருந்துவர்கள் இலங்கையிலிருந்துவந்த இஸ்லாமியப் பெண்களும் பீள்ளெளகளும் என்பதால் அவர்கள் இந்துக்களால் அடிமையாக்கப்பட்டதாக காரணங்கற்பித்து காலிலின் நீகராளியாக பாரசீக்த்தை ஆண்ட ஆளுனர் அல் அஹ்சாச் என்பவர் உபயத்துவில்லா என்பவரின் தலைமையில் சிந்துவின்மீது போர் ஆரம்பித்ததாக அந்தால் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கின்றபோது கி.பி. 7ால் இலங்கையில் இஸ்லாம் பரவியுள்ளமையும் கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் அக்காலகட்டம் அதற்கும் பொறுத்தமாகவே அமையும் என்பதனையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாவோம்.

வரலாற்றுப் பேராசிரியர் கோ.தங்கவேல் எழுதிய **இந்திய வரலாறு ~ 1ம் பாகம் மேற்படி ஸ்ரான்லி பூல் ஆங்கிலத்தில்** எழுதியுள்ள நூலில் சொல்லப்பட்ட சிந்துப் போர் தொடர்பான தகவல்களை மிகவும் வீரவாகவே பதிவுசெய்துள்ளதோடு கடல்கொள்ளையரால் கடக்திக் கொள்ளையடிக்கப்பட்ட பாரசீகம் நோக்கிச் சென்ற அரேபியக் கப்பலில் இலங்கையிலிருந்து சென்ற இஸ்லாமியப் பெண்களும் குழந்தைகளும் இடம்பெற்றிருந்தமைக்கு சான்றளிப்பதைப் பார்க்கலாம்.

Primary Sources for History of the Sri Lankan Tamils
எனும் நூல் இலங்கைத் தமிழர் தொடர்பில் அவஸ்திரேவியாவில் வசீக்கும் இடம்பெயர்ந்த இலங்கையரான கலாந்தி முருகர் குணசிங்கம் எழுதிய சீறந்த வரலாற்று ஆவணமாகும். பொதுவாக இந்நால் யாழ்ப்பாணப் பிரதேசம் தொடர்பில் பரவலான தகவல்களை உள்ளடக்கியதாக அமையினும் இடையிடையே கிழக்கிலங்கை தொடர்பில் சில முக்கிய வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டிருப்பதை அவதானிக்குமுடியும். ஜேரோப்பியர் ஆட்சிக்காலக் குறிப்புகளும் அவை எந்தெந்த ஆவணக் காப்பகங்களில் பேணிக் காக்கப்படுகின்றன என்ற தகவல்களையும் இந்துல் துல்லியமாகவே பதிவுசெய்துள்ளது.

கொழும்பு ஆவணக் காப்பகத்தில் உள்ள தகவல்களில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் தீருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் நீருவாகச் செயல்பாடுகள், இரு

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

மாவட்ட நிலமை குறித்து அப்புகுதிக் கொமாண்டர்களால் தொடராக அனுப்பப்பட்ட அறிக்கைகள் என்பவை மிக முக்கியமானவை. அதேபோல் 1796 தொடக்கம் 1748 வரையான பிரத்தானியர் ஆட்சிக் காலத்திலான அறிக்கைகளையும் குறிப்பாக 1819 தொடக்கம் 1748 வரையான தீருகோணமலைக் கச்சேரி மற்றும் மட்டக்களப்புக் கச்சேரி ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டிருப்பதையும் இந்துல் தகவல்படுத்துகின்றது. அத்தோடு தேசிய அரும்பொருள் நூலுகம் மற்றும் இலங்கை நோயை ஏசியற்றிக் சொசயிற்றி நூலுகம் போன்றவற்றில் அக்காலகட்டத்தே வெளியிடப்பட்ட கிழக்கிலங்கை தொடர்பான ஆவணங்களையும் இந்துல் பட்டியலிட்டுள்ளது. அத்தோடு போர்த்துக்கல் நாட்டின் விஸ்பன் தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் விஸ்பன் தேசிய நூலுகம் போன்றவற்றில் கிழக்கிலங்கையின் போர்த்துக்கேய ஆட்சி சம்பந்தமான வரலாற்றுக் குறிப்புகளையும் அவர்களுக்கெதிரான மக்கள் செயல்பாடுகளையும் குறிப்பாக மதமாற்றும் தொடர்பான தகவல்களையும் இந்துல் மூலம் நம்மால் அறியமுடிகின்றது.

நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள அரச பொது ஆவணக் காப்பகத்தில் பயனுள்ள பல தகவல்கள் மட்டக்களப்பு, தீருகோணமலை எனத் தனித்தனியான பிரிவுகளில் சேகரித்து வைக்கப்பட்டிருள்ளமையும் இதில் வீரவாகவே பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு 1638லும் தீருகோணமலையை 1639லும் தாங்கள் கைப்பற்றியதாக அவர்கள் (ஒல்லாந்தர்) குறிப்பிட்டுள்ளதாகவும் கிழக்கிலங்கையின் வரைபடத்துடன் அன்றைய மட்டக்களப்புப் பிரதேசம் மற்றும் தீருகோணமலைப் பிரதேசம் என்பவற்றின் வரைபடங்களும் அங்கு ஆவணப்படுத்தப் பட்டுள்ளமைப்பற்றிக் குறிப்பிடுவதோடு கிழக்கிலங்கை தொடர்பான பல தகவல்களையும் இந்துல் பட்டியலிட்டுள்ளது. மேலும் பிரத்தானிய தேசிய நூலுகம், ஆவணங்கள் பல்கலைக் கழக நூலுகம், ஆக்ஸிபோட் பல்கலைக் கழக நூலுகம், கேம்பிரிச் பல்கலைக் கழக நூலுகம், வண்டன் தேசிய ஆவணக் காப்பகம் என்பவற்றிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள கிழக்கிலங்கையின் பல வரலாற்றுத் தகவல்களையும் இந்துல் பதிவுசெய்திருப்பதையும் இங்கு முக்கியப்படுத்தவேண்டியுள்ளது. 18ஷல் தீருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராகவும் அதன்பின் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றிய நெவீல்

என்பவரால் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகவுள்ள கோணேசர் கல்வெட்டு, தீருக்கோவில் கல்வெட்டு, முக்குகரீன் மட்டக்களப்பு பற்றிய தகவல்கள், குடிகள், வழுமைகள், குளக்கோட்டு மகாராசா பற்றிய தகவல்கள் மற்றும் சமயம், மருத்துவம், வான சாஸ்திரம் தொடர்பான கையெழுத்துப் பிரதிகள் எனப் பல்வேறு ஆவணங்கள் அங்கு காட்சிப்பறுத்தப்பட்டுள்ள தகவல்களையும் இந்நூல் நமக்கு விபரிக்கின்றது. பொதுவாகப் பார்த்தால் ஜரோப்பியரின் ஆட்சீக்கால வரலாற்றுத் தேவூக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாகப் பெரும்துணைபூரியும் என்பதைப் படிக்கின்ற அனைவரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்.

The Evolution of an Ethnic Identity - the Tamils in Sri Lanka (300 BCE to 1200 CE - ஈழத்தமிழர் புலம் பெயர் நாடுகளீலான்றான அவுஸ்திரேவியாவில் வசீக்கும் பேரராசிரியர் கே.இந்தீரபாலா அவர்களால் எழுதப்பட்டதாகும். இது ஈழத்தமிழரது தொன்மை குறித்து வெகுவாக ஆராயும் நூலாக அமையினும் அதன் ஒரு பிரிவினராகவுள்ள கிழக்கிலங்கைத் தமிழரின் கி.மு 300 தொடக்கம் கி.பி 1200 வரையான பண்டைய வரலாறு குறித்தும் வீரவாகப் பார்க்கின்றது. இதுவரை வெளிவந்த இலங்கைத் தமிழர் தொடர்பான ஆய்வுகள் கிழக்கிலங்கை தொடர்பில் பெருமளவு முக்கியத்துவம் அளிக்காத நிலையில் இந்தீரபாலாவின் தேடல்கள் ஒரளவு அதனை நிவர்த்திசெய்துள்ளமை இந்நூலின் முக்கிய அம்சம் எனலாம்.

இலங்கையில் கடந்த அறுபது வருடங்களில் இடம்பெற்றிருக்கின்ற தமிழரது உரிமைப் போராட்டங்களை மையப்பறுத்தியதாக சி.புஸ்பராஜாவால் எழுதப்பட்ட ஒரு முக்கிய ஆவணமே ஈழப் போராட்டத்தில் எனது சுர்சியம். 676 பக்கங்களை உள்ளடக்கியதாக பிரான்சில் வெளியிடப்பட்ட இந்நூலின் முதல் பதிப்பு 2003லும் இரண்டாம் பதிப்பு 2006லும் வெளிவந்திருப்பதோடு இந்நூல் பலராலும் சிறப்பித்துப் பேசப்பட்டதாகும். இது இலங்கைத் தமிழர் தொடர்பில் வெளிவந்த உரிமைப் போராட்ட வரலாற்று ஆவணமாகக் கருதப்பட்டாலும் கிழக்கிலங்கையின் பங்களிப்பும் இதில் முக்கியப்பறுத்தப்பட்டேயுள்ளது.

தமிழ்ப் பேசும் இனத்தின் அகிம்சைவழிப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாறிய தன்மையும் ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளும் இதில் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன. காலச் சுவரு குறிப்பிடுவதைப்போல பேசப்படாத பல விடயங்களையும் பேசத் துணியாத பல தகவல்களையும் இந்நூல் பசீவுசைய்தேயுள்ளது. இலங்கைத் தமிழரக்குக் கட்சியின் வளர்ச்சிக்கு கிழக்கிலங்கை ஆற்றிய பங்களிப்பு, 1978ல் தீருமலையில் இடம்பெற்ற தமிழரக்குக் கட்சியின் மிகப் பிரமாண்மொனா தேசியமாநாடு, அகிம்சை வழிப் போராட்டங்கள், குறிப்பாக வரலாற்றில் மிக முக்கியப்பறுத்தத்தக்கதான் தீருகோணமலைமற்றும் மட்டக்களப்புக் கச்சேரிகளில் இடம் பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் போன்றவற்றில் மக்கள் வள்ளும் போல் கலந்துகொண்டமை, 1977ல் தீருகோணமலையில் தொடங்கப்பட்ட தமிழர் கூட்டணீஅமைப்பு போன்ற பலவற்றையும் இந்நூல் மிகச் சிறப்பாகவே விபரித்துள்ளது.

ஆயுதப் போராட்டம் தோற்றும் பெற்ற முறைமை, பல்வேறு இயக்கங்களின் உருவாக்கம், போராட்ட வடிவங்கள், இந்தீய அமைதிப் படையின் செயல்பாடுகள், இயக்கங்களிடையே இடம்பெற்ற மேலாதிக்கத் தன்மைகள் மற்றும் சகோதரப் படுகாலைகள், அகிம்சை வழிப் போராட்டங்களிலும் ஆயுதப் போராட்டத்திலும் தங்களை இணைத்துக்கொண்ட மூஸ்லிம் சகோதரர்கள் அன்னியப் பட்டமைக்கான காரணங்களும் அவர்களுக்கேற்பட்ட பாரிய இழப்புகளும், புலம் பெயர்ந்து வெளி நாடுகளில் வாழுகின்ற தமிழர்களில் சிலரும் சில தமிழகத் தலைவர்களும் இங்கு வாழுந்திருந்த மக்கள் போராட்டகாலத்தில் தொடராக அடைந்ததுயர வாழுக்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாது அவர்களது வேதனையில் குளிர்காய்ந்த தன்மை போன்ற விடயங்களிலும் மிக ஆழமான பார்வையை இந்நூல் கொண்டுள்ளமை இதன் சிறப்பம் சம் எனலாம்.

Internet Documents for History of Sri Lankan Civil War

- எனும் ஆவணம் வீரிவரையாளர் குமாரசாமி ஸ்ரபாகர் அவர்களால் தொகுக்கப்பட்டதாகும். 1978 முதல்கொண்டு படிப்படியாக வீரிவடைந்த உள்நாட்டு யுத்தம் தொடர்பில் பல இணையத் தளங்களில் பதிவான வீபரங்கள் இதில் முறையாக நிரல்படுத்தப்பட்டுள்ளமை

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

இதன் சிறப்புசம் எனலாம். பொதுவாக முழு இலங்கையையும் மையப்படுத்தியதாக இவை அமையினும் கிழக்கிலங்கை தொடர்பான பெருமளவு தகவல்களையும் இவ்வாவணம் பதிவுசெய்திருப்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். 2008 வரை மூன்று தசாப்தங்களாக நிலவீய யுத்தகால சூழ்நிலையில் கிழக்கிலங்கையின் யுத்த நிகழ்வுகள், உயிரிழப்புகள், மக்களின் இடப்பெயர்வுகள், சொக்கிழப்புக்கள் மற்றும் கல்வி, தொழில் துறை போன்றவற்றில் ஏற்பட்ட தாக்கங்கள் என்பவற்றை புள்ளி வீரரங்களுடன் தீக்கிவாரியாக அறிந்துகொள்ள இவ்வாவணம் நமக்கு பெரிதும் உதவுவே செய்கின்றது..

வண்ணியர் - வண்ணிய சமூகம் தொடர்பில் முன்னாள் தமிழகத்தின் தொல்லியல் துறை ஆணையர் நடன காசிநாதன் அவர்களால் எழுதப்பட்ட சிறந்த வரலாற்று ஆய்வு நூலாகும். கிழக்கிலங்கை வண்ணியர் தொடர்பில் தனது பார்வையைச் செலுக்கியுள்ள ஆசீரியர் மட்டக்களப்பின் படையாட்சியர் குறித்தும் நமது கவனத்தை ஈர்த்துள்ளார். குடுக்கை கூறும் கல்வெட்டில் இடம் பெறும். சுயநாடு காளிகட்டம்... என வரும் பாடல் வரி குறித்த அவரது தேடல் வரலாற்றில் முக்கியப்படுத்தப்பட்டவேண்டியதாகும். பல்வேறு சான்றுகளை ஆதாரப்படுத்தி காளிகட்டம் என்பது அன்றைய கால கட்டத்தே படையாட்சி சமூகத்தினர் பரவலாக வாழ்ந்த சோழ நாட்டின் சீர்காளிப் பகுதியைகுறிப்பிடுவதாக அமையலாம் என அவர் கருதுவது மேலும் ஒரு வரலாற்றுத் தேடலுக்கு வழியமைப்பதாக அமையும்.

இலங்கையில் சோனகர் இன வரலாறு - ஜ.எல்.எம்.அப்துல் அஸ்லீஸ் அவர்களால் எழுதப்பட்டதாகும். கிறிஸ்துவுக்கு மற்பட்ட காலம் முதலே இலங்கையில் வர்த்தக மையங்களைக் கொண்டிருந்த மத்திய கிழக்கு வாசிகளே சோனகர் இனமாக அறிமுகமாகின்றனர். கிழக்கிலங்கையில் அவர்கள் வலுவான நிலைநிறுத் தலுக்குட்பட்டுள்ளமையை இந்துவும் வீரவாகவே பதிவுசெய்துள்ளது.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி - யாழ்ப்பாண வரலாற்றினை முக்கியப்படுத்தி ஆக்கவி வேலுப்பிள்ளையால் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். இந்துவும் சீர்சில இடங்களில் கிழக்கிலங்கை தொடர்பான வரலாற்றுத் தகவல்களையும் பதிவுசெய்துள்ளமை ஒரு முக்கிய

கிழக்கிலங்கை வரலாற்று தீவக்கியங்கள்

அம்சமாகும். அட்மீறல் யோறிஸ்வன் ஸ்பில் பேகன் எனும் ஒல்லாந்துக் களபதி மூன்று யுத்தக் கப்பல்களுடன் 1602 வைகாசு மாதம் 30ம் தீக்கி முதன்முதலாக மட்டக்களப்பில் வந்திருங்கியதாக இந்துவும் கூறுவதைக் காணலாம். அதன்பின்னர் போர்த்துக்கேயர் மட்டக்களப்பிலும் தீருகோண மலையிலும் கோட்டைகளைக் கட்டி ஒல்லாந்தரை உள்வராதவாறு தடுத்திருந்ததாகவும் என்னும் ஒல்லாந்தர் கண்டமன்னான இராசசீங்கனின் துணையுடன் 1639ல் மட்டக்களப்புக் கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் 1639ல் தீருகோணமலைக் கோட்டையையும் கைப்பற்றியதாகவும் இந்துவும் மேலும் குறிப்பிடும். யாழ்ப்பாணத்திற்கு போர்த்துக்கேயர் காலத்தில் தீருகோணமலை மற்றும் மட்டக்களப்புப் பிரதேசங்களிலிருந்து நெல் இறக்குமதி செய்யப்பட்டிருந்தபோது ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதும் அதனை தடைசெய்தனர். பின்னர் போதிய நெல் அங்கு விளைவிக்கப் படாமையால் உணவுக் கஸ்ரம் ஏற்பட்டதாகவும் பின்னர் அத்தடையை நீக்கியதாகவும் இந்துவும் தகவல்படித்து யுள்ளமை கவனத்தை ஈர்ப்பதாகும். தீருகோணமலைப் பிரதேச வண்ணியர்கள் பற்றியும் குளக்கோட்டன் தீருக்கோணைஸ்வரத்திற்கு ஆற்றிய பெரும்பணி பற்றியும் இந்துவும் வீரவாக வே பதிவுசெய்துள்ளது.

யாழ்ப்பாண வைபக வீமர்சனம் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரால் எழுதி இலக்கி பதிப்பித்த நூலாகும். இந்துவும் யாழ்ப்பாண வரலாறு கூறும் நூலாக அமையினும் இதில் பெறப்படும் தகவல்களில் சீல கிழக்கிலங்கையையும் தொடர்புறுத்தி நிற்பதைக் காணமுடியும். ஆடக சௌந்தரி தொடர்பில் சுவாமியவர்களின் கருத்து மிக அவதானத்துக்குரியது. தீருவிளையாடற் புராணம் கூறும் தடாதகைப்பிராட்டி, யாழ்ப்பாண வரலாற்றில் சொல்லப்படுகின்ற மாருதப் பிரவாக வல்லி, தீருகோணமலை குளக்கோட்டன் வரலாற்றில் சொல்லப்படுகின்ற ஆடக சௌந்தரி ஆகிய வரலாறுகளை இந்துவும் ஒருசேரப் பார்ப்பது ஆய்வாளர்களது கவனத்தை ஈர்ப்பதாக அமையும்.

மட்டக்களப்பு வரலாற்றில் சொல்லப்படுகின்ற மட்டக்களப்பின் தென்பாலமைந்த உன்னரகச்சீரியெனும் சீற்றரகச் பிரிவினை இந்துவும் அனுராதபுரமை அடையாளப்படுத்துவதையும் நாம் கவனத்தில்

கவிக்கோ வெல்லவுர்க் கேரபரல்

கொள்ளவேண்டும். மேலும் மட்டக்களப்பின் பூர்வ சரித்திரும் குறிப்பிடும் ஆடக சௌந்தரி வாலாற்றில் அவள் மகாசேனனை மணம்முழுது சீங்குமாரனைப் பெற்ற செய்தியோடு குளக்கோட்டன் வரலாறும் பீணைக்கப் படுவதால் மகாசேனனும் குளக்கோட்டன் எனும் பெயரைக் கொண்டிருப்பது தெரிகின்றது. அத்தோடு நடவடிக்கையில் ஆண்டளவில் கண்டியரசன் விக்கிரமபாகுவின் அவையில் தீருகோணமலை சீற்றரசனின் பிரதிநிதியும் மட்டக்களப்புச் சீற்றரசனின் பிரதிநிதியும் தூதுவர்களாக இருந்துள்ளமையை இந்நால் தகவல் படித்தியுள்ளமையையும் காணலாம். மட்டக்களப்பின் கண்ணகை வரலாற்றில் சொல்லப்படுகின்ற முக்குவ அரசன் வெடியரசன் பற்றிய தகவல்களையும் இந்நால் முன்வைக்கவேசெய்கின்றது.

பேரலையும் பேரழிவும் ~ 2004 பாக்கியரசா ஜெயப்பிரபா அவர்களும் சீதம்பரப்பிள்ளை அமலநாதன் அவர்களும் இணைந்தெழுதிய ஒரு முக்கிய ஆவணமாகும். 2004 டிசம்பர் 17ல் தென்னாசியாவை உலுக்கிய சனாமி தொடர்பிலும் அதன் பின்னணிபற்றியும் வீரிவாக ஆராயும் இந்நால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய அழிவுகளையும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிகத் துல்லியமாகவே தகவல் படுத்தியுள்ளமை கீழுக்கிலங்கை வரலாற்று இலக்கியத்துள் இந்நாலினை இணைக்க ஏதுவாகின்றது.

சனாமி பேரலையால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள சூழலியல் தாக்கங்கள், மனித வளத்திற்கு ஏற்பட்ட தாக்கங்கள், ஜீவனோபாயத்துறையில் ஏற்பட்ட தாக்கங்களும் மீளமைப்புப் பணிகளும், சேவைத்துறையினது அடிப்படைக் கட்டுமான அழிவுகள், குடியிருப்புகளின் அழிவுகளும் புனர்நிர்மாணப் பணிகளும் மற்றும் நலனோன்புப் பணிகள் எனப் பல்வேறு தகவல்களையும் இந்நால் வீரிவாக ஆவணப்படுத்தியுள்ளமையை மிக முக்கியமாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

சணாமி ஒரு மீன் பர்வை - வெல்லவூர்க் கோபால் எழுதிய நூலாகும். ஆழிப்பேரலையான சனாமி குறித்த பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கியதாக 17.02.2005ல் இலவச வெளியீடாக

கீழுக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

வெளிவந்த இந்நாலில் 26.02.2004ல் நிகழ்ந்த சனாமி பேரழிவில் கீழக்கிலங்கையின் நிலைமை குறித்தும் அறியமுடிகின்றது. இப்பிரதேசத்தில் 16380பேர் உயிரிழந்தும் காணாமல் போயுள்ளதாகவும் 47000 பேர் இடம்பெயர்ந்ததாகவும் 0.01.2005ன் நிலவரப்படி 36 நலன்புரி நிலையங்கள் தீருக்கப்பட்டதாகவும் 0.01.2005 கணக்கெடுப்பின் படி 73300 கட்டுடங்கள் அழிந்துபோனதாகவும் இந்நால் தகவல்கட்டுத்தியுள்ளமையை காணலாம்.

இலங்கையில் இராமகிருஷ்ணர் இயக்கம் எனும் நூல் இந்திய எழுத்தாளரான பெ.க.மணி எழுதிய இலங்கையில் இராம கீருஷ்ண இயக்கம் தொடர்பான ஒரு வரலாற்று நூலாகும். இதில் கீழுக்கிலங்கை தொடர்பிலும் பல தகவல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும்.

சுவாமி வீவேகானந்தரீன் சுவீடன் நாட்டுச் சீட்ரான சகோதரி அவபாமியா தனது இலங்கை வீஜயத்தில் 19.04.1947ல் ஆரையம்பதிக் கிராமத்தில் சைவப்பாடசாலை ஒன்றினைத் தீருந்துவைத்தமையைக் குறிப்பிடும் இந்நால் தீருக்கோணமலையில் 190ல் வீவேகானந்த சபை நிறுவப்பட்டதாகவும் பின்னர் 1925 மே மாதம் 7ம் தீக்தி இராமகிருஷ்ண மிசனைத் தொடங்கியதாகவும் அவ்வாண்மிலையே தீருகோணமலை இந்துக்கல்லூரீமிசனைடம் ஒப்படைக்கப்பட்ட தாகவும் குறிப்பிடும். மட்டக்களப்பு வீவேகானந்த சபை தொடங்கப்பட்ட நாளைச் சரியாகக் கணிக்கமுடியவில்லையெனினும் 1947 ன் தொடக்கத்தே வீவேகரனந்தசபையின் செயற்பாடுகள் இருந்தமையை அது கூறும். 1947/1948ல் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் சுவாமி வீபுலாநந்தரீன் தலைமையில் தொடங்கப்பட்டதையும் 06.11.1948ல் கல்லடி சீவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட தகவலையும் இந்நால் பதிவுசெய்தீருக்கின்றது. கீழுக்கிலங்கையைப் பொறுத்தவரை பத்தொண்பது பாடசாலைகள் மிசனால் நடாத்தப்பட்டமை இந்நாலின் வரலாற்றுப் பதிவாக அமைகின்றது.

Evolution of Kerala History and Culture - கேரள வரலாற்றாய்வாளர் T.K. கெங்காதரன் எழுதிய கேரள வரலாற்று

நூலாகும். இதில் கேரளாவின் மத்தீய கால வரலாறு தொடர்பில் சொல்லப்படுகின்ற மருமக்கள் தாய நடைமுறைகள், போடுமுறைகள் மற்றும் ஊரலர் எனப்படும் ஊர்ப்போடு முறைகள் என்பவற்றோடு கண்ணகீ வழிபாடு தொடர்பான தகவல்கள் போன்றவற்றையும் கீழுக்கிலங்கை சமகாலத்தே உள்வாங்கியிருக்கும் தன்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு இதன்மூலம் நமக்குக் கிடைப்பதை உணரலாம்.

Tiger VS Tiger (Front Line Special Issue -2004 April 09) - D.B.S.ஜெயராஜ், V.S.சம்பந்தன் ஆகிய இந்தீய ஆய்வாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கியதாகும். இதில் விடுதலைப் புலிகளின் இலங்கை அரசுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டம் தொடர்பிலும் கீழுக்கிலங்கையில் விடுதலைப் புலிகளிடையே ஏற்பட்ட பிரீவினை தொடர்பிலும் பல முக்கிய தகவல்கள் பதிவாகியுள்ளமையைக் காணுமுடியும்.

சமூ வரலாற்றுப் பதிவுகள் - ஏந்தாயகி சீவராசசிங்கம் எழுதிய ஆய்வு நூலாகும். இது பொதுவாக அனைத்து இலங்கையையும் உள்ளடக்கி எழுதப்பட்டதாக அமையினும் கீழுக்கிலங்கை தொடர்பான முக்கிய சில அம்சங்களையும் பதிவுசெய்திருப்பதைக் காணலாம். மிக முக்கியமாக சுதந்திரத்திற்குப் பின்னர் கீழுக்கில் சுமார் தொண்ணுறுது நான்கு வீழுக்காட்டினராக வாழ்ந்த தமிழ்ப்பேசும் சீறுபான்மையினரின் விகிதாசாரம் குறைவுபடக் காரணமான பெரும்பான்மையின மக்களின் குழியேற்றங்கள் தொடர்பாக பல வீரவான தகவல்களை இந்நூல் முன்வைக்கவேசெய்கின்றது. இதில் பட்டிப்பளைப் பிரதேசம் கல்லோயா என மாற்றப்பட்டதோடு முதல் தடவையாக நாற்பத்திநான்கு குழியேற்றத் தீட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் முப்பத்தியெட்டு குழியேற்றத்தீட்டங்களில் பெரும்பான்மையின மக்கள் குழியேற்றப்பட்டமை பதிவாகியுள்ளன. மேலும் தீருகோணமலைப் பிரதேசத்தில் சுமார் எண்பத்தியாண்பது கிராமங்கள் பெரும்பான்மை மக்களின் குழியேற்றக் கிராமங்களாக உருவாகியுள்ளமையும் மிக முக்கியமாக பல நீண்டகாலப் பாரம்பரியம் மிக்க கிராமங்களின் தமிழ்ப் பெயர்கள் சீங்களைப் பெயர்களாக மாற்றமடைந்துள்ளமையும் சுட்டுக்காட்டப்பட்டுள்ளன.

- Administration Report of Ceylon – 1776
- Administration Report of Ceylon – 1827
- Administration Report of Ceylon – 1901
- Administration Report of Ceylon – 1911
- Administration Report of Ceylon – 1927
- Administration Report of Ceylon -1947

மேற்படி ஆங்கிலேயர் ஆட்சிக்கால அரிக்கைகள் மூலம் சுமார் 170 ஆண்டுகால கீழுக்கிலங்கையின் பல்வேறுபட்ட தகவல்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிட்டவே செய்கின்றது. அப்போதைய தீருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய கீழுக்கின் இரு மாவட்டங்களினதும் கச்சேரி மூலம் அனுப்பப்பட்ட நீருவாக அறிக்கைகள் மற்றும் பிரதேசச் செயற்பாடுகள் குறித்த விபரங்கள் அவற்றில் வீரவாகவே பதிவாகியுள்ளன.

கீழுக்கிலங்கையின் அனைத்து வன்னிமைப் பிரதேசங்கள் தொடர்பிலும் அவற்றில் பணிபுரிந்த வன்னிமைகளின் செயற்பாடுகள் பற்றியும் கிராம நீதிமன்றங்களில் அவர்கள் பின்க்குகளை வீசாரித்து தீர்வுகண்ட தகவல்களையும் இவ்வறிக்கைகள் பதிவுசெய்தேயுள்ளன. அக்காலத்தே கீழுக்கிலங்கை அரசுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்டுக்கொடுக்கும் பிரதேசமாகவே இருந்திருப்பதை இவ்வறிக்கைகள் நமக்குப் புலப்படுத்தகின்றன. மேலும் இக்கால கட்டத்தே கீழுக்கிலிருந்து நெல், தேங்காய், கருவாடு, கொப்பரா, தும்பு, கயிறு, பாக்கு, தேன், தேன்மைழு, மிருகத் தோல்கள் போன்றவையும் கூடவே தேக்கு, முதிரை, கருங்காலி, றாணை, வீளினை, சாளம் போன்ற மரங்களும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமையும் பதிவுகளாகவேயுள்ளன.

1900 வரையான காலத்தே தென்னன்மரவுட தொடக்கம் மன்னன்பீட்டு, வெல்லசை, வீந்தனைப் பிரதேசங்களை உள்ளடக்கி கட்டகாமம் வரைபரந்திருந்த கீழுக்கிலங்கையில் தமிழ்மௌழியினைப் பேசுகிறார் ஏ வீத்தினராக இருந்துள்ளமையை இவ்வறிக்கைகள் மூலம் நம்மால் அறிந்துகொள்ளவும் முடிகின்றது.

கீழக்கிளங்கை வரலாற்று இலக்கியங்கள் ஒரு மீள்பார்வை

இதுவரை சொல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் கீழக்கிளங்கையின் வரலாற்று இலக்கியங்களாக எவ்வாறு அடையாளப்படுத்தமுடியும் என்பது ஒரு முக்கிய கேள்வியாக நம்முன் எழலாம். இதீல் வரலாறு என்றால் என்ன என்பதற்கான சரியான விளக்கம் முதலில் நமக்கு வேண்டியதாகின்றது. இது குறித்துப் பல்வேறு வீயாக்கியானங்கள் காலத்துக்கு காலம் முன்வைக்கப் பட்டிருப்பதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும்.

அரசர்களையும் போர்க்களாங்களையும் மையமாகக் கொண்டு கால வரன்முறைகளின்மேல் கட்டப்படுவதே வரலாறு என்று நீற்றுவரை கருதப்பட்ட கோட்பாடு ஸின்தள்ளப்பட்ட நீலையில் மக்களை மையமாகக் கொண்டு அவர்தம் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள், அவற்றால் முதிர்ந்த சிறப்பியல்புகள், அவை மனித சமுதாயத்திற்கு பயன்பட்ட பயன்படும் பாங்கு என்பவற்றை முக்கியப்படுத்துவதாக இன்றைய வரலாற்றுக் கோட்பாடு மாற்றமுற்றிருப்பதை நாம் கவனத்தில்கொள்வேண்டும். பிரதேச ஒருமைப்பாடு, சமுதாய நல்லினங்க்கம், எதிர்கால சந்ததியினரின் ஒற்றுமை என்பவற்றிற்கு வழிவகுக்கும் தன்மை போன்றவை

கீழக்கிளங்கை வரலாற்று இலக்கியங்கள்

வரலாற்றுப் பாதையில் தெளிவினை ஏற்படுத்துவதாக அமையவேண்டும். இனம், மொழி, சாதி, மதம் என்பவற்றின் மத்தியில் சமரசத் தன்மையைக் காண்தத்தக்கவகையில் படைக்கப்படும் வரலாறே என்றும் நீலைத்துநிற்கும் தன்மை மிக்கவை. கடந்தகால நீகழ்வுகளை கால வரிசையோடு வெளிக்கொணர்வதும் முக்கிய வரலாற்றுத் தேவையாகவே கொள்ளப்படவேண்டும். இந்த வகையில் இதுவரை சொல்லப்பட்ட வரலாற்று ஆவணங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகின்றது.

காலவரன் முறைமேல் கட்டப்பட்டுவருகின்ற கடந்தகால நீகழ்வுகளின் கோவையானது உண்மை வரலாறாகவே கொள்ளப்படும் நீலையில் இதீல் தொடக்கம் முதலே எழுதப்பட்டுவந்தவை எழுதிய வரலாறாகவும் செவிவழிச் செய்திகளாக வந்தவை எழுதாவரலாறாகவும் அமையும். கால வரையறையும் உறுதிப்பாடும் அற்ற எந்தச் செய்தியும் வாய்மொழி வருமாயின் அவை கர்ண பரம்பரைக் கதையாகவேயிருக்கும். இதனைப் பக்கச் சான்றாக மட்டுமே வரலாற்றில் கொள்ளமுடியும். எனினும் எழுத்தறிவு வந்த ஸின்னரும்கூட வரலாறு எனும் தனி இயலுக்கென்று யாரும் கோவைப்படுத்தி எழுதியதாக எந்த வரலாறும் இல்லை. இத்தகைய அறிவு மிகச் சமீப காலத்தில்தான் உருவானது. நம்மைப் பொறுத்தவரை இதீகாசங்கள், புராணங்கள், மரபுகள் என்பவற்றின் அழிப்படையீலையே கீழக்கிளங்கைக்கான ஒரு நீண்டகால வரலாற்றை இனம்காணவேண்டியுள்ளது. இதீல் சரியான கால வரன்முறை என்பது பெரும் சவாலாகவே அமையும்.

நமக்குக் கிடைத்திருக்கின்ற கீழக்கிளங்கையின் வரலாற்று இலக்கியங்களைக்கொண்டு அதனுடைய வரலாற்றுக்காலத்தை கீழம் நூற்றாண்டுக்கு முற்பட்டவரலாறு, கி.மு அம் நூற்றாண்டு கொடக்கம் கி.பி ம் நூற்றாண்டு வரையான ஒரு நீண்டகால வரலாறு, கி.பி 10ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 16ம் நூற்றாண்டு வரையான வரலாறு, ஜெரோப்பியர் ஆட்சிக்கால வரலாறு, சுதந்திரத்திற்கு ஸிறப்பட்ட வரலாறு எனப் பிரித்துப் பார்க்கலாம். இதீல் கி.பி ம் நூற்றாண்டு வரையான வரலாறு செவிவழி வரலாற்று இலக்கியங்களாக வந்து அதன்

கவிக்கோ வெல்லவுர்க் கோபால்

இன்னரே ஒலைச் சுவடுகளில் ஆவணப்படித்தப்பட்டிருக்கலாம். இவை தொடர்பான ஆய்வுகளில் கால வரன்முறையில் தன்படிம் வேறுபாடுகள், கருத்துக்களின் பக்கச் சார்புகள் மற்றும் இடைச் செருகல்கள் போன்றவை பெருமளவு தென்படுவதை நன்கு அவதானீக்கமுடியும். பொதுவாக எல்லா வரலாறுகளிலும் இக்குறைபாடுகள் இருக்கவே செய்யும். இவற்றை முழுமையாகப் பரிசீலித்து ஒரு தளிவினுக்கு வரவேண்டிய பாரிய பொறுப்பு ஆய்வாளனையே சாரும்.

கி.பி 1ம் நூற்றாண்டைத் தொடர்ந்த சோழராட்சிக் காலம், பொலந்துவைக் காலம், மாகோன் ஆட்சிக்காலம், கண்டிக் காலம் போன்றவற்றின் வரலாற்று இலக்கியங்கள் பொதுவாக அந்த அந்தக் காலத்திலேயே எழுதப்பட்டதுக்காக வாய்ப்பினைக் கொண்டிருப்பதாக அமையினும் ஆட்சியாளர்களையும் அவர்களது போர்ந்தவழக்கை களையும் அதிகாரங்களையும் பணிகளையும் மிகவும் முக்கியப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் அவைகளைச் சிறப்பிப்பவையாகவும் அமைந்தேயிருக்கும் என்பதால் அங்கு மக்களையும் அவர்களது பண்பாட்டு அம்சங்களையும் வரலாற்றில் முழுமையாக இணைக்கும் பாங்கு நழுவியேயிருக்கும். பொதுவாகப் பார்த்தால் ஜரோப்பியர் ஆட்சிக் காலத்திலும் அதனைப் பிற்பட்டும் எழுந்த வரலாற்று ஆவணங்களில் பெற்றும் நம்பகத் தன்மையை எதிர்பார்க்கமுடியும். எனினும் இங்கு நம்மால் பதிவுசெய்யப்பட்டுள்ள இலக்கியங்கள் சிற்சில, சிற்சில இடங்களில் வரலாற்றுக் கோட்பாட்டை அனுசரித்துச் செல்லாமையும் பெரும் குறையாகவேயுள்ளது.

இன்றும் கூட நமது படைப்பாளிகளில் பலர் புதிய வரலாற்றுக் கோட்பாடுகளுக்குள் தங்களை முழுமையாக இணைத்துக்கொள்ள முன்வருவதாகத் தெரியவில்லை. உதாரணத்திற்கு கிழக்கிலங்கை வரலாற்றோடு முக்கியப்படுத்திப் பேசப்படுகின்ற - ஏற்கனவே நாம் குறிப்பிட்ட இராவணன் தொடர்பான தகவல்கள், ஆடக சௌந்தரி தொடர்பான தகவல்கள் மற்றும் குளக்கோட்டன் தொடர்பான தகவல்களையும் சில மூல்லை அறிஞர்களால் குறிப்பிடப்படும் சிந்துபாத் தொடர்பான தகவல்களையும் குறிப்பிடலாம். நமது பண்டைய வரலாற்றில் நீண்ட காலமாகப் பேசப்பட்டுவருகின்ற

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

இராவணன் பற்றிய காலக் கணிப்பும் நம்பகத் தன்மையும் இன்றைய இந்தீய ஆய்வுகளுக்கும் நமக்குமிடையே பாரிய வேறுபாட்டுனைத் தோற்றுவித் தேயுள்ளன. அதேபோல் ஆடக சௌந்தரி மற்றும் குளக்கோட்டன்குறித்த தகவல்களும் குழப்ப நிலையிலேகியேயுள்ளன.

கிழக்கிலங்கையின் வரலாற்று இலக்கியங்களில் கி.மு 1300, கி.பி 80, கி.பி 122 ஆகிய காலங்களில் இப்பெயர்க்குறித்துப் பேசப்பட காரைநகர் சீவன்கோவில் பற்றிய தகவல்களில் கி.பி 1600 அளவில் குளக்கோட்டன் எனும் மன்னன் பற்றிப் பேசப்படுவதைப் பார்க்கலாம். சீலாபம் முன்னேஸ்வரம் ஆயும் தொடர்ஸிலும் பிற்பட்ட காலத்தே ஒரு குளக்கோட்டு மன்னன் பேசப்படுகின்றான். குளங்களையும் கோட்டங்களையும் அமைப்பதை மன்னர்கள் முக்கிய பணியாகக் கொண்டிருந்தால் இப் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டேவந்துள்ளனர் என்பதை வரலாறு ஏற்றுக் கொள்ளும் என்பது உண்மையையனினும் வரலாற்றாய் வாளர்களாகத் தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் சீலர் கால வேறுபட்ட நிகழ்வுகளை ஒருசேர நிலை நிறுத்திப் பார்க்கின்ற தன்மையை மீண்டும் மீண்டும் ஸின்பற்றிக் கொண்டிருப்பது கிழக்கிலங்கை வரலாற்றுக்குள் ஒரு தளம்பல் தன்மையைத் தொடர்ந்தாற்போல் ஏற்படுத்தவேசெய்யும்

ஆடக சௌந்தரிக்குறித்த தகவல்கள் வரலாற்றுத் துறைக்குள் பல தொடர் கேள்விகளை எழுப்பிக்கொண்டு செல்வதை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். இதில் சுவாமி ஞானப்பீரகாசர் சுமார் எண்பது ஆண்டுகளுக்குமுன்னர் கூறியுள்ள கருத்துக்கள் ஆழந்து சிந்திக்கத் தக்கவை. கிழக்கிலங்கை ஆடக சௌந்தரி வரலாற்றினையும் யாழ்ப்பாண மாருதப்பிரவாகவல்லி வரலாற்றினையும் ஒப்புநோக்கி முன்பேசப்பட்ட ஆடகசௌந்தரி வரலாறே ஸின்னர் மாருதப்பிரவாகவல்லி வரலாறாக உருவாக்கப்படுவதாக அவர் உறுதியாக நம்புகின்றார். அனுராதபுர வேந்தனும் குளக்கோட்டர்களில் ஒருவனாகக் கருதப்படுபவனும் ஆடகசௌந்தரி மணம்புரிந்தவனுமான மகாசேனனை யாழ்ப்பாண வரலாற்றில் உக்கிரீங்கனாக்கப்படுவதோடு ஆடகசௌந்தரியின் மகனும் உன்னரக்கிரியின் ஆட்சியாளனுமான சீங்குமாரனே

கவிக்கோ வெல்லவூர்க் கோயால்

யாழிரசன் வாலசீங்கனாக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ஆய்வில் வெளிப்பட்டுக்கூடின்றார். நூனப்பிரகாசரின் இக்கூற்றுக்கள் வரலாற்றில் பதிவுசெய்யப்படுமாயின் கீழுக்கிலங்கை வரலாற்றுக்குள்ளும் சீல மீண்டுமாக்கங்கள் ஏற்படுவது கட்டாயமாகிவிடும். குறிப்பாக மட்டக்களப்பீன் சீர்பாக்குல வரலாறு மாத்திரமன்றி ஏனைய சமூக வரலாறுகளும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகிவிடும்.

இதில் இன்னுமாரு முக்கிய விடயத்தை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகின்றது. கீழுக்கிலங்கையின் அறிஞர்களாகத் தங்களை அடையாளப் படுத்திக்கொண்டிருக்கும் ஒரு சீலர் தங்களது நூல்களில் ஏற்கனவே வேறு அறிஞர்கள் மூலம் வெளிவந்த தகவல்களின் நம்பகத் தன்மையில் உள்ள குறைகளை ஆரம்பத்தில் கூட்டுக்காட்டுவதும் பின்னர் அவற்றை சீர்சைய்யாது அப்படியே தங்களை அறியாது மீண்டும் வரலாற்றுக்குள் உள்வாங்கிவிடுவதும் பழக்கின்ற வாசகர்களை ஏமாற்றும் கைங்கரியமாகும் என்பதோடு வரலாற்றுத் துறையில் ஆர்வம் கொண்டோரையும் வருங்கால சந்ததியினரையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என்பதனை நெஞ்சிருத்திக்கொள்ளல் அவசியமானதாகும்.

கடந்த கால் நூற்றண்டுகாலமாக வெளிவந்திருக்கின்ற கீழுக்கிலங்கையின் வரலாற்று இலக்கியங்களில் இலங்கையின் சீங்கள் தமிழ்ச் சமூகங்களோடு இணையான மரபுவழிப்பட்ட ஒரு தேசியச் சமூகமாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மூஸ்லிம்களின் வரலாறு பரவலாக வெளிவந்துகொண்டிருப்பதை மிக முக்கியமாக இங்கு குறிப்பிடவேண்டும். இதில் நமது கைக்கு கிடைக்காத சீல நூல்கள் விடுபட்டுப்போயிருக்கலாம். கிடைத்தவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது நமது கீழுக்கிலங்கையின் தமிழரது வரலாற்றைப்போல் அதன் ஒரு முக்கிய அங்கமாகவுள்ள மூஸ்லிம் மக்களது வரலாறும் இன்னும் முழுமையை எட்டவில்லையென்பதை நம்மால் உணரமுடிகின்றது.

மணிப்புலவர் மஜீத் போன்ற ஆய்வாளர்களும் சமூக மற்றும் வரலாற்றுத் துறைசார்ந்த கல்விமான்களும் இன்னும் வீரிவான

கீழுக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

ஆய்வுப்பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் இங்கு உணரப்படுகின்றது. கீழுக்கிலங்கையில் மத்தீய கீழுக்கின் தொடர்பு அதன் அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தோடு இணைந்ததாகவே உள்ளதென்பதால் இன்று இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மூஸ்லிம்களின் முதாகதையர் தொடர்பில் இதயக்கத்தியுடனான தேடல்கள் அவசியமானவை. அக்காலகட்ட மணவீனை என்பது இனம், சாதி, மதம் என்ற வரையறை கடந்ததாக ஆற்றல்மிக்க ஆண்மகனுக்கு கன்னியரைப் பரிசளிக்கும் தன்மை சீறப்புறுத்தப்பட்டிருந்தது என்பதை வரலாறு ஏற்றுக் கொண்டேயுள்ளது.

பட்டாணியரனப்படும் வர்த்தகர்கள் சீலரது ஆற்றல் காரணமாக ஏற்பட்ட மணவீனைகள் கீழுக்கிலங்கையோடு மட்டுப்பட்டதல்ல. புத்தளப்பிரதேசத்திலும் தென்னிந்திய மாநிலத்தின் கேரளத்திலும் தமிழகத்தின் சீல கரையோரக் கீராமங்களிலும் முக்கிய வரலாற்றுப் பதிவாகவேயுள்ளது. இதில் முக்கியப்படுத்தப் படவேண்டிய அங்கம் யாதெனில் இம்முன்று பிரதேசங்களிலும் பெருமளவில் சம்பந்தப்படுபவர்கள் முக்குவ சமூகத்தினராக விருப்பதே. இவையனைத்தும் முக்குவ சமூகம் பெருமளவு வாழ்ந்த கரையோரப் பிரதேசங்களாக இருந்தமை இதற்கான காரணமாகவும் அமையலாம். அத்தோடு மத்தீய கீழுக்கின் வர்த்தகர்கள் பெண்களையும் தங்களுடன் இங்கு அழைத்துவந்திருப்பார்களா என்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்வதும் அவசியமாகின்றது. தென்னிந்திய வரலாறுகளில் இதற்கான ஆதாரங்களைப் பெற்றுமுடியாதுள்ளமையை இங்கு நாம் கவனத்தில்கொள்ளவேண்டும்.

சிந்துபாத்தின் யாத்திரையில் அவன் சந்தித்த அரபுமூழி பேசிய மனிதன் தொடர்பிலான தகவலீன் நம்பகத்தன்மையை மறுத்துரைக்கமுடியாதென்பதால் அது புத்தளப் பிரதேசமா அல்லது காத்தான்குடுப் பிரதேசமா அல்லது தென்கீழுக்கா என்பதனை விடுத்து இலங்கையைதும் பொதுத்தன்மைக்குள் வைத்துப் பார்ப்பதே பொருத்தமானதாக அமையும். சிந்துபாத்தின் யாத்திரைக்கும் பல ஆண்டுகளுக்கும் மற்பட்டதான வரலாற்றுத் தொடர்புமத்தீய கீழுக்கு நாடுகளுக்கும் நமக்கும் உண்டென்பதை வரலாறு பதிவுசெய்கே

கவிக்கோ வெல்லவூர்க் கோயால்

யுள்ளதென்பதால் அரபுமொழி பேசியதான சர்ச்சை வரலாற்றில் முக்கியப்படுத்தப்படவேண்டியதாக அமையாது. மேலும் சீர்பாக்குல வரலாற்றுடன் இணைந்துதான சீந்தாத்திரன் யாத்திரையை சீந்துபாத் யாத்திரையுடன் இணைத்து ஒன்றாக்க முனைவது பொருத்தமானதா என்பதுணையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். அத்தோடு மருதமுனை வரலாற்றில் சொல்லப்படுகின்ற தொடக்க கால துறைநீலவனை மூஸ்லிம் குளுடைய' வாழ்வீடுமாக இருந்ததென்பதுவும் மருதமுனையீனவர்களும் அவர்களும் தங்களது வசதியின் நிமித்தமாக ஒத்து மாறிக்கொண்டனர் என்பதுவும் இரு இனங்களின் நல்லினங்க்க வெளிப்பாடக அமையும் எனும் கருத்தின் அழப்படையில்தான் புலவர்மணி ஏறிபுதீன் அவர்கள் இதனை ஆவணப் பதித்தியிருப்பார் என்பது நம்மால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே. எனினும் வருங்காலச் சந்ததியினர் இதனைப் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவுறுத்துவது நமது கடமையாகவும் உள்ளது. மேலும் விவசாயக் குடியினரான சீர்பாத சமூகத்தின் தொடக்ககாலக் குடியிருப்பாக வரலாறு குறிப்பிடும் வீரமுனைக் கிராமத்திலிருந்து பிற்பட்ட அவர்களது நகர்வினை அவதானிக்கும் போது அதனை அண்மீத் த மட்டக்களப்பு வாவீயைச் சூழ்ந்த முனைப்பகுதிகளிலமைந்த விவசாய நிலங்களைக்கொண்ட துறைநீலாவனை, நாலீதன்வெளி, தமிழ்பலவத்தை, மண்ணுரி, குருமண்வெளி என ஒன்றோடொன்று தொட்டமைந்த கிராமங்களாகவேயுள்ளன. எனினும் மூஸ்லிம்கள் துறைநீலாவனைத் துறையை அண்டி வாழ்ந்திருப்பரனாக் கருதமுடியுமனில் கி.பி ம் நூற்றாண்டைத் தொடர்ந்த காலத்தேகுழியேறிய சீர்பாத சமூகத்தினர் முன்னரேயே அங்கு நிலைப்பதிகளாகவே இருந்திருப்பர் எனக்கொள்ளல் பொருத்தமானதாக அமையும். அத்தோடு மருதமுனையில் வாழ்ந்த மீனவர்களும் துறைநீலாவனைத் துறையை அண்டி வாழ்ந்த மூஸ்லிம்களும் பிற்பட்ட காலத்தே குங்களுக்குள் ஒத்துமாறியிருப்பதுவும் சாத்தியமானதாகக் கொள்ளப்படத்தக்கதே. இக்குநத்துக்கள் ஆய்வாளர்களின் நடுநிலைப்பட்ட மீளாய்வுக்கு உரியனவாகும்.

போர்த்துக்கீசர் இலங்கையைக் கைப்பற்றியதும் செய்த கொடுமைகளில் மிக முக்கியமானது வழிபாட்டுத்தலங்களை

கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

இந்த்தமையாகும். அவர்கள் இந்து மற்றும் பளத்தத் தலங்களோடு இதனை நிறுத்திக்கொள்ளவில்லை. பல பள்ளிவாசல்களையும் இந்ததுத் தள்ளியதாக அறியமுடிகின்றது. யாழ்ப்பாணம் சின்னக்கடையில் ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் தொழுகை நடாத்தக்கூடிய பிரமாண்டமான பள்ளிவாசலை இந்ததுத் தள்ளியதோடு அங்கிருந்த பெருமளவு மூஸ்லிம்களை அப்புறப்படுத்திவிட்டு அவ்வீடுத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தை அமைத்த வரலாறு பதிவாகவேயுள்ளது. அங்கு இன்னும் சீல பள்ளிவாசல்கள் இடுக்கப்பட்டேயுள்ளன. அதேபோல் கிழக்கிலங்கையிலும் பல இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டன. இக்கால கட்டத்தே இங்கிருந்த இல்லாமிய வழிபாட்டுத்தலங்கள் தொடர்பிலும் நமது ஆய்வுகள் அவசியமானவையாகும்.

பொதுவாக இங்கு பரவலாக வாழுகின்ற மூஸ்லிம்களது முன் னோர்களின் வரலாறு தொடர்பில் பாரசீக - அராபிய வர்த்தகர்களது நிலைப்பட்டுதலும் குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழிமர்களுடன் அவர்களுக்கேற்பட்ட பிணைப்பும் கி.மு 3ம் நூற்றாண்டைக் குறிப்பதாக அமையினும் கி.பி ம் நூற்றாண்டு முதற்கொண்டு அதன் நம்பகத்தன்மை வெளிவருவதைப் பார்க்கின்றோம். இவற்றை கிழக்கிலங்கையின் வரலாற்று இலக்கியங்கள் தெளிவாகவே பதிவுசெய்துள்ளமையால் இக்கால வரையறை சீர்செய்யப்படுவதும் அவசியமாகின்றது.

அரேபிய நாட்டில் தோன்றிய மனித உய்வீப்பின் பெருமகனாம் முகமது நபி அவர்களால் இல்லாம் தோற்றும் பெற்றதும் இங்கு பட்டாணியர் என அழைக்கப்பட்ட இம்மக்கள் உடனமியாகவே இல்லாத்தை ஏற்றுக்கொண்டார்களா என்பதனை நாம் தெளிவுறுத்தும் தன்மைக்கு பிற வரலாற்று ஆவணங்களாக நாம் இங்கு பதிவுசெய்துள் ஸ்ரான்ஸி பூல் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய Medieval India எனும் நூலும் இந்திய வரலாற்றாய்வாளர் கோதங்களேவும் எழுதிய இந்திய வரலாறு - முதலாம் பாகுமும் நமக்குத் தனை புரிகின்றன. இதில் சீந்துவின் இந்து ஆட்சியாளர்களாகவிருந்த பிராமணர்கள் அகற்றப்படுவதற்கான சிந்துப்போர் ஏற்பட முக்கிய காரணமாகச் சொல்லப்படுகின்ற

கவிக்கோ வெல்லவூர்க் கேரபால்

தகவலில் மிகவும் முக்கியமானதோரு வரலாற்றுச் சான்று வெளிவருவதை அவதானிக்கமுடியும்.

கி.பி. 7ால் இலங்கையிலிருந்து பாரசீகம் நோக்கிச் சென்றபோது சிந்துவின் தேபல் வளைகுடாவில் வைத்து கடல்கொள்ளையரால் கொள்ளையழக்கப்பட்ட அரேபியக் கப்பலில் இலங்கையிலிருந்து சென்ற மூஸ்லீம் பெண்களும் குழந்தைகளும் மிகவும் தன்புறுத்தப்பட்டதாக வெளிவரும் தகவல் அக்காலகட்டுதே இங்கு இல்லாம் ஸிஂபற்றப்பட்டிருந்ததை மெய்ப்பிப்பதை உணரலாம்.

பொதுவாகப் பார்க்கின்றபோது கீழுக்கிலங்கையின் வரலாறு என்பது இன்னும் முழுமையாக எழுதப்படாமை இதுவரை நம்மால் கீழுக்கிலங்கையின் வரலாற்று இலக்கியங்களாக இங்கு பதிவுசெய்துள்ள பல்வேறு ஆவணங்களின் மொத்த வெளிப்பாடாக அமைவதை அறிகின்றோம். எனினும் இவையனைத்தையும் நாம் ஒருசேர மீளாய்வு செய்கின்றபோது கிடைக்கின்ற உண்மைத் தகவல்களின் அடிப்படையில் கீழுக்கிலங்கைக்கான ஒரு அறிமுக வரலாற்றை நீச்சயம் வெளிக்கொண்றமுடியும். மேலும் அதில் இப்பிரதேசத்தே தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பெறப்படும் தகவல்களும் இணைக்கப்படுமாயின் ஒரு முழுமையான வரலாற்றை கீழுக்கிலங்கை பெறுகின்ற வாய்ப்பும் கிட்டும். அதற்காகக் கீழுக்குப் பல்கலைக் கழகமும் தென்கீழுக்குப் பல்கலைக் கழகமும் தொல்லியல் துறையோடு இணைந்துகொண்டு செயல்படுகின்ற காலம் இம்மண்ணுக்கு விரைவில் வசூலிமன நம்புவேரம்.

கீழுக்கிலங்கையை வாழ்த்தாக்கிக்கொண்டிருக்கின்ற தமிழர், மூஸ்லீம் கள், சிங்களவர், பறங்கியர் என அனைத்துச் சமூகங்களுக்கும் தனித்தனியான வரலாறு உண்டு. அவர்களுக்குச் சொந்தமான மொழி, மதம், பாரம்பரிய தாய்மண் என்பவற்றுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க கடந்த காலமும் உண்டு. இதனை யாரும் மறுத்துரைக்கவோ சந்தேகிக்கவோ முடியாது. அதற்காக எழுத்துருவில்லை ஆவணங்களுடன்தான் வரலாறு ஆரம்பிக்கின்றது எனும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரவிலக்கணத்தை புறந்தள்ளிலிருவதோ அன்றேல் ஊகங்களின் அடிப்படையில் புதிதாக

கீழுக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

இரு வரலாற்றினைப் புனைய முனைவதோ எவ்வாறு சரியான வழியாக அமையும். இது அன்றைய தேவையின் நிலைநிறுத்தலாகுமே தவிர காலந்தோறும் நின்று நிலைக்கும் நம்பகத் தன்மையை நீச்சயம் இழந்தேவிடும் என்பதனை நாம் முதலில் நெஞ்சிலிருத்த வேண்டும்.

எனினும் இங்கு ஒரு முக்கியமான கேள்வி நம்முன் எழுவே செய்யும். ஏற்கனவே எழுத்துருப்பெற்ற ஆவணங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை மிக்கனவா என்பதுவே அது. இதற்கான பதில் அவை ஆய்வு செய்யப்பட்டு சீரக்கப்படலாமே தவிர அவற்றை முற்றாகப் புறந்தன் எவிட்டு எந்த ஒரு வகையிலும் பதிவுசெய்யப்படாத அல்லது தொடர்புறுத்த முடியாத ஆதாரமற்ற விடயங்களை இவை இவ்வாறுதான் அமைந்திருக்கும் அல்லது அவை அவ்வாறுதான் அமையவேண்டுமென வலியுறுத்த முனைவது வரலாற்றியலையே அர்த்தமற்றதாகக் கிடிக்கும். வரலாற்றின் மீஞ்சுகுவரக்கம் என்பது இருப்பதைக்கொண்டு நிலைநிறுத்தப் படவேண்டியதேயன்றி இல்லாததைக்கொண்டு நிரப்புவதாகதா.

அண்மைக் காலங்களில் வெளிவந்திருக்கின்ற சீல கீழுக்கிலங்கையின் வரலாற்று இலக்கியங்களில் இத்தகைய தவறான நடைமுறைகள் ஸிஂபற்றப்பட்டுள்ளமை கவலைக் குரியதாகும். எனினும் பொதுவாகப் பார்க்கின்றபோது நமது கவனத்தை ஈர்த்துள்ள மேற்படி ஆவணங்களில் அனேகமானவை பல முக்கிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளன என்பதனை மறுப்பதற்கில்லை

எழுத்துலக்கல் நூலாசிரியருக்கு வழங்கப்பட்ட கொரவம்:

01. கலைஞரனாம்(இலக்கியம்) ~ கலாசார அலுவல்கள் அமைச்சு 2010
02. முதல்வர் வருது (ஆய்வு) -கழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு 2010
03. கவிக்கோ வருது -கொங்குநாடு இலக்கிய அமைப்புகள்,
தமிழ்நாடு 2000
04. சுறந்த கலைஞர் கொரவம் ~ திருச்சி நுண்கலைக் கல்லூரி,
தமிழகம்- 2002
05. அறநெற வருது ~ நெந்து கலாசார அமைச்சு 1995
06. சாஹித்திய மன்ற வருது (மாணவர் பிரை) 1965
07. சுறந்த ஆய்வாளர் வருது -மட்பக்களப்பு கலாசார பேரவை 2006
08. மாநகர பள்ளியைக் கலைநகழ்ச்சி அமைப்பாளர் சேவையின்
யார்ட்டு விழா ~ மட்பக்களப்பு இலக்கிய அமைப்புகள் 1973
09. கவிதை இலக்கியத்தற்கான சாக்த்திய வருது ~ வடக்குக் கழக்கு
மாகாண கல்வி பண்பாட்டுவல்கள் அமைச்சு 1996
10. ஆய்வு இலக்கியத்தற்கான சாக்த்திய வருது ~ வடக்குக் கழக்கு
மாகாண கல்வி பண்பாட்டுவல்கள் அமைச்சு 2006
11. தேசிகக் கலைச்சபார் வருது ~ மன்றானை வடக்கு கலாசாரப்
பேரவை 2010
12. இலங்கையின் சுறந்த தமிழ் இலக்கிய கற்றா -கவிதை,ஆய்வு
(விக்கிப்பீட்டா இணையத்தளம் -wikipedia,the free
encyclopedia -List of SriLankan Tamils)

சேர்க்கப்பட வேண்டிய ஆவணந்தகள் (விஞப்பத்தை மற்றும் புதிதாக வெளிவந்ததை)

பின்னினைப்பு:

கொட்டியாரம் இலக்கிய மரபு கிழக்குப் பல்கலைக் கழகத்தின்
முன்னை நாள் கலைப்பீடாதீபதி பாலசுகுமார் அவர்களால்
தொகுக்கப்பட்டு அனாமிகா வெளியீடாக அண்மையில்
வெளிவந்ததாகும். இதில் பாலசுகுமாரால் எழுதப்பட்டுள்ள
முன்னுரை மற்றும் கொட்டியாரம் வரலாற்று அறிமுகம்
போன்றவையும் தொல்சீர் இலக்கியங்கள் என்ற பகுதியிலே இடம்
பெற்றிருக்கின்ற திருக்கரைசைப் புராணமும் சித்திரவேலாயுதர்
காதலும் கொட்டியாரத்தின் பண்டைய வரலாற்றினை அறிமுகம்
செய்யும் சிறந்த ஆவணங்களாகவேயுள்ளன.

முன்னுரையில் கொட்டியாரத்தின் பழமையும் செழுமையும்
கொண்ட கிராமங்களை அறிமுகம் செய்யும் தன்மையானது நம்மை
அவற்றோடு ஒன்றியீடுவேசைய்கின்றது. கெவுளியா, சூடைக்குடா,
கூளீத்தீவு, சம்பூர், கடற்கரைச் சேணை, சாலையூர், சேணையூர்,
கட்டைப்பறிச்சான், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், முதூர், இராள்குழி,
பச்சனூர், மணற்சேணை, மல்லிகைத்தீவு, பட்டுத்தீல், முன்னன்
போடுவட்டை, கங்குவேலி, இளக்கந்தை, கிளீவெட்டு, திருமங்கலாய்,
சேருவீலை, ஈச்சீலம் பற்றை, வெருகல், இலங்கைத்துறை போன்ற
பண்டைய கிராமங்களை இலக்கிய நயத்தோடு நம் கண்ணுணர்நிழலாட
வீட்டிருப்பது பெருவிருந்தாகும்.

இப்பிரதேசத் தமிழர்களது தொல்வரலாற்றினை கிறிஸ்துவக்கு
மற்பட்டதான் தமிழ்ப் பிராமிக் கல்வைப்பட்டுக்களை ஆதாரப்படுத்தி
நிலைநிறுத்த மற்படுவது இந்துவின் தனிச் சிறப்பு எனலாம்.
சோழராட்சிக்காலத்தில் இப்பிரதேசம் கொண்டிருந்த வரலாற்றுச்
சிறப்பு பொருத்தமான சான்றுகளால் உறுதிப்படுத்துவது
ஆய்வாளர்களது கவனத்தை ஈர்ப்பதாகும். அகஸ்தியஸ்தாபனம்
எனப்படும் திருமங்கலாய்ப் பகுதி பற்றிய குறிப்புகள் அப்பிரதேசம்
தொடர்பான சமூக வரலாற்றுத் தேவூக்கு மேலும்
வழியமைப்பதாகவேயுள்ளது.

கவிக்கோ வெல்லவுர்க் கோபரல்

கோணேசர் கல்வெட்டிருப் பாடல்களைப் பின்புலமாகக்கொண்ட-
கொட்டியாரம்பற்று வன்னிபும் தொடர்பான தேடல்களும் கண்டு
ஆட்சீக் காலத்திய பிரதேசப் பதிவுகளும் மிக்க பயனுள்ளவை
என்றே கூறுவேண்டும்.

எனினும் இப்பிரதேச தமிழர்வரலாறு தொடர்பில் கொண்டுள்ள
கரிசனை இன்னுமானு முக்கிய சகோதரச் சமுத்தமான முஸ்லிம்கள்
தொடர்பிலும் கொண்டிருப்பின் ஒரு முழுமையான ஆவணமாக
இந்நால் சிறப்புப் பெற்றிருக்கக்கூடியும். அதனை ஒத்துக்கொள்ளும்
தொகுப்பாசிரியர் அதுதனியாகப் பார்க்கப்படவேண்டியவீடுமாகக்
குறிப்பிருவதையும் கொட்டியார வரலாறு தனியொரு வீரவுபற்ற
நூலாக வெளிவரவேண்டுமெனும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி
யிருப்பதுவும் நமது கவனத்தில் கொள்ளத்தக்கதாகின்றது.

இந்நாலின் ஒரு சிறியபறப்புக்குள் கொட்டியாரப் பிரதேச வரலாறு
அறிமுகக் குறிப்பாக அடக்கப்பட்டிருப்பினும் அதன் வெளிப்பாடு
வியாபித்த தன்மையைக்கொண்டிருப்பதால் கொட்டியாரம் இலக்கிய
மரபு கீழுக்கிலங்கை வரலாற்று இலக்கியத்தை மேலும்
கனதியாக்கவேசய்யும்.

கீழுக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்

சேர்க்கப்பட வேண்டிய ஆவணங்கள்
(விடுபட்டவை மற்றும் புதிதாக வெளிவந்தவை)

உண்மைகளைத் தீடிப்பிடித்துச் சொல்லுவதே
 ஒரு ஆய்வாளரின் கடமையாகவும்
 குறிக்கொள்கவும் இருக்கிவென்றும்.
 தீத்தகைய கொப்பாடினை முழுமையாகப்
 பின்பற்றுவதற்குப் போல். அவரது
 ஆதங்கரும் விரும்பும் மிக மிக
 வித்தியாசமானவை. சமூகப் பார்வை
 விபாயித்து தன்மையைக்
 கொண்டவை. ஏழத்துக்கள் சுயநால்பு
 போக்குக்கு அப்பாற்பட்டவை. தனது சொந்த
 மன்றின் மீது அவருக்கு இருக்கின்ற
 பற்றுத்தின் உந்துதலால் வந்த பெருமித்தின்
 வெளிப்பாடு இது.

பேராசிரியர் எஸ். ஆர். பணிக்கர்,
 M.A,M.Lit., M.Phil.,PhD-

